PĀṆINĪYADHĀTUPĀṬHA

(IN GRANTHA, DEVANĀGARI & TAMIL SCRIPTS)

WITH MEANING IN TAMIL

T. M. S. S. M. LIBRARY
THANJAVUR

A.No. 20188
3313

U.G.C
131
20188
33/3

முனைவர் இ. சுந்தரமூர்த்தி
மேனாள் துணைவேந்தர்
16, பாரதி தெரு,
திருமலை நகர் இணைப்பு,
பெருங்குடி, சென்னை-600 096.

Tanjore Sarasvati Mahal Series No. 88

33/3

PĀṆINĪYADHĀTUPĀṬHA

(IN GRANTHA, DĒVANĀGARI & TAMIL SCRIPTS)

WITH MEANING IN TAMIL

131

Edited by:

N. V. VEṆKAṬASUBRAHMAṆYA SASTRI
Pandit,
Sarasvati Mahal Library, Thanjavur.

Published by:

S. GOPALAN, B. A., B. L.,
Honorary Secretary,
For the Administrative Committee of
The Tanjore Maharajah Serfoji's Sarasvati Mahal Library,
THANJAVUR.

Śaka 1882 A. C. 1960

Price: Rs. 3—00.

KOVILOOR ANDAVAR LIBRARY. KOVILOOR
A. No. 20188

137

Printed at the
Sri Vani Vilas Press,
Srirangam.

தஞ்சை ஸரஸ்வதி மகால் வெளியீடு நெ. 88

பாணினீயதாதுபாடம்

(கிரந்தம், தேவநாகரி, தமிழ் எழுத்துக்களில்)

தமிழ்ப் பொருளுடன்

131

பதிப்பாசிரியர் :

நீ. வை. வேங்கடசுப்ரம்ஹண்ய சாஸ்திரி

பண்டிட்

ஸரஸ்வதி மகால் நூல் நிலயம்

தஞ்சை

தஞ்சை ஸரஸ்வதி மகால் நூல் நிலய நிர்வாகக்

கமிட்டியினருக்காக

கௌரவ காரியதரிசி :

ஸ்ரீ S. கோபாலன் B. A., B. L., அவர்களால்

வெளியிடப்பட்டது.

A. C. 1960 S'aka 1882

விலை ரூ. 3—00.

முகவுரை

"பாணினீயதாதுபாடம்" என்னும் இந்நூலானது, ஸ்ரீ ஸரஸ்வதிமகால் நூல் நிலயத்திலுள்ள சுவடி நெ. B 9952-னுடையவும், சுவடி நெ. 913-னுடையவும் பாடபேத முறையை அனுசரித்து, அரசாங்கத்தாரின் உத்திரவின்படியே சுவடியிலுள்ள கிரந்தலிபியிலும், பிரசாரத்திலுள்ள தேவநாகரியிலும், தமிழிலும் தாதுக்களும் அதன் பொருள்களும் சீர்திருத்தம் செய்து, ஷ நூல்நிலயப் பண்டிதர் வேதாந்த விசாரத-வேதாந்த சிரோமணி N. V. வேங்கடசுப்ரஹ்மண்ய சாஸ்திரிகளால் சோதிக்கப் பட்டிருக்கின்றது. இந்நூலானது, கனம் சென்னை அரசாங் கத்தாரின் 9—12—1959ல் அளிக்கப்பெற்ற உத்திரவின்படி ஸ்ரீ ஸரஸ்வதிமகால் நூல் நிலய நிர்வாகக் குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஸ்ரீ ஸரஸ்வதிமகால் நூல் நிலய
கௌரவ காரியதரிசி
S. கோபாலன்.

தஞ்சாவூர்
5—7—1960

॥ 𑌪𑌾𑌣𑌿𑌨𑍀𑌯𑌧𑌾𑌤𑍁𑌪𑌾𑌠𑌃 ॥

॥ पाणिनीयधातुपाठः ॥

பாணினியின் வினைப்பகுதிப் பாடம்.

𑌪𑌾𑌣𑌿𑌨𑍀𑌯

पाणिनीय-

பாணினியின்

𑌶𑌬𑍍𑌦𑌿𑌕𑌰𑌣𑌮𑍍 1 Original as in the Manuscript	 2 Meaning as in the Manuscript	शब्दिकरणम् 3 Original text in Devanagari
1 𑌭𑍂	𑌸𑌤𑍍𑌤𑌾𑌯𑌾𑌮𑍍	भू
2 𑌏𑌧	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌	एध
3 𑌸𑍍𑌪𑌰𑍍𑌧	𑌸𑌂𑌘𑌰𑍍𑌷𑍇	स्पर्ध
4 𑌗𑌾𑌧𑍃	𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌠𑌾𑌲𑌿𑌪𑍍𑌸𑌯𑍋𑌃 𑌗𑍍𑌰𑌨𑍍𑌥𑍇 𑌚	गाधृ
5 𑌬𑌾𑌧𑍃	𑌲𑍋𑌡𑌨𑍇	बाधृ
6 𑌨𑌾𑌥𑍃 }	𑌯𑌾𑌚𑍍𑌞𑍋𑌪𑌤𑌾𑌪𑌐𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌾𑌶𑍀𑌷𑍍𑌷𑍁	नाथृ }
7 𑌨𑌾𑌧𑍃 }		नाधृ }
8 𑌦𑌧	𑌧𑌾𑌰𑌣𑍇	दध
9 𑌸𑍍𑌕𑍁𑌦𑌿	𑌆𑌪𑍍𑌰𑌵𑌣𑍇	स्कुदि
10 𑌶𑍍𑌵𑌿𑌦𑌿	𑌶𑍍𑌵𑍈𑌤𑍍𑌯𑍇	श्विदि
11 𑌵𑌦𑌿	𑌅𑌭𑌿𑌵𑌾𑌦𑌨𑌸𑍍𑌤𑍁𑌤𑍍𑌯𑍋𑌃	वदि
12 𑌭𑌦𑌿	𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑍇 𑌸𑍁𑌖𑍇 𑌚	भदि
13 𑌮𑌦𑌿	𑌸𑍍𑌤𑍁𑌤𑌿𑌮𑍋𑌦𑌮𑌦𑌸𑍍𑌵𑌪𑍍𑌨𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌗𑌤𑌿𑌷𑍁	मदि
14 𑌸𑍍𑌪𑌦𑌿	𑌕𑌿𑌞𑍍𑌚𑌿𑌚𑍍𑌚𑌲𑌨𑍇	स्पदि

யாதுவா०ः ॥

धातुपाठः ।

வினைப்பகுதிப் பாடம்

சப்விகரணம்

4 Meaning in Devanagari	5 Original text in Tamil	6 Meaning in Tamil
सत्तायाम्	பூ	இருத்தலில்
वृद्धौ	ஏத	வளர்ச்சியில்
संघर्षे	ஸ்பர்த	போட்டியிடுதலில்
प्रतिष्ठालिप्सयोर्ग्रन्थे च	காத்ரு	நிலைத்தல், விரும்புதல், (சொற்கள்) தொகுத்தல், இப்பொருள்களில்.
लोडने	பாத்ரு	கலக்குதலில்
याच्ञोपतापैश्वर्याशीष्षु	நாத்ரு நாத்ரு	யாசித்தல், தபித்தல், ஐச்வர்யம் விரும்புதல் இப்பொருள்களில்
धारणे	தத	நிலைபெறச்செய்தலில்
आप्रवणे	ஸ்குதி	(நீரில்) மிதத்தலில் (தாண்டுவதில்)
श्वैत्ये	ச்விதி	வெண்மை பெறுவதில்
अभिवादनस्तुत्योः	வதி	ஆசிபெறுதல், போற்றுதல் இவைகளில்
कल्याणे सुखे च	பதி	மங்களம் பெறுதல், சுகித்தல் இவைகளில்
स्तुतिमोदमदस्वप्नकान्तिगतिषु	மதி	போற்றுதல், களித்தல் திமிர்கொள்ளுதல், தூங்குதல், ஒளிர்தல், ஈடுபடுதல் இப்பொருள்களில்
किञ्चिच्चलने	ஸ்பதி	அசைவதில்

	1	2	3
15	𑌕𑍍𑌲𑌿𑌦𑌿	𑌪𑌰𑌿𑌦𑍇𑌵𑌨𑍇 (𑌪𑌰𑌿𑌷𑍇𑌵𑌨𑍇)	क्लिदि
16	𑌮𑍁𑌦	𑌹𑌰𑍍𑌷𑍇	मुद
17	𑌦𑌦	𑌦𑌾𑌨𑍇	दद
18	𑌷𑍍𑌵𑌦	𑌆𑌸𑍍𑌵𑌾𑌦𑌨𑍇	ष्वद
19	𑌸𑍍𑌵𑌰𑍍𑌦	,,	स्वर्द
20	𑌉𑌰𑍍𑌦	𑌮𑌾𑌨𑍇 𑌕𑍍𑌰𑍀𑌡𑌾𑌯𑌾𑌂 𑌚	उर्द
21	𑌕𑍁𑌰𑍍𑌦	𑌕𑍍𑌰𑍀𑌡𑌾𑌯𑌾𑌮𑍇𑌵	कुर्द
22	𑌖𑍁𑌰𑍍𑌦	,,	खुर्द
23	𑌗𑍁𑌰𑍍𑌦	,,	गुर्द
	(𑌗𑍁𑌦𑍇𑌤𑍍𑌯𑍇𑌕𑍇)		(गुदेत्येके)
24	𑌷𑍂𑌦	𑌕𑍍𑌷𑌰𑌣𑍇	षूद
25	𑌹𑍍𑌰𑌾𑌦	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	ह्राद
26	𑌹𑍍𑌲𑌾𑌦𑍀	𑌸𑍁𑌖𑍇 𑌚	ह्लादी
27	𑌸𑍍𑌵𑌾𑌦	𑌆𑌸𑍍𑌵𑌾𑌦𑌨𑍇	स्वाद
28	𑌪𑌰𑍍𑌦	𑌕𑍁𑌤𑍍𑌸𑌿𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	पर्द
29	𑌯𑌤𑍀	𑌪𑍍𑌰𑌯𑌤𑍍𑌨𑍇	यती
30	𑌯𑍁𑌤𑍃	𑌭𑌾𑌸𑌨𑍇	युतृ
31	𑌜𑍁𑌤𑍃	,,	जुतृ
32	𑌵𑌿𑌥𑍃	𑌯𑌾𑌚𑌨𑍇	विथृ
33	𑌵𑍇𑌥𑍃	,,	वेथृ
	(𑌦𑍍𑌵𑌿𑌤𑍀𑌯𑌔 𑌧𑌾𑌨𑍍𑌤𑌔)		(द्वितीयौ धान्तौ)
34	𑌶𑍍𑌰𑌥𑌿	𑌶𑍈𑌥𑌿𑌲𑍍𑌯𑍇	श्रथि
35	𑌗𑍍𑌰𑌥𑌿	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑍇	ग्रथि
36	𑌕𑌤𑍍𑌥	𑌶𑍍𑌲𑌾𑌘𑌾𑌯𑌾𑌂	कत्थ

4	5	6
परिवेदने (परिदेवने)	க்லிதி	துன்புறுவதில் (சிணுகுவதில்)
हर्षे	முத	களித்தலில்
दाने	தத	அளித்தலில் (கொடுத்தல்)
आस्वादने	ஷ்வத	உருசியறிவதில்
,,	ஸ்வர்த	,,
माने क्रीडायाश्च	உர்த	தன்மதிப்பிலும், விளையாட்டிலும்.
क्रीडायामेव	குர்த	விளையாடுவதிலேயே
,,	கூர்த	,,
,,	குர்த 'குத'எனச்சிலர்.	,,
क्षरणे	ஷூத	ஒழுகுதலில்
अव्यक्ते शब्दे	ஹ்ராத	உச்சரிப்பற்ற ஒலியில் (ஓசை)
सुखे च	ஹ்லாதீ	முன் கூறியதிலேயே (சுகம் தென்படின்)
आस्वादने	ஸ்வாத	உருசியறிவதில் (சாப்பிடுவதில்)உண்டல்.
कुत्सिते शब्दे	பர்த	மட்டமான சப்தத்தில்
प्रयत्ने	யதீ	முயற்சியில்
भासने	யுத்ரு	பிரகாசிக்கச்செய்வதில்
,,	ஜுத்ரு	,,
याचने	வித்ரு	யாசிப்பதில்
,,	வேத்ரு	,,
शैथिल्ये	ச்ரதி	தளர்ச்சியில்
कौटिल्ये	க்ரதி	கோணுதலில்
श्लाघायाम्	கத்த	புகழ்வதில்

	1	2	3
37	𑌅𑌤	𑌸𑌾𑌤𑌤𑍍𑌯𑌗𑌮𑌨𑍇	अत
38	𑌚𑌿𑌤𑍀	𑌸𑌂𑌜𑍍𑌞𑌾𑌨𑍇	चिती
39	𑌚𑍍𑌯𑍁𑌤𑌿𑌰𑍍	𑌆𑌸𑍇𑌚𑌨𑍇	च्युतिर्
40	𑌶𑍍𑌚𑍍𑌯𑍁𑌤𑌿𑌰𑍍	𑌕𑍍𑌷𑌰𑌣𑍇	श्च्युतिर्
41	𑌮𑌨𑍍𑌥	𑌵𑌿𑌲𑍋𑌡𑌨𑍇	मन्थ
42	𑌕𑍁𑌥𑌿	𑌹𑌿𑌂𑌸𑌾𑌸𑌂𑌕𑍍𑌲𑍇𑌶𑌨𑌯𑍋𑌃	कुथि
43	𑌪𑍁𑌥𑌿	,,	पुथि
44	𑌲𑍁𑌥𑌿	,,	लुथि
45	𑌮𑌥𑌿	,,	मथि
46	𑌮𑌾𑌥𑌿	,,	माथि
47	𑌷𑌿𑌧	𑌗𑌤𑍍𑌯𑌾𑌮𑍍	षिध
48	𑌷𑌿𑌧𑍂	𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑍇 𑌮𑌾𑌂𑌗𑌲𑍍𑌯𑍇 𑌚	षिधू
49	𑌖𑌾𑌦𑍃	𑌭𑌕𑍍𑌷𑌣𑍇	खादृ
50	𑌖𑌦	𑌸𑍍𑌥𑍈𑌰𑍍𑌯𑍇 𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌞𑍍𑌚	खद
51	𑌬𑌦	𑌸𑍍𑌥𑍈𑌰𑍍𑌯𑍇	बद
52	𑌗𑌦	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	गद
53	𑌰𑌦	𑌵𑌿𑌲𑍇𑌖𑌨𑍇	रद
54	𑌣𑌦	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	णद
55	𑌅𑌰𑍍𑌦	𑌗𑌤𑍌 𑌯𑌾𑌚𑌨𑍇 𑌚	अर्द
56	𑌨𑌰𑍍𑌦	𑌶𑌬𑍍𑌦𑍇	नर्द
57	𑌗𑌰𑍍𑌦	,,	गर्द
58	𑌤𑌰𑍍𑌦	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	तर्द
59	𑌕𑌰𑍍𑌦	𑌕𑍁𑌤𑍍𑌸𑌿𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	कर्द
60	𑌖𑌰𑍍𑌦	𑌦𑌨𑍍𑌦𑌶𑍂𑌕𑍇	खर्द

4	5	6
सातत्यगमने	அத	எப்பொழுதும் செல்லுகையில்
संज्ञाने	சிதீ	ஆராய்வதில்
आसेचने	ச்யுதிர்	நனைத்தலில்
क्षरणे	ஶ்ச்யுதிர்	நழுவுதலில்
विलोडने	மந்த	கடை தலில்
हिंसासंक्लेशनयोः	குதி	இம்சையிலும் துன்புறுத்தலிலும்
,,	புதி	,,
,,	லுதி	,,
,,	மதி	,,
,,	மாதி	,,
गत्याम्	ஷித	அடைதலில்
शास्त्रे माङ्गल्ये च	ஷிதூ	நூலிலும் திருமணத்திலும்
भक्षणे	காத்ரு	கடித்துத்தின்பதில்
स्थैर्ये हिंसायां च	கத	உறுதியிலும், இம்சையிலும்
स्थैर्ये	பத	உறுதியில்
व्यक्तायां वाचि	கத	உச்சரிப்புடன் பேசுதலில்
विलेखने	ரத	கீறுவதில்
अव्यक्ते शब्दे	ணத	உச்சரிப்பற்ற ஒலியில் (ஓசை)
गतौ याचने च	அர்த	அடைவதிலும், யாசிப்பதிலும்
शब्दे	நர்த	சப்தமிடுவதில்
,,	கர்த	,,
हिंसायां	தர்த	இம்ஸிப்பதில்
कुत्सिते शब्दे	கர்த	மட்டமான சப்தத்தில்
दन्दशूके	கர்த	பாம்பின் கடியில்

	1	2	3
61	𑌅𑌤𑌿	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	अति
62	𑌅𑌦𑌿	,,	अदि
63	𑌇𑌦𑌿	𑌪𑌰𑌮𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑍇	इदि
64	𑌬𑌿𑌦𑌿	𑌅𑌵𑌯𑌵𑍇	बिदि
65	𑌗𑌡𑌿	𑌵𑌦𑌨𑍈𑌕𑌦𑍇𑌶𑍇	गडि
66	𑌣𑌿𑌦𑌿	𑌕𑍁𑌤𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	णिदि
67	𑌟𑍁𑌨𑌦𑌿	𑌸𑌮𑍃𑌦𑍍𑌧𑍌	टुनदि
68	𑌚𑌦𑌿	𑌆𑌹𑍍𑌲𑌾𑌦𑌨𑍇 𑌦𑍀𑌪𑍍𑌤𑍌 𑌚	चदि
69	𑌤𑍍𑌰𑌦𑌿	𑌚𑍇𑌷𑍍𑌟𑌾𑌯𑌾𑌮𑍍	त्रदि
70	𑌕𑌦𑌿	𑌆𑌹𑍍𑌵𑌾𑌨𑍇 𑌰𑍋𑌦𑌨𑍇 𑌚	कदि
71	𑌕𑍍𑌰𑌦𑌿	,,	क्रदि
72	𑌕𑍍𑌲𑌦𑌿	,,	क्लदि
73	𑌕𑍍𑌲𑌿𑌦𑌿	𑌪𑌰𑌿𑌦𑍇𑌵𑌨𑍇	क्लिदि
74	𑌶𑍁𑌨𑍍𑌧	𑌶𑍁𑌦𑍍𑌧𑍌	शुन्ध
75	𑌶𑍀𑌕𑍃	𑌸𑍇𑌚𑌨𑍇	शीकृ
76	𑌲𑍋𑌕𑍃	𑌦𑌰𑍍𑌶𑌨𑍇	लोकृ
77	𑌶𑍍𑌲𑍋𑌕𑍃	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	श्लोकृ
78	𑌦𑍍𑌰𑍇𑌕𑍃	𑌶𑌬𑍍𑌦𑍋𑌤𑍍𑌸𑌾𑌹𑌯𑍋𑌃	द्रेकृ
79	𑌧𑍍𑌰𑍇𑌕𑍃	,,	ध्रेकृ
80	𑌰𑍇𑌕𑍃	𑌶𑌂𑌕𑌾𑌯𑌾𑌮𑍍	रेकृ
81	𑌸𑍇𑌕𑍃	𑌗𑌤𑍌 (𑌗𑌤𑍍𑌯𑌰𑍍𑌥𑌾𑌃)	सेकृ
82	𑌸𑍍𑌰𑍇𑌕𑍃	,,	स्रेकृ
83	𑌸𑍍𑌰𑌕𑌿	,,	स्रकि

4	5	6
वन्धने	அதி	கட்டுவதில்
,,	அதி	,,
परमैश्वर्ये	இதி	சிறந்த யஜமானத் தன்மையில்
अवयवे	பிதி	அவயவத்தில் (உறுப்பு)
वदनैकदेशे	கடி	முகத்தினெரு பாகத்தில்
कुत्सायां	ணிதி	நிந்திப்பதில்
समृद्धौ	டுநதி	நிறைவில்
आह्लादने दीप्तौ च	சதி	பூரிப்பதிலும், ஒளிர் விலும்
चेष्टायां	த்ரதி	அசைவதில்
आह्वाने रोदने च	கதி	அழைப்பதிலும், அழுவதிலும்
,,	க்ரதி	,,
,,	க்லதி	,,
परिदेवने	க்லிதி	சிணுகி அழுவதில்
शुद्धौ	சுந்த	தூய்மை பெறுவதில்
सेचने	சீக்ரு	நனைப்பதில்
दर्शने	லோக்ரு	பார்ப்பதில் (நோக்கல்)
संघाते	ச்லோக்ரு	இணைப்பதில்
शब्दोत्साहयोः	த்ரேக்ரு	சப்தமிடுவதிலும், உத்ஸாஹமடைவதிலும்
,,	த்ரேக்ரு	,,
शंकायाम्	ரேக்ரு	சந்தேகமடைவதில்
गतौ (गत्यर्थः)	ஸேக்ரு	அடைவதில்
,,	ஸ்ரேக்ரு	,,
,,	ஸ்ரகி	,,

	1	2	3
84	ஶ்ரகி	மதள (மதயோகஃ)	श्रकि
85	ஶ்லகி	,,	श्लकि
86	ஶகி	ஶங்காயாம்	शकि
87	ஆகி	ஸூக்ஷ்மெ	आकि
88	வகி	கௌடில்யெ	वकि
89	மகி	மண்டநெ	मकि
90	கக	லௌல்யெ	कक
91	குக	ஆதாநெ	कुक
92	வ்ருக	,,	वृक
93	சக	த்ருப்தௌ ப்ரதிகாதெ ச	चक
94	ககி	மதயோகஃ	ककि
95	வகி	,,	वकि
96	ஶ்வகி	,,	श्वकि
97	த்ரகி	,,	त्रकि
98	டௌக்ரு	,,	ढौकृ
99	த்ரௌக்ரு	,,	त्रौकृ
100	ஷ்வஷ்க	,,	ष्वष्क
101	வஸ்க	,,	वस्क
102	மஸ்க	,,	मस्क
103	டிக்ரு	,,	टिकृ
104	டீக்ரு	,,	टीकृ
105	ரகி	,,	रघि
106	*லகி	,,	लघि
	(திக்ரு தீக்ரு இதி க்வசித் அதிகஃ பாடஃ)		(तिकृ तीकृ इति क्वचित् अधिकः पाठः)
107	அகி	மத்யாக்ஷெபெ	अघि
108	வகி	,,	वघि

*லகி ஶோஷணெ ப்ரவ்ருத்தாவபி

4	5	6
गतौ गत्यर्थः	ச்ரகி	அடைவதில்
,,	ச்லகி	,,
शंकायाम्	சகி	சந்தேகிப்பதில்
लक्षणे	அகி	அடையாளத்தில்
कौटिल्ये	வகி	கோணுவதில்
मण्डने	மகி	அணிவதில்
लौल्ये	கக	நப்பாசைப்படுவதில்
आदाने	குக	எடுத்துக்கொள்வதில்
,,	வ்ருக	,,
तृप्तौ प्रतिघाते च	சக	நிறைவிலும், இடருறுவதிலும்
गत्यर्थः	ககி	அடைதல் செல்லுதல் என்ற பொருளில்
,,	வகி	,,
,,	ச்வகி	,,
,,	த்ரகி	,,
,,	டௌக்ரு	,,
,,	த்ரௌக்ரு	,,
,,	ஷ்வஷ்க	,,
,,	வஸ்க	,,
,,	மஸ்க	,,
,,	டிக்ரு	,,
,,	டீக்ரு	,,
,,	ரகி	,,
,,	*லகி	,,
गत्याक्षेपे	அகி	நடைத்தடையில்
,,	வகி	,,

*சாப்பாடில்லாமையிலும்

	1	2	3
109	𑌮𑌘𑌿	𑌗𑌤𑍍𑌯𑌾𑌕𑍍𑌷𑍇𑌪𑍇 (𑌕𑍈𑌤𑌵𑍇 𑌚)	मघि
110	𑌰𑌾𑌘𑍃	𑌸𑌾𑌮𑌰𑍍𑌥𑍍𑌯𑍇	राघृ
111	𑌲𑌾𑌘𑍃	,,	लाघृ
112	𑌦𑍍𑌰𑌾𑌘𑍃	,, (𑌆𑌯𑌾𑌮𑍇 𑌚)	द्राघृ
113	𑌶𑍍𑌲𑌾𑌘𑍃	𑌕𑌤𑍍𑌥𑌨𑍇	श्लाघृ
114	𑌫𑌕𑍍𑌕	𑌨𑍀𑌚𑍈𑌰𑍍𑌗𑌤𑍌	फक्क
115	𑌤𑌕	𑌹𑌸𑌨𑍇	तक
116	𑌤𑌕𑌿	𑌕𑍃𑌚𑍍𑌛𑍍𑌰𑌜𑍀𑌵𑌨𑍇	तकि
117	𑌬𑍁𑌕𑍍𑌕	𑌭𑌷𑌣𑍇	बुक्क
118	𑌕𑌖	𑌹𑌸𑌨𑍇	कख
119	𑌓𑌖𑍃	𑌶𑍋𑌷𑌣𑌾𑌲𑌮𑌰𑍍𑌥𑌯𑍋𑌃	ओखृ
120	𑌰𑌾𑌖𑍃	,,	राखृ
121	𑌲𑌾𑌖𑍃	,,	लाखृ
122	𑌦𑍍𑌰𑌾𑌖𑍃	,,	द्राखृ
123	𑌧𑍍𑌰𑌾𑌖𑍃	,,	ध्राखृ
124	𑌶𑌾𑌖𑍃	𑌵𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑍌	शाखृ
125	𑌶𑍍𑌲𑌾𑌖𑍃	,,	श्लाखृ
126	𑌉𑌖	𑌗𑌤𑍍𑌯𑌰𑍍𑌥𑌃	उख
127	𑌉𑌖𑌿	,,	उखि
128	𑌵𑌖	,,	वख
129	𑌵𑌖𑌿	,,	वखि
130	𑌮𑌖	,,	मख
131	𑌮𑌖𑌿	,,	मखि
132	𑌣𑌖	,,	णख

4	5	6
गत्याक्षेपे (कैतवे च)	மகி	நடைத்தடையில் (வஞ்சனையிலும்)
सामर्थ्ये	ராக்ரு	திறமையில்
,,	லாக்ரு	,,
,,(आयामेच)	த்ராக்ரு	,, (நீட்டலளவையிலும்)
कत्थने	ச்லாக்ரு	புகழ்வதில்
नीचैर्गतौ	பக்க	கீழ்நோக்கிய செல்லுகையில்
हसने	தக	சிரிப்பதில்
कृच्छ्रजीवने	தகி	சிரமத்துடன் ஜீவிப்பதில்
भषणे	புக்க	குரைப்பதில்
हसने	கக	சிரிப்பதில்
शोषणालमर्थयोः	ஓக்ரு	வற்றுவதிலும், போதியதிலும்
,,	ராக்ரு	,,
,,	லாக்ரு	,,
,,	த்ராக்ரு	,,
,,	த்ராக்ரு	,,
व्याप्तौ	சாக்ரு	நிலவியிருப்பதில்
,,	ச்லாக்ரு	,,
गत्यर्थः	உக	செல்லும் பொருளுடையவை
,,	உகி	,,
,,	வக	,,
,,	வகி	,,
,,	மக	,,
,,	மகி	,,
,,	ணக	,,

	1	2	3
133	𑌣𑌖𑌿	𑌗𑌤𑍍𑌯𑌰𑍍𑌥𑌃	णखि
134	𑌰𑌖	,,	रख
135	𑌰𑌖𑌿	,,	रखि
136	𑌲𑌖	,,	लख
137	𑌲𑌖𑌿	,,	लखि
138	𑌇𑌖	,,	इख
139	𑌇𑌖𑌿	,,	इखि
140	𑌈𑌖𑌿	,,	ईखि
141	𑌵𑌲𑍍𑌗	,,	वल्ग
142	𑌰𑌗𑌿	,,	रगि
143	𑌲𑌗𑌿	,,	लगि
144	𑌅𑌗𑌿	,,	अगि
145	𑌵𑌗𑌿	,,	वगि
146	𑌮𑌗𑌿	,,	मगि
147	𑌤𑌗𑌿	,,	तगि
148	𑌤𑍍𑌵𑌗𑌿	,, 𑌕𑌮𑍍𑌪𑌨𑍇 𑌚	त्वगि
149	𑌶𑍍𑌰𑌗𑌿	,,	श्रगि
150	𑌶𑍍𑌲𑌗𑌿	,,	श्लगि
151	𑌇𑌗𑌿	,,	इगि
152	𑌰𑌿𑌗𑌿	,,	रिगि
153	𑌲𑌿𑌗𑌿	,,	लिगि
154	𑌯𑍁𑌗𑌿	𑌵𑌰𑍍𑌜𑌨𑍇	युगि
155	𑌜𑍁𑌗𑌿	,,	जुगि
156	𑌬𑍁𑌗𑌿	,,	वुगि
157	𑌘𑌘	𑌹𑌸𑌨𑍇	घघ
158	𑌮𑌾𑌘𑌿	𑌮𑌣𑍍𑌡𑌨𑍇	माघि
159	𑌶𑌿𑌘𑌿	𑌆𑌘𑍍𑌰𑌾𑌣𑍇	शिघि
160	𑌵𑌰𑍍𑌚	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	वर्च
161	𑌷𑌚	𑌸𑍇𑌚𑌨𑍇 𑌸𑍇𑌵𑌨𑍇 𑌚	षच

4	5	6
गत्यर्थः	ணகி	செல்லும்பொருளுடையவை
,,	ரக	,,
,,	ரகி	,,
,,	லக	,,
,,	லகி	,,
,,	இக	,,
,,	இகி	,,
,,	ஈகி	,,
,,	வல்க	,,
,,	ரகி	,,
,,	லகி	,,
,,	அகி	,,
,,	வகி	,,
,,	மகி	,,
,,	தகி	,,
,, कंपने च	த்வகி	,,அசைவதிலும்
,,	ச்ரகி	,,
,,	ச்லகி	,,
,,	இகி	,,
,,	ரிகி	,,
,,	லிகி	,,
वर्जने	யுகி	தவிர்ப்பதில் (நீக்கல்)
,,	ஜுகி	,,
,,	புகி	,,
हसने	கக	சிரிப்பதில்
मण्डने	மகி	அணிவதில்
आघ्राणे	சிகி	முகப்பதில்
दीप्तौ	வர்ச்ச	ஒளிர்வதில்
सेचने सेवने च	ஷச	நனைப்பதிலும் அடிமையாவதிலும்

	1	2	3
162	𑌲𑍋𑌚𑍃	𑌦𑌰𑍍𑌶𑌨𑍇	लोचृ
163	𑌶𑌚	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	शच
164	𑌶𑍍𑌵𑌚	𑌗𑌤𑍌	श्वच
165	𑌶𑍍𑌵𑌚𑌿	,,	श्वचि
166	𑌕𑌚	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	कच
167	𑌕𑌚𑌿	𑌦𑍀𑌪𑍍𑌤𑌿𑌬𑌨𑍍𑌧𑌨𑌯𑍋𑌃	कचि
168	𑌕𑌾𑌚𑌿	,,	काचि
169	𑌮𑌚	𑌕𑌲𑍍𑌕𑌨𑍇	मच
170	𑌮𑍁𑌚𑌿	,,	मुचि
171	𑌮𑌚𑌿	𑌧𑌾𑌰𑌣𑍋𑌚𑍍𑌛𑍍𑌰𑌾𑌯𑌪𑍂𑌜𑌨𑍇𑌷𑍁	मचि
172	𑌪𑌚𑌿	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍀𑌕𑌰𑌣𑍇	पचि
173	𑌷𑍍𑌟𑍁𑌚	𑌪𑍍𑌰𑌸𑌾𑌦𑍇	ष्टुच
174	𑌋𑌜	𑌗𑌤𑌿𑌸𑍍𑌥𑌾𑌨𑌾𑌰𑍍𑌜𑌨𑍋 𑌪𑌾𑌰𑍍𑌜𑌨𑍇𑌷𑍁	ऋज
175	𑌋𑌜𑌿	𑌭𑌰𑍍𑌜𑌨𑍇	ऋजि
176	𑌭𑍃𑌜𑍀	,,	भृजी
177	𑌏𑌜𑍃	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	एजृ
178	𑌭𑍍𑌰𑍇𑌜𑍃	,,	भ्रेजृ
179	𑌭𑍍𑌰𑌾𑌜𑍃	,,	भ्राजृ
180	𑌈𑌜	𑌗𑌤𑌿𑌕𑍁𑌤𑍍𑌸𑌨𑌯𑍋𑌃	ईज
181	𑌶𑍁𑌚	𑌶𑍋𑌕𑍇	शुच
182	𑌕𑍁𑌚	𑌶𑌬𑍍𑌦𑍇 𑌤𑌾𑌰𑍇 (𑌗𑌤𑌾𑌵𑌿𑌤𑍍𑌯𑍇𑌕𑍇)	कुच
183	𑌕𑍁𑌞𑍍𑌚	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑌾𑌲𑍍𑌪𑍀𑌭𑌾𑌵𑌯𑍋𑌃	कुञ्च

4	5	6
दर्शने	லோச்ரு	காண்பதில்
व्यक्तायां वाचि	சச	உச்சரிப்புள்ள பேச்சில்
गतौ	ச்வச	செல்வதில்
,,	ச்வசி	,,
बन्धने	கச	கட்டுவதில்
दीप्तिबन्धनयोः	கசி	ஒளிர்வதிலும் கட்டுவதிலும்
,,	காசி	,,
कल्कने	மச	விழுதாக்குவதில்
,,	முசி	,,
धारणोच्छ्रायपूजनेषु	மசி	தரிக்கச் செய்தலிலும், உயர்த்துவதிலும், பூஜிப்பதிலும்
व्यक्तीकरणे	பசி	வெளியாக்குவதில்
प्रसादे	ஷ்டுச	அருள்வதில்
गतिस्थानार्जनोपार्जनेषु	ருஜ	செல்லுதல், நிலைத்தல், சேமித்தல், சம்பாதித்தல்களில்
भर्जने	ருஜி	வறுப்பதில்
,,	ப்ருஜீ	,,
दीप्तौ	ஏஜ்ரு	பிரகாசிப்பதில்
,,	ப்ரேஜ்ரு	,,
,,	ப்ராஜ்ரு	,,
गतिकुत्सनयोः	ஈஜ	செல்லுதலிலும், நிந்திப்பதிலும்
शोके	சுச	துக்கிப்பதில், (துன்புறல்)
शब्दे तारे (गतावित्येके)	குச	உரத்தசப்தத்தில் (கதியிலெனச்சிலர்)
कौटिल्याल्पीभावयोः	க்ருஞ்ச	கோணுவதிலும், அற்பமாவதிலும்

	1	2	3
184	𑌕𑍁𑌞𑍍𑌚	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑌾𑌲𑍍𑌪𑍀𑌭𑌾𑌵𑌯𑍋𑌃	कुञ्च
185	𑌲𑍁𑌞𑍍𑌚	𑌅𑌪𑌨𑌯𑌨𑍇	लुञ्च
186	𑌅𑌞𑍍𑌚𑍁	𑌗𑌤𑌿𑌪𑍂𑌜𑌨𑌯𑍋𑌃	अञ्चु
187	𑌵𑌞𑍍𑌚𑍁	𑌗𑌤𑍍𑌯𑌰𑍍𑌥𑌾𑌃	वञ्चु
188	𑌚𑌞𑍍𑌚𑍁	,,	चञ्चु
189	𑌤𑌞𑍍𑌚𑍁	,,	तञ्चु
190	𑌤𑍍𑌵𑌞𑍍𑌚𑍁	,,	त्वञ्चु
191	𑌮𑍍𑌰𑍁𑌞𑍍𑌚𑍁	,,	म्रुञ्चु
192	𑌮𑍍𑌲𑍁𑌞𑍍𑌚𑍁	,,	म्लुञ्चु
193	𑌮𑍍𑌰𑍁𑌚𑍁	,,	म्रुचु
194	𑌮𑍍𑌲𑍁𑌚𑍁	,,	म्लुचु
195	𑌗𑍍𑌰𑍁𑌚𑍁	𑌸𑍍𑌤𑍇𑌯𑌕𑌰𑌣𑍇	ग्रुचु
196	𑌗𑍍𑌲𑍁𑌚𑍁	,,	ग्लुचु
197	𑌕𑍁𑌜𑍁	,,	कुजु
198	𑌖𑍁𑌜𑍁	,,	खुजु
199	𑌗𑍍𑌲𑍁𑌞𑍍𑌚𑍁	𑌗𑌤𑍌	ग्लुञ्चु
200	𑌷𑌸𑍍𑌜	,,	षस्ज
201	𑌗𑍁𑌜𑌿	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	गुजि
202	𑌅𑌰𑍍𑌚	𑌪𑍂𑌜𑌾𑌯𑌾𑌮𑍍	अर्च
203	𑌮𑍍𑌲𑍇𑌚𑍍𑌛	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	म्लेच्छ
204	𑌲𑌛	𑌲𑌕𑍍𑌷𑌣𑍇	लछ
205	𑌲𑌾𑌛𑌿	,,	लाछि
206	𑌵𑌾𑌛𑌿	𑌇𑌚𑍍𑌛𑌾𑌯𑌾𑌮𑍍	वाछि
207	𑌆𑌛𑌿	𑌆𑌯𑌾𑌮𑍇	आछि
208	𑌹𑍍𑌰𑍀𑌛	𑌲𑌜𑍍𑌜𑌾𑌯𑌾𑌮𑍍	ह्रीछ
209	𑌹𑍁𑌰𑍍𑌛𑌾	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑍇	हुर्छा

4	5	6
कौटिल्याल्पीभावयोः	குஞ்ச	கோணுவதிலும், அற்பமாவதிலும்
अपनयने	லுஞ்ச	நகர்த்திக்கொண்டு போவதில்
गतिपूजनयोः	அஞ்சு	அடைவதிலும், பூஜிப்பதிலும்
गत्यर्थः	வஞ்சு	செல்லும் பொருளுடையது
,,	சஞ்சு	,,
,,	தஞ்சு	,,
,,	த்வஞ்சு	,,
,,	ம்ருஞ்சு	,,
,,	ம்லுஞ்சு	,,
,,	ம்ருசு	,,
,,	ம்லுசு	,,
स्तेयकरणे	க்ருசு	திருடுவதில்
,,	க்லுசு	,,
,,	குஜு	,,
,,	குஜு	,,
गतौ	க்லுஞ்சு	செல்வதில்
,,	ஷஸ்ஜு	,,
अव्यक्ते शब्दे	குஜி	உச்சரிப்பற்ற ஒலியில்
पूजायां	அர்ச	பூஜிப்பதில்
अव्यक्ते शब्दे	ம்லேச்ச	உச்சரிப்பற்ற சப்தத்தில்
लक्षणे	லச்ச	அடையாளத்தில்
,,	லாச்சி	,,
इच्छायां	வாச்சி	விரும்புவதில்
आयामे	ஆசி	உயரத்தில்
लज्जायां	ஹ்ரீச	வெட்கிப்பதில்
कौटिल्ये	ஹுர்சா	கோணுவதில்

	1	2	3
210	𑌮𑍁𑌰𑍍𑌛𑌾	𑌮𑍋𑌹𑌸𑌮𑍁𑌚𑍍𑌛𑍍𑌰𑌾𑌯𑌯𑍋𑌃	मुर्छा
211	𑌸𑍍𑌫𑍁𑌰𑍍𑌛𑌾	𑌸𑍍𑌮𑍃𑌤𑍌 (𑌵𑌿𑌸𑍍𑌮𑍃𑌤𑍌)	स्फुर्छा
212	𑌯𑍁𑌚𑍍𑌛	𑌪𑍍𑌰𑌮𑌾𑌦𑍇	युच्छ
213	𑌉𑌛𑌿	𑌉𑌞𑍍𑌛𑍇	उछि
214	𑌉𑌚𑍍𑌛𑍀	𑌵𑌿𑌵𑌾𑌸𑍇	उच्छी
215	𑌧𑍍𑌰𑌜	𑌗𑌤𑍌	ध्रज
216	𑌧𑍍𑌰𑌜𑌿	,,	ध्रजि
217	𑌧𑍃𑌜	,,	धृज
218	𑌧𑍃𑌜𑌿	,,	धृजि
219	𑌧𑍍𑌵𑌜	,,	ध्वज
220	𑌧𑍍𑌵𑌜𑌿	,,	ध्वजि
221	𑌕𑍂𑌜	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	कूज
222	𑌅𑌰𑍍𑌜	𑌅𑌰𑍍𑌜𑌨𑍇	अर्ज
223	𑌷𑌰𑍍𑌜	,,	षर्ज
224	𑌗𑌰𑍍𑌜	𑌶𑌬𑍍𑌦𑍇	गर्ज
225	𑌤𑌰𑍍𑌜	𑌭𑌰𑍍𑌤𑍍𑌸𑌨𑍇	तर्ज
226	𑌕𑌰𑍍𑌜	𑌵𑍍𑌯𑌥𑌨𑍇	कर्ज
227	𑌖𑌰𑍍𑌜	𑌪𑍂𑌜𑌨𑍇 𑌚	खर्ज
228	𑌅𑌜	𑌗𑌤𑌿𑌕𑍍𑌷𑍇𑌪𑌣𑌯𑍋𑌃	अज
229	𑌤𑍇𑌜	𑌪𑌾𑌲𑌨𑍇	तेज
230	𑌖𑌜	𑌮𑌨𑍍𑌥𑍇 (𑌪𑌾𑌠𑍇 𑌮𑌿𑌤𑍇)	खज
231	𑌖𑌜𑌿	𑌗𑌤𑌿𑌵𑍈𑌕𑌲𑍍𑌯𑍇	खजि
232	𑌏𑌜𑍃	𑌕𑌮𑍍𑌪𑌨𑍇	एजृ

4	5	6
मोहसमुच्छ्राययोः	மூர்சா	அறிவிழப்பதிலும் உயருவதிலும்
स्मृतौ (विस्तृतौ)	ஸ்புர்சா	திரும்ப எண்ணுவதில் (பரவலில்)
प्रमादे	யுச்ச	கவனிக்காமலிருப்பதில்
उञ्छे	உசி	பொறுக்குவதில்
विवासे	உச்சீ	வெளிதேச வாஸத்தில் (புறநாட்டுறைவு)
गतौ	த்ரஜ	செல்லுதலில்
,,	த்ரஜி	,,
,,	த்ருஜ	,,
,,	த்ருஜி	,,
,,	த்வஜ	,,
,,	த்வஜி	,,
अव्यक्ते शब्दे	கூஜ	உச்சரிப்பற்ற ஒலியில்
अर्जने	அர்ஜ	சேமிப்பதில்
,,	ஷர்ஜ	,,
शब्दे	கர்ஜ	சப்தமிடுவதில்
भर्त्सने	தர்ஜ	அதட்டுவதில்
व्यथने	கர்ஜ	துன்புறுத்துவதில்
पूजने च	கர்ஜ	பூஜிப்பதிலும்
गतिक्षेपणयोः	அஜ	செல்வதிலும், எறிவதிலும்
पालने	தேஜ	காப்பாற்றுவதில்
मन्थे (वादे शिते)	கஜ	கடைவதில் (கடுமையான வாதத்தில்)
गतिवैकल्ये	கஜி	நடை தடையுற்றிருப்பதில்
कंपने	ஏஜ்ரு	அசைவதில்

	1	2	3
223	ടുഓസ്ഫൂർജാ	വജ്രനിർഘോഷേ	टुओस्फूर्जा
234	ക്ഷി	ക്ഷയേ	क्षि
235	ക്ഷീജ	അവ്യക്തേ ശബ്ദേ	क्षीज
236	ലജ	ഭർജനേ	लज
237	ലാജി (ലജി)	,,	लाजि (लजि)
238	ലാജ	ഭർത്സനേ ച	लाज
239	അജി(ലാജി)	,,	अजि(लाजि)
240	ജഭ(ജജ)	യുദ്ധേ	जभ(जज)
241	ജക്ഷി(ജജി)	,,	जक्षि(जजि)
242	തുജ	ഹിംസായാം	तुज
243	തുജി	പാലനേ ച	तुजि
244	ഗജ	ശബ്ദാർത്ഥഃ	गज
245	ഗജി	,,	गाजि
246	ഗൃജ	,,	गृज
247	ഗൃജി	,,	गृजि
248	മുജ	,,	मुज
249	മുജി	,,	मुजि
250	ഗജ	മദേ ച (മദനേ ച)	गज
251	വജ	ഗതൗ	वज
252	വ്രജ	,,	व्रज
253	അട്ട	അതിക്രമഹിംസ(ന)യോഃ	अट्ट
254	വേഷ്ട	വേഷ്ടനേ	वेष्ट
255	ചേഷ്ട	ചേഷ്ടായാം	चेष्ट
256	ഗോഷ്ട	സംഘാതേ	गोष्ट
257	ലോഷ്ട	,,	लोष्ट

4	5	6
वज्रनिर्घोषे	டுஓஸ்பூர்ஜா	இடிமுழக்கத்தில்
क्षये	க்ஷி	குறைவதில்
अव्यक्ते शब्दे	க்ஷீஜ	உச்சரிப்பற்ற சப்தத்தில்
भर्जने	லஜ	வறுப்பதில்
,,	லாஜி(லஜி)	,,
भर्त्सने च	லாஜ	அதட்டுவதிலும்
,,	அஜி(லாஜி)	,,
युद्धे	ஜப(ஜஜ)	சண்டையிடுவதில்
,,	ஜக்ஷி(ஜஜி)	,,
हिंसायां	துஜ	இம்ஸிப்பதில் (துன்புறுத்தல்)
पालने च	துஜி	காப்பாற்றுவதிலும்
शब्दार्थः	கஜ	சப்தமிடுவது பொருள்
,,	கஜி	,,
,,	க்ருஜ	,,
,,	க்ருஜி	,,
,,	முஜ	,,
,,	முஜி	,,
मदे च (मदने च)	கஜ	மதமுறுவதிலும்
गतौ	வஜ	செல்லுவதில்
,,	வ்ரஜ	,,
अतिक्रमहिंस(न)योः	அட்ட	மீறுவதிலும், இம்ஸிப்பதிலும்
वेष्टने	வேஷ்ட	சுருட்டுவதில்
चेष्टायां	சேஷ்ட	செய்கையில்
संघाते	கோஷ்ட	இணைந்திருப்பதில்
,,	லோஷ்ட	,,

	1	2	3
258	𑌘𑌟𑍍𑌟	𑌚𑌲𑌨𑍇	घट्ट
259	𑌸𑍍𑌫𑍁𑌟	𑌵𑌿𑌕𑌸𑌨𑍇	स्फुट
260	𑌅𑌠𑌿	𑌗𑌤𑍌	अठि
261	𑌵𑌠𑌿	𑌏𑌕𑌚𑌰𑍍𑌯𑌾𑌯𑌾𑌮𑍍	वठि
		(𑌏𑌕𑌚𑌰𑍍𑌯𑌾=𑌅𑌸𑌹𑌾𑌯𑌗𑌮𑌨𑌮𑍍)	
262	𑌮𑌠𑌿	𑌶𑍋𑌕𑍇	मठि
263	𑌕𑌠𑌿	,,	कठि
264	𑌮𑍁𑌠𑌿	𑌪𑌾𑌲𑌨𑍇	मुठि
265	𑌹𑍇𑌠	𑌵𑌿𑌬𑌾𑌧𑌾𑌯𑌾𑌮𑍍	हेठ
266	𑌏𑌠	𑌚	एठ
267	𑌹𑌿𑌡𑌿	𑌗𑌤𑍍𑌯𑌨𑌾𑌦𑌰𑌯𑍋𑌃	हिडि
268	𑌹𑍁𑌡𑌿	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	हुडि
269	𑌕𑍁𑌡𑌿	𑌦𑌾𑌹𑍇	कुडि
270	𑌵𑌡𑌿	(𑌵𑌿)𑌭𑌾𑌜𑌨𑍇	वडि
271	𑌮𑌡𑌿	𑌚	मडि
272	𑌭𑌡𑌿	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑍇	भडि
273	𑌪𑌿𑌡𑌿	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	पिडि
274	𑌮𑍁𑌡𑌿	𑌮𑌾𑌰𑍍𑌜𑌨𑍇	मुडि
275	𑌤𑍁𑌡𑌿	𑌤𑍋𑌡𑌨𑍇	तुडि
276	𑌹𑍁𑌡𑌿	𑌵𑌰𑌣𑍇	हुडि
277	𑌚𑌡𑌿	𑌕𑍋𑌪𑍇	चडि
278	𑌶𑌡𑌿	𑌰𑍁𑌜𑌾𑌯𑌾𑌂 𑌸𑌂𑌘𑌾𑌤𑍇 𑌚	शडि
279	𑌤𑌡𑌿	𑌤𑌾𑌡𑌨𑍇	तडि
280	𑌪𑌡𑌿	𑌗𑌤𑍌	पडि
281	𑌕𑌡𑌿	𑌮𑌦𑍇	कडि
282	𑌖𑌡𑌿	𑌮𑌂𑌥𑍇	खडि

4	5	6
चलने	கட்ட	அசைவதில்
विकसने	ஸ்புட	மலர்ச்சியில்
गतौ	அடி	செல்லுகையில்
एकचर्यायां	வடி	ஒருவனுகவே செயல்
(एकचर्या=असहायगमनं)		கொண்டிருப்பதில்
शोके	மடி	துயரப்படுவதில்
,,	கடி	,,
पालने	முடி	காப்பாற்றுவதில்
विबाधायाम्	ஹேட	இடையூறு அடைவதில்
च	ஏட	இதுவும் அவ்வாறே
गत्यनादरयोः	ஹிடி	செல்லுவதிலும், அலக்ஷ்யம் செய்வதிலும்
संघाते	ஹுடி	இணைந்திருப்பதில்
दाहे	குடி	எரிப்பதில்
(वि)भाजने	வடி	பிரித்தளிப்பதில்
च	மடி	இதுவும் அதுவே
परिभाषणे	படி	இங்கிதப்பேச்சில்
संघाते	பிடி	இணைந்திருப்பதில்
मार्जने	முடி	சுத்திசெய்வதில்
तोडने	துடி	அசைப்பதில்
वरणे	ஹுடி	கோரிக்கையில்
कोपे	சடி	சினப்பதில்
रुजायां संघाते च	சடி	வியாதியடைவதிலும், இணைந்திருப்பதிலும்
ताडने	தடி	அடிப்பதில்
गतौ	படி	அடைவதில்
मदे	கடி	திமிர்கொள்வதில்
मन्थे	கடி	கடைவதில்

	1	2	3
283	ஹெட்ரு	அநாதரே	हेड़
284	ஹோட்ரு	,,	होड़
285	பாட்ரு	ஆப்லாவ்யே	बाड़
286	த்ராட்ரு	விஶரணே	द्राड़
287	த்ராட்ரு	,,	ध्राड़
288	ஶாட்ரு	ஶ்லாகாயாம்	शाड़
289	ஶௌட்ரு	கர்வே	शौड़
290	யௌட்ரு	ஸம்பந்தே	यौड़
291	ம்ரேட்ரு	உந்மாதே	म्रेड़
292	ம்ரேட்ரு	,,	म्रेड़
293	ம்லேட்ரு	,,	म्लेड़
294	அடே(கடே)	வர்ஷாவரணயோ:	अटे(कटे)
295	அட	கதௌ	अट
296	பட	,,	पट
	(ரட)	(பரிபாஷணே)	(रट)
297	லட	பால்யே	लट
298	ஶட	ருஜாவிஶரண கத்யவஸாதநேஷு	शट
299	வட	வேஷ்டநே	वट
300	கிட	த்ராஸே	किट
301	கிட	,,	खिट
302	ஶிட	அநாதரே	शिट
303	ஷிட	,,	षिट
304	ஜட	ஸங்காதே	जट
305	ஜட	,,	झट
306	பட	ப்ருதௌ	भट

4	5	6
अनादरे	ஹேட்ரு	அலக்ஷ்யம் செய்வதில்
,,	ஹோட்ரு	,,
आप्लाव्ये	பாட்ரு	தாண்டத்தக்கதாவதில், நனைக்கத்தக்கதாவதில்
विशरणे	த்ராட்ரு	சரிவதில்
,,	த்ராட்ரு	,,
श्लाघायां	சாட்ரு	புகழ்வதில்
गर्वे	சௌட்ரு	தன்மானத்தில்
बन्धने	யௌட்ரு	கட்டுவதில்
उन्मादे	ம்ரேட்ரு	பைத்தியத்தில்
,,	ம்ரேட்ரு	,,
,,	ம்லேட்ரு	,,
वर्षावरणयोः	அடே(கடே)	பொழிதலிலும், மறைத்தலிலும்
गतौ	அட	செல்லுதலில்
,,	பட	,,
(परिभाषणे)	(ரட)	(இன்பப்பேச்சில்)
वाल्ये	லட	இளமையில்
रुजाविशरणगत्यवसादनेषु	சட	வியாதியின் நீங்குதல், செல்லுதல், முடிதல்களில்
वेष्टने	வட	சூழ்வதில்
त्रासे	கிட	பயமுறுவதில்
,,	கிட	,,
अनादरे	சிட	அலக்ஷ்யம் செய்வதில்
,,	ஷிட	,,
संघाते	ஜட	இணைந்திருப்பதில்
,,	ஜட	,,
भृतौ	பட	கூலியில்

	1	2	3
307	തട	ഉച്ഛ്രായേ	तट
308	ഖട	കാംക്ഷായാം	खट
309	ണട	നൃത്തൌ (നൃതൌ)	णट
310	പിട	ശബ്ദസംഘാതയോഃ	पिट
311	ഹട	ദീപ്തൌ	हट
312	ഷട	അവയവേ	षट
313	ലുട (ലുഠ)	വിലോടനേ (വിലോഡനേ)	लुट(लुठ)
314	ചിട	പരപ്രേഷ്യേ	चिट
315	വിട (ബിട)	ശബ്ദേ	विट(विट)
316	ബിട (വിട)	ആക്രോശേ	बिट(विट)
317	ഇട	ഗതൌ	इट
318	കിട	,,	किट
319	കടീ	,,	कटी
320	മഡി	ഹർഷായാം	मडि
321	കുഡി	വൈകല്യേ	कुडि
322	മുട (മുഡ പ്രുഡ)	മർദ്ദനേ	मुट (मुड+प्रुड)
323	ചുടി (ചുഡി)	അല്പീഭാവേ	चुटि (चुडि)
324	മുഡി	ഖണ്ഡനേ	मुडि
325	രുടി (രുഠി)	സ്തേയേ	रुटि (रुठि)
326	ലുടി (ലുഠി)	,,	लुटि (लुठि)
327	സ്ഫുടിർ	വികസനേ	स्फुटिर्
328	പഠ	വ്യക്തായാം വാചി	पठ
329	വഠ	സ്ഥൌല്യേ	वठ
330	മഠ	മദനിവാസയോഃ	मठ
331	കഠ	,,	कठ

4	5	6
उच्छ्राये	தட	உயர்வதில்
कांक्षायाम्	கட	விருப்பத்தில்
नृत्तौ (नृतौ)	ணட	ஆடுவதில்
शब्दसंघातयोः	பிட	சப்தத்திலும் இணைப்பதிலும்
दीप्तौ	ஹட	பிரகாசிப்பதில்
अवयवे	ஷட	உறுப்பில்
विलोटने (विलोडने)	லுட (லுட)	புரட்டுவதில் (கலக்குவதில்)
परप्रेष्ये	சிட	தூதுசெல்வதில்
शब्दे	விட (பிட)	சப்தமிடுவதில்
आक्रोशे	பிட (விட)	கதறுவதில்
गतौ	இட	செல்வதில்
,,	கிட	,,
,,	கடீ	,,
भूषायाम्	மடி	அணிவதில்
वैकल्ये	குடி	குறைவதில் (ஊனப் படுவதில்)
मर्दने	முட (முட-ப்ருட)	பிசைவதில்
अल्पीभावे	சுடி (சுடி)	அற்பமாவதில்
खण्डने	முடி	வெட்டுவதில்
स्तेये	ருடி (ருடி)	திருடுவதில்
,,	லுடி (லுடி)	,,
विशरणे	ஸ்புடிர்	வெடித்துதிர்வதில்
व्यक्तायां वाचि	பட	உச்சரிப்புள்ள வார்த்தையில்
स्थौल्ये	வட	ஓதிப்பதில்
मदनिवासयोः	மட	திமிர்கொள்வதிலும், வாழ்வதிலும்
,,	கட	,,

	1	2	3
332	𑌰𑌠	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑍇	रठ
333	𑌹𑌠	𑌪𑍍𑌲𑍁𑌤𑌿𑌶𑌠𑌤𑍍𑌵𑌯𑍋𑌃	हठ
334	𑌰𑍁𑌠	𑌉𑌪𑌘𑌾𑌤𑍇	रुठ
335	𑌲𑍁𑌠	,,	लुठ
336	𑌪𑌿𑌠	𑌹𑌿𑌂𑌸𑌾𑌸𑌂𑌕𑍍𑌲𑍇𑌶𑌯𑍋𑌃	पिठ
337	𑌶𑌠	𑌕𑍈𑌤𑌵𑍇 𑌚	शठ
338	𑌶𑍁𑌠	𑌗𑌤𑌿𑌪𑍍𑌰𑌤𑌿𑌘𑌾𑌤𑍇	शुठ
339	𑌕𑍁𑌠𑌿	𑌚	कुठि
340	𑌲𑍁𑌠𑌿	𑌆𑌲𑌸𑍍𑌯𑍇 𑌪𑍍𑌰𑌤𑌿𑌘𑌾𑌤𑍇 𑌚	लुठि
341	𑌶𑍁𑌠𑌿	𑌶𑍋𑌷𑌣𑍇	शुठि
342	𑌰𑍁𑌠𑌿	𑌗𑌤𑍌	रुठि
343	𑌲𑍁𑌠𑌿	,,	लुठि
344	𑌚𑍁𑌡𑍍𑌡	𑌹𑌾𑌵𑌕𑌰𑌣𑍇	चुड्ड
345	𑌅𑌡𑍍𑌡	𑌅𑌭𑌿𑌯𑍋𑌗𑍇	अड्ड
346	𑌕𑌡𑍍𑌡	𑌕𑌾𑌰𑍍𑌕𑌶𑍍𑌯𑍇	कड्ड
347	𑌕𑍍𑌰𑍀𑌡𑍃	𑌵𑌿𑌹𑌾𑌰𑍇	क्रीडृ
348	𑌤𑍋𑌡𑍃	𑌤𑍋𑌡𑌨𑍇	तोडृ
349	𑌹𑍁𑌡𑍃	𑌗𑌤𑍌	हुडृ
350	𑌹𑍋𑌡𑍃	,,	होडृ
351	𑌰𑍌𑌡𑍃	𑌅𑌨𑌾𑌦𑌰𑍇	रौडृ
352	𑌅𑌡	𑌉𑌦𑍍𑌯𑌮𑍇	अड
353	𑌲𑌡	𑌵𑌿𑌲𑌾𑌸𑍇	लड
354	𑌕𑌡	𑌮𑌦𑍇	कड
355	𑌗𑌡𑌿	𑌵𑌦𑌨𑍈𑌕𑌦𑍇𑌶𑍇	गडि

4	5	6
परिभाषणे	ரட	இனிமைப்பேச்சில்
प्लुतिशठत्वयोः	ஹட	தாண்டுவதிலும் வஞ்சனையிலும்
उपघाते	ருட	மோதிக்கொள்வதில்
,,	லுட	,,
हिंसासंक्लेशयोः	பிட	கொல்லுவதிலும் துன்புறுத்துவதிலும்
कैतवे च	சட	கபடத்திலும்
गतिप्रतिघाते	சுட	வழிதடையுறுதலில்
च	குடி	இதுவும்
आलस्ये प्रतिघाते च	லுடி	சோம்பலிலும், தடையுறுதலிலும்
शोषणे	சுடி	வற்றுவதில்
गतौ	ருடி	செல்லுவதில்
,,	லுடி	,,
भावकरणे	சுட்ட	தன்மையுண்டுபண்ணுவதில்
अभियोगे	அட்ட	எதிர்ப்பதில்
कार्कश्ये	கட்ட	கரடுமுரடாயிருப்பதில்
विहारे	க்ரீட்ரு	விளையாட்டில்
तोडने	தோட்ரு	அசைப்பதில்
गतौ	ஹூட்ரு	செல்லுதலில்
,,	ஹோட்ரு	,,
अनादरे	ரௌட்ரு	லக்ஷ்யம் செய்யாமையில்
उद्यमने	அட	உயரத்தூக்குவதில் (முயற்சியில்)
विलसने	லட	அழகுசெய்துகொள்வதில்
मर्दे	கட	பிசைவதில்
वदनैकदेशे	கடி	முகத்திளெரு பாகத்தில்

	1	2	3
356	തിപൃ	ക്ഷരണാൎത്ഥഃ	तिपृ
357	തേപൃ	,,	तेपृ
358	ഷ്ടിപൃ	,,	ष्टिपृ
359	ഷ്ടേപൃ	,,	ष्टेपृ
360	ഗ്ലേപൃ	ദൈന്യേ	ग्लेपृ
361	ടുവേപൃ	കമ്പനേ	टुवेपृ
362	കേപൃ	ച	केपृ
363	ഗേപൃ	,,	गेपृ
364	ഗ്ലേപൃ	,,	ग्लेपृ
		അകാരാൽ കമ്പനേ ഗതൌ ച	
365	മേപൃ	ഗതൌ	मेपृ
366	ലേപൃ	,,	लेपृ
367	രേപൃ	,,	रेपृ
368	ത്രപൂഷ്	ലജ്ജായാം	त्रपूष्
369	രബി	ശബ്ദേ	रवि
370	ലബി	,,	लवि
371	അബി	,,	अवि
372	ലബി	അവസ്രംസനേ ച	लवि
373	കബൃ	വൎണ്ണേ	कवृ
374	ക്ഷീബൃ	മദേ	क्षीवृ
375	ശിഭൃ	കത്ഥനേ	शिभृ
376	ചീഭൃ	ച	चीभृ
377	രേഭൃ	ശബ്ദേ	रेभृ
378	ഷ്ടഭി	പ്രതിബന്ധേ	ष्टभि
379	സ്കഭി	,,	स्कभि
380	ജഭ(ഭീ)	ഗാത്രവിനാമേ	जभ(भी)
381	ജൃഭി	,,	जृभि
382	ശല്ഭ	കത്ഥനേ	शल्भ

4	5	6
क्षरणार्थः	திப்ரு	ஒழுகுதலைப் பொருளாகவுடையது
,,	தேப்ரு	,,
,,	ஷ்டிப்ரு	,,
,,	ஷ்டேப்ரு	,,
दैन्ये	க்லேப்ரு	ஏழ்மையில்
कंपने	டுவேப்ரு	நடுங்குவதில்
च	கேப்ரு	நடுங்குவதிலும், செல்லுவதிலும்
,,	கேப்ரு	,,
,,	க்லேப்ரு	,,
चकारात् कंपने गतौ च		
गतौ	மேப்ரு	செல்லுதலில்
,,	லேப்ரு	,,
,,	ரேப்ரு	,,
लज्जायां	த்ரபூஷ்	வெட்கிப்பதில்
शब्दे	ரபி	சப்தமிடுவதில்
,,	லபி	,,
,,	அபி	,,
अवस्रंसने च	லபி	நழுவவிடுவதிலும்
वर्णे	க்ப்ரு	நிறத்தில்
मदे	க்ஷீப்ரு	திமிர்கொள்வதில்
कत्थने	சீப்ரு	தற்பெருமையில்
च	சீப்ரு	இதுவும்
शब्दे	ரேப்ரு	சப்தமிடுவதில்
प्रतिबन्धे	ஷ்டபி	தடுத்தலில்
,,	ஸ்கபி	,,
गात्रविनामे	ஜப (பீ)	சோம்பல்முறிப்பதில்
,,	ஜ்ருபி	,,
कत्थने	சல்ப	தற்புகழ்ச்சியில்

	1	2	3
383	വല്ഭ	ഭോജനേ	वल्भ
384	ഗല്ഭ	ധാഷ്ട്ൎയ്യേ	गल्भ
385	ശ്രന്ഭു(സ്രംഭു)	പ്രമാദേ	श्रन्भु(स्रम्भु)
386	ഷ്ടുഭു	സ്തംഭേ	ष्टुभु
387	ഗുപൂ	രക്ഷണേ	गुपू
388	ധൂപ	സംതാപേ	धूप
389	ജപ	വ്യക്തായാം വാചി	जप
390	ജല്പ	,,	जल्प
391	ജപ	മാനസേ ച	जप
392	ചപ	സാംത്വനേ	चप
393	ഷപ	സമവായേ	षप
394	ലപ	വ്യക്തായാം വാചി	लप
395	രപ	,,	रप
396	ചുപ	മന്ദായാം ഗതൌ	चुप
397	തുപ	ഹിംസാൎത്ഥഃ	तुप
398	തുമ്പ	,,	तुम्प
399	ത്രുപ	,,	त्रुप
400	ത്രുമ്പ	,,	त्रुम्प
401	തുഫ	,,	तुफ
402	തുമ്ഫ	,,	तुम्फ
403	ത്രുഫ	,,	त्रुफ
404	ത്രുമ്ഫ	,,	त्रुम्फ
405	പൎപ	ഗതൌ	पर्प
406	രഫ	,,	रफ
407	രഫി	,,	रफि
408	അൎബ	,,	अर्ब

4	5	6
भोजने	வல்ப	உண்பதில்
धाष्ट्ये	கல்ப	நெஞ்சுரத்தில்
प्रमादे	ச்ரன்பு (ம்பு)	கவனக்குறைவில்
स्तंभे	ஷ்டுபு	தாங்குதலில்
रक्षणे	குபூ	காப்பாற்றுவதில்
संतापे	தூப	காய்ச்சுதலில்
व्यक्तायां वाचि	ஜப	உச்சரிப்புள்ள வார்த்தையில்
,,	ஜல்ப	,,
मानसे च	ஜப	மனத்துக்குள் உச்சரிப்பதிலும்
सांत्वने	சப	சமாதானப்படுத்துவதில்
समवाये	ஷப	கூட்டம்கூடுவதில்
व्यक्तायां वाचि	லப	உச்சரிப்புள்ள பேச்சில்
,,	ரப	,,
मन्दायां गतौ	சுப	மந்தமானநடையில்
हिंसार्थः	துப	இம்சையைப்பொருளாகக்கொண்டது
,,	துன்ப	,,
,,	த்ருப	,,
,,	த்ருன்ப	,,
,,	துப	,,
,,	துன்ப	,,
,,	த்ருப	,,
,,	த்ருன்ப	,,
गतौ	பர்ப	செல்லுவதில்
,,	ரப	,,
,,	ரபி	,,
,,	அர்ப	,,

	1	2	3
409	𑌪𑌰𑍍𑌬	𑌗𑌤𑍌	पर्ब
410	𑌲𑌰𑍍𑌬	,,	लर्ब
411	𑌬𑌰𑍍𑌬	,,	बर्ब
412	𑌮𑌰𑍍𑌬	,,	मर्ब
413	𑌕𑌰𑍍𑌬	,,	कर्ब
414	𑌖𑌰𑍍𑌬	,,	खर्ब
415	𑌗𑌰𑍍𑌬	,,	गर्ब
416	𑌶𑌰𑍍𑌬	,,	शर्ब
417	𑌷𑌰𑍍𑌬	,,	षर्ब
418	𑌚𑌰𑍍𑌬	,,	चर्ब
419	𑌕𑍁𑌬𑌿	(𑌕𑍁𑌤𑍍𑌸𑌾𑌦𑌨𑍇)𑌅𑌰𑍍𑌦𑌨𑍇	कुबि
420	𑌲𑍁𑌬𑌿	𑌕𑍂𑌰𑍍𑌦𑌨𑍇 (𑌅𑌰𑍍𑌦𑌨𑍇)	लुबि
421	𑌤𑍁𑌬𑌿	,, ,,	तुबि
422	𑌚𑍁𑌬𑌿	𑌵𑌕𑍍𑌤𑍍𑌰𑌸𑌂𑌯𑍋𑌗𑍇	चुबि
423	𑌷𑍃𑌭𑍁	𑌹𑌿𑌂𑌸𑌾𑌰𑍍𑌥𑌾𑌃	षृभु
424	𑌷𑍃𑌮𑍍𑌭𑍁	,,	षृन्भु
425	𑌶𑍁𑌭	𑌭𑌾𑌷𑌣𑍇 𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌞𑍍𑌚	शुभ
426	𑌶𑍁𑌂𑌭	,, ,, (𑌭𑌾𑌸𑌨𑍇 𑌇𑌤𑍍𑌯𑌨𑍍𑌯𑍇)	शुंभ
427	𑌘𑌿𑌣𑌿	𑌗𑍍𑌰𑌹𑌣𑍇	घिणि
428	𑌘𑍁𑌣𑌿	,,	घुणि
429	𑌘𑍃𑌣𑌿	,,	घृणि
430	𑌘𑍁𑌣	𑌭𑍍𑌰𑌮𑌣𑍇	घुण
431	𑌘𑍂𑌰𑍍𑌣	,,	घूर्ण
432	𑌪𑌣	𑌵𑍍𑌯𑌵𑌹𑌾𑌰𑍇 𑌸𑍍𑌤𑍁𑌤𑍌 𑌚	पण

4	5	6
गतौ	பர்ப	செல்லுவதில்
,,	லர்ப	,,
,,	பர்ப	,,
,,	மர்ப	,,
,,	கர்ப	,,
,,	கர்ப	,,
,,	கர்ப	,,
,,	சர்ப	,,
,,	ஷர்ப	,,
,,	சர்ப	,,
(आच्छादने) छर्दने	குபி	(மூடுவதில்)வாந்தியில்
आर्जने (अर्दने)	லுபி	சேமிப்பதில் (துன்புறுத்துவதில்)
,, (,,)	துபி	,,
वक्त्रसंयोगे	சுபி	வாய்யிணைப்பதில் (மூட்டுவதில்)
हिंसार्थः	ஷ்ருபு	இம்சையைப்பொருளாகக்கொண்டது
,,	ஷ்ருன்பு	,,
भाषणे हिंसायाञ्च	சுப	பேச்சிலும், இம்சையிலும்
,, (भासने इत्यन्ये)	சும்ப	,, (ஒளிர்வதில் சிலர்)
ग्रहणे	கிணி	பற்றுவதில்
,,	குணி	,,
,,	க்ருணி	,,
भ्रमणे	குண	சுற்றுவதில்
,,	கூர்ண	,,
व्यवहारे स्तुतौ च	பண	விற்பனையிலும் தோத்திரத்திலும்

	1	2	3
433	𑌪𑌨	𑌚	पन
434	𑌭𑌾𑌮	𑌕𑍍𑌰𑍋𑌧𑍇	भाम
435	𑌕𑍍𑌷𑌮𑍂𑌷𑍍	𑌸𑌹𑌨𑍇	क्षमूष्
436	𑌕𑌮𑍁	𑌕𑌾𑌨𑍍𑌤𑍌	कमु
437	𑌅𑌣	𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑌾𑌃	अण
438	𑌰𑌣	,,	रण
439	𑌵𑌣	,,	वण
440	𑌭𑌣	,,	भण
441	𑌮𑌣	,,	मण
442	𑌕𑌣	,,	कण
443	𑌕𑍍𑌵𑌣	,,	क्वण
444	𑌵𑍍𑌰𑌣	,,	व्रण
445	𑌮𑍃𑌣 (𑌭𑍍𑌰𑌣)	,,	मृण (भ्रण)
446	𑌧𑍍𑌵𑌣	,,	ध्वण
447	𑌶𑍋𑌣𑍃	𑌵𑌰𑍍𑌣𑌗𑌤𑍍𑌯𑍋𑌃	शोणृ
448	𑌶𑍍𑌰𑍋𑌣𑍃	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	श्रोणृ
449	𑌶𑍍𑌲𑍋𑌣𑍃	𑌚	श्लोणृ
450	𑌪𑍍𑌰𑍇𑌣𑍃	𑌗𑌤𑌿𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑌶𑍍𑌲𑍇𑌷𑌣𑍇𑌷𑍁 (𑌪𑍈𑌣𑍃 𑌇𑌤𑌿 𑌕𑍍𑌵𑌚𑌿𑌤𑍍𑌪𑌠𑍍𑌯𑌤𑍇)	प्रेणृ
451	𑌧𑍍𑌰𑌨	𑌶𑌬𑍍𑌦𑍇 (𑌅𑌜𑍍𑌞𑌾𑌤𑍋𑌯𑌂)	ध्रन
452	𑌕𑌨 (𑌕𑌨𑍀)	𑌦𑍀𑌪𑍍𑌤𑌿𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌗𑌤𑌿𑌷𑍁	कन (कनी)
453	𑌷𑍍𑌟𑌨	𑌶𑌬𑍍𑌦𑍇	ष्टन
454	𑌵𑌨	,,	वन
455	𑌵𑌨	𑌸𑌂𑌭𑌕𑍍𑌤𑍌	वन
456	𑌷𑌣	,,	षण

4	5	6
च	பந	இதுவும்
क्रोधे	பாம	கோபிப்பதில்
सहने	க்ஷமூஷ்	பொறுத்துக்கொள் வதில்
कान्तौ	கமு	சோபிப்பதில்
शब्दार्थः	அண	சப்தமிடும் பொருள் கொண்டது
,,	ரண	,,
,,	வண	,,
,,	பண	,,
,,	மண	,,
,,	கண	,,
,,	க்வண	,,
,,	வ்ரண	,,
,,	ம்ருண(ப்ரண)	,,
,,	த்வண	,,
वर्णगत्योः	சோண்ரு	நிறத்திலும், செல்வ திலும்
संघाते	ச்ரோண்ரு	இணைப்பில்
च	ச்லோண்ரு	இதுவும்
गतिप्रेरणश्लेषणेषु (प्रैणृ इति क्वचित्पठ्यते)	ப்ரேண்ரு	செல்லுதல், தூண்டு தல், கட்டுதல் களில்
शब्दे (दन्त्यान्तोयं)	த்ரன	சப்தத்தில்
दीप्तिकान्तिगतिषु	கந (கநீ)	ஒளிர்தல், பிரகாசித் தல்,செல்லுதல்களில்
शब्दे	ஷ்டந	ஒலியில்
,,	வந	,,
संभक्तौ	வந	பிரிப்பதில்
,,	ஷண	,,

	1	2	3
457	അമ	ഗത്യാദിഷു	अम
458	ദ്രമ	ഗതൌ	द्रम
459	ഹമ(മ്മ)	,,	हम (म्म)
460	മീമ(മ്ര)	,,	मीम (म्र)
461	ചമു	അദനെ	चमु
462	ഛമു	,,	छमु
463	ജമു	,,	जमु
464	ഝമു	,,	झमु
465	ക്രമു	പാദവിക്ഷേപെ	क्रमु
466	അയ	ഗതൌ	अय
467	വയ	,,	वय
468	പയ	,,	पय
469	മയ	,,	मय
470	ചയ	,,	चय
471	തയ	,,	तय
472	ണയ	,,	णय
473	ദയ	ദാനഗതിരക്ഷണഹിംസാ ദാനേഷു	दय
474	രയ	ഗതൌ	रय
475	ഊയീ	തന്തുസന്താനെ	ऊयी
476	പൂയീ	വിശരണെ ദുർഗ്ഗന്ധെ ച	पूयी
477	ക്നൂയീ	ശബ്ദെ ഉന്ദെ ച	क्नुयी
478	ക്ഷ്മായീ	വിധൂനനെ	क्ष्मायी
479	സ്ഫായീ	വൃദ്ധൌ	स्फायी
480	ഓപ്യായീ	,,	ओप्यायी

4	5	6
गत्यादिषु	அம	செல்லுதல் முதலிய வற்றில்
गतौ	த்ரம	செல்லுதலில்
,,	ஹமம(ம்ம)	,,
,,	மீம(ம்ரு)	,,
अदने	சமு	தின்பதில்
,,	சமு	,,
,,	ஜமு	,,
,,	ஜமு	,,
पदविक्षेपे	க்ரமு	தாவுவதில்
गतौ	அய	அடைவதில்
,,	வய	,,
,,	பய	,,
,,	மய	,,
,,	சய	,,
,,	தய	,,
,,	ணய	,,
दानगतिरक्षणहिंसादानेषु	தய	அளித்தல், செல்லுதல், காத்தல், இம்சித்தல், ஏற்றல் பொருள் களில்
गतौ	ரய	ஓடுதலில்
तन्तुसन्ताने	ஊயி	தைத்தலில்
विशरणे दुर्गन्धे च	பூயி	உதிர்வதிலும், நாறுவதிலும்
शब्दे उन्दे च	க்நுயி	சப்தத்திலும், உந்தத்திலும்
विधूनने	க்ஷ்மாயி	உதறுவதில்
वृद्धौ	ஸ்பாயி	வளர்வதில்
,,	ஓப்யாயி	,,

	1	2	3
481	𑌤𑌾𑌯𑍃	𑌸𑌂𑌤𑌾𑌨𑌪𑌾𑌲𑌨𑌯𑍋𑌃	तायृ
482	𑌶𑌲	𑌚𑌲𑌨𑌸𑌂𑌵𑌰𑌣𑌯𑍋𑌃	शल
483	𑌵𑌲	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇 𑌸𑌂𑌚𑌰𑌣𑍇 𑌚	वल
484	𑌵𑌲𑍍𑌲	,,	वल्ल
485	𑌮𑌲	𑌧𑌾𑌰𑌣𑍇	मल
486	𑌮𑌲𑍍𑌲	,,	मल्ल
487	𑌭𑌲	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑌹𑌿𑌂𑌸𑌾 𑌦𑌾𑌨𑍇𑌷𑍁	भल
488	𑌭𑌲𑍍𑌲	,,	भल्ल
489	𑌕𑌲	𑌶𑌬𑍍𑌦𑌸𑌂𑌖𑍍𑌯𑌾𑌨𑌯𑍋𑌃	कल
490	𑌕𑌲𑍍𑌲	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	कल्ल
491	𑌤𑍇𑌵𑍃	𑌦𑍇𑌵𑌨𑍇	तेवृ
492	𑌦𑍇𑌵𑍃	,,	देवृ
493	𑌷𑍇𑌵𑍃	𑌸𑍇𑌵𑌨𑍇	षेवृ
494	𑌗𑍇𑌵𑍃	,,	गेवृ
495	𑌗𑍍𑌲𑍇𑌵𑍃	,,	ग्लेवृ
496	𑌪𑍇𑌵𑍃	,,	पेवृ
497	𑌮𑍇𑌵𑍃	,,	मेवृ
498	𑌮𑍍𑌲𑍇𑌵𑍃	,,	म्लेवृ
499	𑌰𑍇𑌵𑍃	𑌪𑍍𑌲𑌵𑌗𑌤𑍌	रेवृ
500	𑌮𑌵𑍍𑌯	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	मव्य
501	𑌸𑍂𑌰𑍍𑌕𑍍𑌷𑍍𑌯	𑌈𑌰𑍍𑌷𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌃	सूर्क्ष्य

4	5	6
सन्तानपालनयोः	தாய்ரு	தொடரிலும், காப்பாற்றுவதிலும்
चलनसंवरणयोः	சல	அசைவதிலும், மூடுவதிலும்
संवरणे संचरणे च	வல	சூழ்வதிலும், ஸஞ்சரிப்பதிலும்
,,	வல்ல	,,
धारणे	மல	உடுப்பதில்
,,	மல்ல	,,
परिभाषणहिंसादानेषु	பல	இன்பப்பேச்சு, இம்சித்தல், ஏற்றல் இவைகளில்
,,	பல்ல	,,
शब्दसंख्यानयोः	கல	சப்தத்திலும், எண்ணிக்கையிலும்
अव्यक्ते शब्दे	கல்ல	உச்சரிப்பற்ற சப்தத்தில்
देवने	தேவ்ரு	சூதாட்டத்தில்
,,	தேவ்ரு	,,
सेवने	ஷேவ்ரு	சேவிப்பதில்
,,	கேவ்ரு	,,
,,	க்லேவ்ரு	,,
,,	பேவ்ரு	,,
,,	மேவ்ரு	,,
,,	ம்லேவ்ரு	,,
प्लवगतौ	ரேவ்ரு	தாண்டித்தாண்டிச் செல்வதில்
वन्धने	மவ்ய	கட்டுவதில்
ईर्ष्यार्थः	சூர்க்ஷ்ய	பொறுமைப் பொருளுடையது

	1	2	3
502	𑌈𑌰𑍍𑌕𑍍𑌷𑍍𑌯	𑌈𑌰𑍍𑌷𑍍𑌯𑌾𑌰𑍍𑌥𑌾𑌃	ईर्क्ष्य
503	𑌈𑌰𑍍𑌷𑍍𑌯	,,	ईर्ष्य
504	𑌹𑌯	𑌗𑌤𑍌	हय
505	𑌶𑍁𑌚𑍍𑌯	𑌅𑌭𑌿𑌷𑌵𑍇	शुच्य
506	𑌹𑌰𑍍𑌯	𑌗𑌤𑌿𑌕𑌾𑌨𑍍𑌤𑍍𑌯𑍋𑌃	हर्य
507	𑌅𑌲	𑌭𑍂𑌷𑌣𑌪𑌰𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑌿 𑌵𑌾𑌰𑌣𑍇𑌷𑍁	अल
508	𑌞𑌿𑌫𑌲𑌾	𑌵𑌿𑌶𑌰𑌣𑍇	ञिफला
509	𑌮𑍀𑌲	𑌨𑌿𑌮𑍇𑌷𑌣𑍇	मील
510	𑌶𑍍𑌮𑍀𑌲	,,	श्मील
511	𑌸𑍍𑌮𑍀𑌲	,,	स्मील
512	𑌕𑍍𑌷𑍍𑌮𑍀𑌲	,,	क्ष्मील
513	𑌪𑍀𑌲	𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌟𑌂𑌭𑍇	पील
514	𑌶𑍀𑌲	𑌸𑌮𑌾𑌧𑍌	शील
515	𑌕𑍀𑌲	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	कील
516	𑌕𑍂𑌲	𑌆𑌵𑌰𑌣𑍇	कूल
517	𑌶𑍂𑌲	𑌰𑍁𑌜𑌾𑌯𑌾𑌂 𑌸𑌂𑌘𑌾𑌤𑍇 𑌚	शूल
518	𑌤𑍂𑌲	𑌨𑌿𑌷𑍍𑌕𑌰𑍍𑌷𑍇	तूल
519	𑌪𑍂𑌲	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	पूल
520	𑌮𑍂𑌲	𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌠𑌾𑌯𑌾𑌂	मूल
521	𑌫𑌲	𑌨𑌿𑌷𑍍𑌪𑌤𑍍𑌤𑍌	फल
522	𑌚𑍁𑌲𑍍𑌲	𑌹𑌾𑌵𑌕𑌰𑌣𑍇	चुल्ल
523	𑌫𑍁𑌲𑍍𑌲	𑌵𑌿𑌕𑌸𑌨𑍇	फुल्ल
524	𑌚𑌿𑌲𑍍𑌲	𑌶𑍈𑌥𑌿𑌲𑍍𑌯𑍇 𑌹𑌾𑌵𑌕𑌰𑌣𑍇 𑌚	चिल्ल
525	𑌵𑍇𑌲𑍍𑌲	𑌚𑌲𑌨𑍇	वेल्ल

4	5	6
ईर्ष्यार्थः	ஈர்க்ஷ்ய	பெருமைப் பொருளுடையது
,,	ஈர்ஷ்ய	,,
गतौ	ஹய	செல்லுவதில்
अभिषवे	சுச்ய	ஸ்நாநம் செய்வதில்
गतिकान्त्योः	ஹர்ய	செல்லுதல், ஒளிர்தல்களில்
भूषणपर्याप्तिवारणेषु	அல	அணிதல், நிறைவுறுதல், தடுத்தல்களில்
विशरणे	ஞிபலா	உதிர்வதில்
निमेषणे	மீல	கண்மூடுவதில்
,,	ச்மீல	,,
,,	ஸ்மீல	,,
,,	க்ஷ்மீல	,,
प्रतिष्टंभे	பீல	தடுத்தலில்
समाधौ	சீல	ஒருமனப்பாட்டில்
वन्धने	கீல	கட்டித்தகைவதில்
आवरणे	கூல	சூழ்ந்துகொள்வதில்
रुजायां संघाते च	சூல	வயிற்றுவலியிலும் இணைப்பிலும்
निष्कर्षे	தூல	நிச்சயத்தில்
संघाते	பூல	இணைந்திருப்பதில்
प्रतिष्ठायां	மூல	ஆதார நிலையில்
निष्पत्तौ	பல	பயனுறுவதில்
भावकरणे	சுல்ல	தன்மையுண்டாக்குவதில்
विकसने	புல்ல	மலர்வதில்
शैथिल्ये भावकरणे च	சில்ல	தளர்வதிலும் உணர்வூட்டுவதிலும்
चलने	வேல்ரு	அசைவதில்

	1	2	3
526	𑌚𑍇𑌲𑍃	𑌚𑌲𑌨𑍇	चेलृ
527	𑌕𑍇𑌲𑍃	,,	केलृ
528	𑌖𑍇𑌲𑍃	,,	खेलृ
529	𑌕𑍍𑌷𑍍𑌵𑍇𑌲𑍃	,,	क्ष्वेलृ
530	𑌵𑍇𑌲𑍍𑌲	,,	वेल्ल
531	𑌪𑍇𑌲𑍃	𑌗𑌤𑍌	पेलृ
532	𑌫𑍇𑌲𑍃	,,	फेलृ
533	𑌶𑍇𑌲𑍃	,,	शेलृ
534	𑌸𑍍𑌖𑌲	𑌸𑌂𑌚𑌲𑌨𑍇	स्खल
535	𑌖𑌲	𑌸𑌂𑌚𑌯𑍇	खल
536	𑌗𑌲	𑌅𑌦𑌨𑍇	गल
537	𑌷𑌲	𑌗𑌤𑍌	षल
538	𑌦𑌲	𑌵𑌿𑌶𑌰𑌣𑍇	दल
539	𑌶𑍍𑌵𑌲	𑌆𑌶𑍁𑌗𑌮𑌨𑍇	श्वल
540	𑌶𑍍𑌵𑌲𑍍𑌲	,,	श्वल्ल
541	𑌖𑍋𑌲𑍃	𑌗𑌤𑌿𑌪𑍍𑌰𑌤𑌿𑌘𑌾𑌤𑍇	खोलृ
542	𑌶𑍋𑌢𑍃	,,	शोढृ
543	𑌧𑍋𑌰𑍃	𑌗𑌤𑌿𑌚𑌾𑌤𑍁𑌰𑍍𑌯𑍇	धोरृ
544	𑌤𑍍𑌸𑌰	𑌛𑌦𑍍𑌮𑌗𑌤𑍌	त्सर
545	𑌕𑍍𑌮𑌰	𑌹𑍂𑌰𑍍𑌛𑌨𑍇	क्मर
546	𑌅𑌭𑍍𑌰	𑌗𑌤𑍍𑌯𑌰𑍍𑌥𑌾𑌃	अभ्र
547	𑌵𑌭𑍍𑌰	,,	वभ्र
548	𑌮𑌭𑍍𑌰	,,	मभ्र
549	𑌚𑌰	,,	चर
550	𑌷𑍍𑌠𑌿𑌵𑍁	𑌨𑌿𑌰𑌸𑌨𑍇	ष्ठिवु
551	𑌜𑌿	𑌜𑌯𑍇	जि
552	𑌜𑍀𑌵	𑌪𑍍𑌰𑌾𑌣𑌧𑌾𑌰𑌣𑍇	जीव
553	𑌪𑍀𑌵	𑌸𑍍𑌥𑍌𑌲𑍍𑌯𑍇	पीव
554	𑌮𑍀𑌵	,,	मीव

4	5	6
चलने	சேல்ரு	அசைவதில்
,,	கேல்ரு	,,
,,	கேல்ரு	,,
,,	க்ஷவேல்ரு	,,
,,	வேல்ல	,,
गतौ	பேல்ரு	செல்வதில்
,,	பேல்ரு	,,
,,	சேல்ரு	,,
संचलने	ஸ்கல	தடுமாறுவதில்
संचये	கல	சேமிப்பதில்
अदने	கல	விழுங்குவதில்
गतौ	ஷல	செல்லுவதில்
विशरणे	தல	பிளப்பதில்
आशुगमने	ச்வல	வேகமான நடையில்
,,	சவல்ல	,,
गतिप्रतिघाते	கோல்ரு	நடைத்தடையில்
,,	சோத்ரு	,,
गतिचातुर्ये	தோர்ரு	நடைத்திறமையில்
छद्मगतौ	த்ஸர	கபடமான நடையில்
मूर्छने	க்மர	மூர்ச்சிப்பதில்
गत्यर्थः	அப்ர	செல்லும் பொருள் உடையது
,,	வப்ர	,,
,,	மப்ர	,,
,,	சர	,,
निरसने	ஷ்டிவு	தள்ளுவதில்
जये	ஜி	செலித்தலில்
प्राणधारणे	ஜீவ	உயிருடனிருப்பதில்
स्थौल्ये	பீவ	பருத்தலில்
,,	மீவ	,,

	1	2	3
555	𑌤𑍀𑌵	𑌸𑍍𑌥𑍌𑌲𑍍𑌯𑍇	तीव
556	𑌣𑍀𑌵	„	णीव
557	𑌕𑍍𑌷𑌿𑌵𑍁	𑌨𑌿𑌰𑌸𑌨𑍇	क्षिवु
558	𑌊𑌰𑍍𑌵𑍀	𑌹𑌿𑌂𑌸𑌾𑌰𑍍𑌥𑌃	ऊर्वी
559	𑌤𑍁𑌰𑍍𑌵𑍀	„	तुर्वी
560	𑌥𑍁𑌰𑍍𑌵𑍀	„	थुर्वी
561	𑌦𑍁𑌰𑍍𑌵𑍀	„	दुर्वी
562	𑌧𑍁𑌰𑍍𑌵𑍀	„	धुर्वी
563	𑌗𑍁𑌰𑍍𑌵𑍀	𑌉𑌦𑍍𑌯𑌮𑌨𑍇	गुर्वी
564	𑌮𑍁𑌰𑍍𑌵𑍀	𑌬𑌂𑌧𑌨𑍇	मुर्वी
565	𑌪𑍁𑌰𑍍𑌵	𑌪𑍂𑌰𑌣𑍇	पुर्व
566	𑌪𑌰𑍍𑌵	„	पर्व
567	𑌫𑌰𑍍𑌵	„	फर्व
568	𑌮𑌰𑍍𑌵	„	मर्व
569	𑌚𑌰𑍍𑌵	𑌅𑌦𑌨𑍇	चर्व
570	𑌭𑌰𑍍𑌵	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	भर्व
571	𑌕𑌰𑍍𑌵	𑌦𑌰𑍍𑌪𑍇 𑌗𑌰𑍍𑌵𑍇 𑌚	कर्व
572	𑌖𑌰𑍍𑌵	„	खर्व
573	𑌅𑌰𑍍𑌵	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	अर्व
574	𑌶𑌰𑍍𑌵	„	शर्व
575	𑌷𑌰𑍍𑌵	„	षर्व
576	𑌇𑌵𑌿	𑌵𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑍌	इवि
577	𑌪𑌿𑌵𑌿	𑌸𑍇𑌚𑌨𑍇	पिवि
578	𑌮𑌿𑌵𑌿	„	मिवि
579	𑌣𑌿𑌵𑌿	„	णिवि
580	𑌹𑌿𑌵𑌿	𑌪𑍍𑌰𑍀𑌣𑌨𑌾𑌰𑍍𑌥𑌃	हिवि
581	𑌦𑌿𑌵𑌿	„	दिवि
582	𑌧𑌿𑌵𑌿	„	धिवि

4	5	6
स्थौल्ये	தீவ	பருத்தலில்
,,	ணீவ	,,
निरसने	க்ஷிவு	தள்ளுவதில்
हिंसार्थः	ஹர்வீ	இம்சைப்பொருளுடையது
,,	துர்வீ	,,
,,	துர்வீ	,,
,,	துர்வீ	,,
,,	துர்வீ	,,
उद्यमने	குர்வீ	உயரஎழும்புவதில்
मन्थने	முர்வீ	கடைவதில்
पूरणे	புர்வ	நிரப்புவதில்
,,	பர்வ	,,
,,	பர்வ	,,
,,	மர்வ	,,
अदने	சர்வ	தின்பதில்
हिंसायां	பர்வ	இம்சிப்பதில்
दर्पे गर्वे च	கர்வ	திமிரிலும், செருக்கிலும்
,,	கர்வ	,,
हिंसायाम्	அர்வ	இம்சிப்பதில்
,,	சர்வ	,,
,,	ஷர்வ	,,
व्याप्तौ	இவி	பரவுதலில்
सेचने	பிவி	நனைத்தலில்
,,	மிவி	,,
,,	ணிவி	,,
प्रीणनार्थः	ஹிவி	இன்புறுத்தும்பொருளுடையது
,,	திவி	,,
,,	திவி	,,

	1	2	3
583	ஜிவி	ஷீ்ரணாநாய-ஃ	जिवि
584	ரிவி	,ம தூ்ய-ஃ	रिवि
585	ரவி	,,	रवि
586	யவி	,,	धवि
587	க்ருவி	ஹிംஸாகரணயொஶ்ச	कृवि
588	ഉவ	பஸுநெ	मव
589	அவ	ரக்ஷணகாதி,ம திஷீ்ரி தூ் வூ்வ,மഉவ்ர வெஶஶ்ரவண ஸாஉ்ய-ஃயா அ,நகி்ரி யெச்சா தீவூ்யவாவூ்யாலிംமந ஹிംஸாதா,நஹாவவூ்ஷிஷு	अव
590	யாவு	,ம திஶுத்யொ:	धावु
591	யுக்ஷ	ஸந்தீவ,நக்லெஶ,நஜீவநெஷு	धुक्ष
592	யிக்ஷ	,,	धिक्ष

4	5	6
प्रीणनार्थः	ஜிவி	இன்புறுத்தும் பொருளுடையவை
गत्यर्थः	ரிவி	செல்லும்பொருளுடையது
,,	ரவி	,,
,,	தவி	,,
हिंसाकरणयोश्च	க்ருவி	இம்சிப்பதிலும், செய்வதிலும்
बन्धने	மவ	கட்டுவதில்
रक्षणकान्तिगतिप्रीतितृप्त्यवगमप्रवेशश्रवणस्वाम्यर्थयाचनक्रियेच्छादीप्त्यवाप्त्यालिंगन हिंसादानभाववृद्धिषु	அவ	காப்பாற்றுதல், ஒளிர்தல், செல்லுதல், அன்புகொளல் நிறைவு கொளல், அறிதல், நுழைதல், கேட்டல், ஆண்டவன் பொருட்டாகுதல், யாசித்தல், செய்தல், விரும்புதல், ப்ரகாசித்தல், அடைதல், கட்டிக் கொள்ளுதல், இம்சித்தல், பெறுதல், தன்மை வளர்ச்சி இவைகளில்
गतिशुद्ध्योः	தாவு	ஓடுதலிலும், சுத்தி செய்வதிலும்,
सन्दीपनक्लेशनजीवनेषु	துக்ஷ	மூட்டுதல், துன்புறுத்தல், உயிருடனிருத்தல், என்ற பொருள்களில்
,,	திக்ஷ	,,

	1	2	3
593	𑌵𑍃𑌕𑍍𑌷	𑌵𑌰𑌣𑍇	वृक्ष
594	𑌶𑌿𑌕𑍍𑌷	𑌵𑌿𑌦𑍍𑌯𑍋𑌪𑌾𑌦𑌾𑌨𑍇	शिक्ष
595	𑌭𑌿𑌕𑍍𑌷	𑌭𑌿𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑌲𑌾𑌭𑍇 𑌲𑌾𑌭𑍇 𑌚	भिक्ष
596	𑌕𑍍𑌲𑍇𑌶	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	क्लेश
597	𑌦𑌕𑍍𑌷	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌, 𑌶𑍀𑌘𑍍𑌰𑌾𑌰𑍍𑌥𑍇 𑌚	दक्ष
598	𑌦𑍀𑌕𑍍𑌷	𑌮𑍌𑌣𑍍𑌡𑍍𑌯𑍇𑌜𑍍𑌯𑍋𑌪𑌨𑌯𑌨𑌨𑌿𑌯𑌮 𑌵𑍍𑌰𑌤𑌾𑌦𑍇𑌶𑍇𑌷𑍁	दीक्ष
599	𑌈𑌕𑍍𑌷	𑌦𑌰𑍍𑌶𑌨𑍇	ईक्ष
600	𑌈𑌷	𑌗𑌤𑌿𑌹𑌿𑌂𑌸𑌾𑌦𑌰𑍍𑌶𑌨𑍇𑌷𑍁	ईष
601	𑌭𑌾𑌷	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	भाष
602	𑌵𑌰𑍍𑌷	𑌸𑍇𑌚𑌨𑍇	वर्ष
603	𑌗𑍇𑌷𑍃	𑌅𑌨𑍍𑌵𑌿𑌚𑍍𑌛𑌾𑌯𑌾𑌮𑍍	गेषृ
604	𑌯𑍇𑌷𑍃	𑌪𑍍𑌰𑌯𑌤𑍍𑌨𑍇	येषृ
605	𑌜𑍇𑌷𑍃	𑌗𑌤𑍌	जेषृ
606	𑌣𑍇𑌷𑍃	,,	णेषृ
607	𑌪𑍍𑌰𑍇𑌷𑍃	,,	प्रेषृ
608	𑌏𑌷𑍃	,,	एषृ
609	𑌰𑍇𑌷𑍃	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	रेषृ
610	𑌹𑍇𑌷𑍃	,,	हेषृ

4	5	6
वरणे	வ்ருக்ஷ	வரித்தலில்
विद्योपादाने	சிக்ஷ	கல்வி கற்றலில்
याच्ञायां-अलाभे लाभे च	பிக்ஷ	கிடைக்கும் கிடையாதென்பதைக் குறியாமல் யாசித்தலில்
अव्यक्तायां वाचि	க்லேச	தெளிவற்ற பேச்சில்
वृद्धौ, शीघ्रार्थे च	தக்ஷ	வளர்ச்சியிலும், விரைவிலும்
मौण्ड्येज्योपनयननियम-व्रतादेशेषु	தீக்ஷ	மொட்டையடித்துக் கொள்வதிலும், மௌஞ்ஜீபந்தனம், உபநயனம், இவைகளின் நியமத்திலும் வ்ரத நியமத்திலும்
दर्शने	ஈக்ஷ	காண்பதில்
गतिहिंसादर्शनेषु	ஈஷ	செல்லுதல், இம்சித்தல், காண்பது இவைகளில்
व्यक्तायां वाचि	பாஷ	தெளிவான பேச்சில்
स्नेहने	வர்ஷ	பசையூட்டுவதில்
अन्विच्छायां	கேஷ்ரு	தொடர்ந்த விருப்பத்தில்
प्रयत्ने	யேஷ்ரு	முயற்சியில்
गतौ	ஜேஷ்ரு	செல்லுதலில்
,,	ணேஷ்ரு	,,
,,	ப்ரேஷ்ரு	,,
,,	ஏஷ்ரு	,,
अव्यक्ते शब्दे	ரேஷ்ரு	உச்சரிப்பற்ற சப்தத்தில்
,,	ஹேஷ்ரு	,,

	1	2	3
611	𑌕𑌾𑌸𑍃	𑌶𑌬𑍍𑌦𑌕𑍁𑌤𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	कासृ
612	𑌭𑌾𑌸𑍃	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	भासृ
613	𑌣𑌾𑌸𑍃	𑌶𑌬𑍍𑌦𑍇	णासृ
614	𑌰𑌾𑌸𑍃	,,	रासृ
615	𑌣𑌸	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑍇	णस
616	𑌭𑍍𑌯𑌸	𑌭𑌯𑍇	भ्यस
617	𑌆𑌙𑌃𑌶𑌸𑌿	𑌇𑌚𑍍𑌛𑌾𑌯𑌾𑌮𑍍	आङःशासि
618	𑌗𑍍𑌰𑌸𑍁	𑌅𑌦𑌨𑍇	ग्रसु
619	𑌗𑍍𑌲𑌸𑍁	,,	ग्लसु
620	𑌈𑌹	𑌚𑍇𑌷𑍍𑌟𑌾𑌯𑌾𑌮𑍍	ईह
621	𑌬𑌹𑌿	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌	वहि
622	𑌮𑌹𑌿	,,	महि
623	𑌅𑌹𑌿	𑌗𑌤𑍌	अहि
624	𑌗𑌰𑍍𑌹	𑌕𑍁𑌤𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	गर्ह
625	𑌗𑌲𑍍𑌹	,,	गल्ह
626	𑌬𑌰𑍍𑌹	𑌪𑍍𑌰𑌾𑌧𑌾𑌨𑍍𑌯𑍇	वर्ह
627	𑌬𑌲𑍍𑌹	,,	वल्ह
628	𑌵𑌰𑍍𑌹	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑌹𑌿𑌂𑌸𑌾 𑌚𑍍𑌛𑌾𑌦𑌨𑍇𑌷𑍁	वर्ह
629	𑌵𑌲𑍍𑌹	,,	वल्ह
630	𑌪𑍍𑌲𑌿𑌹	𑌗𑌤𑍌	प्लिह
631	𑌵𑍇𑌹𑍃	𑌪𑍍𑌰𑌯𑌤𑍍𑌨𑍇	वेहृ
632	𑌜𑍇𑌹𑍃	,,	जेहृ
633	𑌬𑌾𑌹𑍃	,,	वाहृ
634	𑌦𑍍𑌰𑌾𑌹𑍃	𑌨𑌿𑌦𑍍𑌰𑌾𑌕𑍍𑌷𑌯𑍇 (𑌨𑌿𑌕𑍍𑌷𑍇𑌪 𑌇𑌤𑍍𑌯𑍇𑌕𑍇)	द्राहृ
935	𑌕𑌾𑌶𑍃	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	काशृ
636	𑌊𑌹	𑌵𑌿𑌤𑌰𑍍𑌕𑍇	ऊह

4	5	6
शब्दकुत्सायां	காஸ்ரு	சப்தத்துடன் நிந்திப்பதில்
दीप्तौ	பாஸ்ரு	பிரகாசிப்பதில்
शब्दे	ஞாஸ்ரு	சப்தமிடுவதில்
,,	ராஸ்ரு	,,
कौटिल्ये	ணஸ	கோணுவதில்
भये	ப்யஸ	பயப்படுவதில்
इच्छायाम्	ஆங:சஸி	விரும்புவதில்
अदने	க்ரஸு	விழுங்குவதில்
,,	க்லஸு	,,
चेष्टायां	ஈஹ	செயலில்
वृद्धौ	பஹி	வளர்ச்சியில்
,,	மஹி	,,
गतौ	அஹி	செல்லுதலில்
कुत्सायां	கர்ஹ	நிந்திப்பதில்
,,	கல்ஹ	,,
प्राधान्ये	பர்ஹ	முக்கியமாவதில்
,,	பல்ஹ	,,
परिभाषणहिंसाच्छादनेषु	வர்ஹ	இன்சொல்பேசுதல், இம்சித்தல் மூடுதல் களில்
,,	வல்ஹ	,,
गतौ	ப்லிஹ	செல்வதில்
प्रयत्ने	வேஹ்ரு	முயற்சிப்பதில்
,,	ஜேஹ்ரு	,,
,,	பாஹ்ரு	,,
निद्राक्षये	த்ராஹ்ரு	தூக்கமின்மையில்
(निक्षेप इति केचित्)		(அடைக்கலத்திலென்று சிலர்)
दीप्तौ	காச்ரு	பிரகாசிப்பதில்
वितर्के	ஊஹ	குறிப்பறிவதில்

	1	2	3
637	𑌗𑌾𑌹𑍂	𑌵𑌿𑌲𑍋𑌡𑌨𑍇	गाहू
638	𑌗𑍃𑌹𑍂	𑌗𑍍𑌰𑌹𑌣𑍇	गृहू
639	𑌘𑍁𑌷𑌿	𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌕𑌰𑌣𑍇	घुषि
640	𑌘𑍁𑌷𑌿𑌰𑍍	𑌅𑌵𑌿𑌶𑌬𑍍𑌦𑌾𑌯𑌾𑌮𑍍	घुषिर्
641	𑌅𑌕𑍍𑌷𑍂	𑌵𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑍌	अक्षू
642	𑌤𑌕𑍍𑌷𑍂	𑌤𑌨𑍂𑌕𑌰𑌣𑍇	तक्षू
643	𑌤𑍍𑌵𑌕𑍍𑌷𑍂	,,	त्वक्षू
644	𑌉𑌕𑍍𑌷	𑌸𑍇𑌚𑌨𑍇	उक्ष
645	𑌰𑌕𑍍𑌷	𑌪𑌾𑌲𑌨𑍇	रक्ष
646	𑌣𑌿𑌕𑍍𑌷	𑌚𑍁𑌂𑌬𑌨𑍇	णिक्ष
647	𑌤𑍃𑌕𑍍𑌷	𑌗𑌤𑍌	तृक्ष
648	𑌷𑍍𑌟𑍃𑌕𑍍𑌷	,,	ष्टृक्ष
649	𑌣𑌕𑍍𑌷	,,	णक्ष
650	𑌵𑌕𑍍𑌷	𑌰𑍋𑌷𑍇	वक्ष
651	𑌮𑍃𑌕𑍍𑌷	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	मृक्ष
652	𑌤𑌕𑍍𑌷	𑌤𑍍𑌵𑌚𑌨𑍇	तक्ष
653	𑌸𑍂𑌰𑍍𑌕𑍍𑌷	𑌆𑌦𑌰𑍇	पूर्क्ष
654	𑌕𑌾𑌕𑍍𑌷𑌿	𑌕𑌾𑌂𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑍍	काक्षि
655	𑌵𑌾𑌕𑍍𑌷𑌿(𑌵𑌾)	,,	पाक्षि(वा)
656	𑌮𑌾𑌕𑍍𑌷𑌿	,,	माक्षि
657	𑌦𑍍𑌰𑌾𑌕𑍍𑌷𑌿	𑌘𑍋𑌰𑌵𑌾𑌶𑌿𑌤𑍇 𑌚	द्राक्षि
658	𑌧𑍍𑌰𑌾𑌕𑍍𑌷𑌿	,,	ध्राक्षि
659	𑌧𑍍𑌵𑌾𑌕𑍍𑌷𑌿	,,	ध्वाक्षि
660	𑌚𑍂𑌷	𑌪𑌾𑌨𑍇	चूष
661	𑌤𑍂𑌷	𑌤𑍁𑌷𑍍𑌟𑍌	तूष
662	𑌪𑍂𑌷	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌	पूष
663	𑌮𑍂𑌷	𑌸𑍍𑌤𑍇𑌯𑍇	मूष
664	𑌲𑍂𑌷	𑌭𑍂𑌷𑌾𑌯𑌾𑌮𑌿𑌤𑌿 𑌕𑍇𑌚𑌿𑌤𑍍	लूष

4	5	6
विलोडने	காஹு	கலக்குவதில்
ग्रहणे	க்ருஹு	பற்றுவதில்
कान्तिकरणे	குஷி	சோபை செய்து கொள்வதில்
आविशब्दार्थः	குஷிர்	ஆட்டின் கணைப்பில்
व्याप्तौ	அக்ஷு	பரவுவதில்
तनूकरणे	தக்ஷு	கழித்துமெலிதாக்கு வதில்
,,	த்வக்ஷு	,,
सेचने	உக்ஷ	நனைப்பதில்
पालने	ரக்ஷ	காப்பாற்றுவதில்
चुम्बने	ணிக்ஷ	வாய்இணைப்பதில்
गतौ	த்ருக்ஷ	செல்லுவதில்
,,	ஷ்ட்ருக்ஷ	,,
,,	ண க்ஷ	,,
रोषे	வக்ஷ	ஆக்ரோசப்படுவதில்
संघाते	ம்ருக்ஷ	இணைவதில்
त्वचने	தக்ஷ	இழைப்பதில்
आदरे	ஷுர்க்ஷ	பரிவுடன் ஏந்துவதில்
कांक्षायाम्	காக்ஷி	விருப்பத்தில்
,,	பாக்ஷி(வா)	,,
,,	மாக்ஷி	,,
घोरवाशिते च	த்ராக்ஷி	கொடிய சப்தத்தில்
,,	த்ராக்ஷி	,,
,,	த்வாக்ஷி	,,
पाने	சூஷ	உறிஞ்சிக்குடித்தலில்
तुष्टौ	தூஷ	களிப்பதில்
वृद्धौ	பூஷ	வளர்வதில்
स्तेये	மூஷ	திருடுவதில்
भूषायामिति केचित्	லூஷ	அணிவதில் எனச்சிலர்

	1	2	3
665	ரூஷ	பூஷாயாமித்யேகே	रूष
666	ஶூஷ	ப்ரஸவே	शूष
667	யூஷ	ஹிம்ஸாயாம்	यूष
668	ஜூஷ	ச	जूष
669	பூஷ	அலங்காரே	भूष
670	ஊஷ	ருஜாயாம்	ऊष
671	ஈஷ	உஞ்சே	ईष
672	கஷ	ஹிம்ஸார்த்தா:	कष
673	கஷ	,,	खष
674	ஶிஷ	,,	शिष
675	ஜஷ	,,	जष
676	ஜ²ஷ	,,	झष
677	ஶஷ	,,	शष
678	வஷ	,,	वष
679	மஷ	,,	मष
680	ரூஷ	,,	रूष
681	ரிஷ	,,	रिष
682	பஷ	பர்த்ஸனே	भष
683	உஷ	தாஹே	उष
684	ஜிஷு	ஸேசனே	जिषु
685	விஷு	,,	विषु
686	மிஷு	,,	मिषु
687	புஷ	புஷ்டௌ	पुष
688	ஶ்ரிஷ	தாஹே	श्रिष
689	ஶ்லிஷ	,,	श्लिष
690	ப்ருஷ	,,	प्रुष

4	5	6
भूषायामिति केचित्	ரூஷ	அணிவதில் எனச்சிலர்
प्रसवे	சூஷ	பிரஸவிப்பதில் (வெளியிடுவதில்)
हिंसायां	யூஷ	இம்சிப்பதில்
च	ஜூஷ	இதுவும் அவ்வாறே
अलंकारे	பூஷ	அணிவதில்
रुजायां	ஊஷ	வியாதியில்
उञ्छे	ஈஷ	துணுக்குகளைப் பொறுக்குவதில்
हिंसार्थः	கஷ	இம்ஸையைப் பொருளாகக் கொண்டது
,,	கஷ	,,
,,	சிஷ	,,
,,	ஜஷ	,,
,,	ஜஷ	,,
,,	சஷ	,,
,,	வஷ	,,
,,	மஷ	,,
,,	ரூஷ	,,
,,	ரிஷ	,,
भर्त्सने	பஷ	பயமுறுத்துவதில்
दाहे	உஷ	எரிப்பதில்
सेचने	ஜிஷு	நனைப்பதில்
,,	விஷு	,,
,,	மிஷு	,,
पुष्टौ	புஷ	பருப்பதில்
दाहे	ச்ரிஷ	எரிப்பதில்
,,	ச்லிஷ	,,
,,	ப்ருஷ	,,

	1	2	3
691	𑌪𑍍𑌲𑍁𑌷	𑌦𑌾𑌹𑍇	प्लुष
692	𑌪𑍃𑌷𑍁	𑌸𑍇𑌚𑌨𑍇	पृषु
693	𑌵𑍃𑌷𑍁	,,	वृषु
694	𑌮𑍃𑌷𑍁	𑌸𑍇𑌚𑌨𑍇, 𑌸𑌹𑌨𑍇 𑌚	मृषु
	(𑌪𑍃𑌷𑍁 𑌵𑍃𑌷𑍁)	𑌏𑌤𑍌 𑌹𑌿𑌂𑌸𑌾𑌸𑌂𑌕𑍍𑌲𑍇𑌶 𑌯𑍋𑌶𑍍𑌚	(पृषु वृषु)
695	𑌘𑍃𑌷𑍁	𑌸𑌂𑌘𑌰𑍍𑌷𑍇	घृषु
696	𑌹𑍃𑌷𑍁	𑌅𑌲𑍀𑌕𑍇	हृषु
697	𑌤𑍁𑌸	𑌶𑌬𑍍𑌦𑍇	तुस
698	𑌹𑍍𑌰𑌸	,,	ह्रस
699	𑌹𑍍𑌲𑌸	,,	ह्लस
700	𑌰𑌸	,,	रस
701	𑌲𑌸	𑌶𑍍𑌲𑍇𑌷𑌣𑌕𑍍𑌰𑍀𑌡𑌨𑌯𑍋𑌃	लस
702	𑌘𑌸	𑌅𑌦𑌨𑍇	घस
703	𑌜𑌰𑍍𑌜	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑌹𑌿𑌂𑌸𑌾 𑌤𑌰𑍍𑌜𑌨𑍇𑌷𑍁	जर्ज
704	𑌚𑌰𑍍𑌚	,,	चर्च
705	𑌝𑌰𑍍𑌝	,,	झर्झ
706	𑌪𑌿𑌸𑍃	𑌗𑌤𑍌	पिसृ
707	𑌪𑍇𑌸𑍃	,,	पेसृ
708	𑌹𑌸	𑌹𑌸𑌨𑍇	हस
709	𑌣𑌿𑌶	𑌸𑌮𑌾𑌧𑍌	णिश
710	𑌮𑌿𑌶	𑌶𑌬𑍍𑌦𑍇 𑌰𑍋𑌷𑌕𑍃𑌤𑍇 𑌚	मिश
711	𑌮𑌶	,,	मश
712	𑌶𑌵	𑌗𑌤𑍌	शव
713	𑌶𑌶	𑌪𑍍𑌲𑍁𑌤𑌗𑌤𑍌	शश
714	𑌶𑌸𑍁	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌂	शसु

4	5	6
दाहे	ப்லுஷ	எரிப்பதில்
सेचने	ப்ருஷு	நனைப்பதில்
,,	வ்ருஷு	,,
सेचने, सहने च	ம்ருஷு	நனைப்பதிலும், பொறுத்தலிலும்
इतरौ हिंसासंक्लेशयोश्च	(ப்ருஷு வ்ருஷு)	இம்சையிலும், துன்பத்திலும்
संघर्षे	க்ருஷு	உராய்வதில்
अलीके	ஹ்ருஷு	பொய்யில்
शब्दे	துஸ	சப்தத்தில்
,,	ஹ்ரஸ	,,
,,	ஹ்லஸ	,,
,,	ரஸ	,,
श्लेषणक्रीडनयोः	லஸ	இணைவதிலும் விளையாட்டிலும்
अदने	கஸ	விழுங்குவதில்
परिभाषणहिंसातर्जनेषु	ஜர்ஜ	இன்சொல், இம்சை, அதட்டுதல்களில்
,,	சர்ச	,,
,,	ஜர்ஜ	,,
गतौ	பிஸ்ரு	செல்லுதலில்
,,	பேஸ்ரு	,,
हसने	ஹஸ	சிரிப்பதில்
समाधौ	ணிச	ஒருமனப்பாட்டில்
शब्दे रोषकृते च	மிச	கோபத்தினால் மூண்டசப்தத்தில்
,,	மச	,,
गतौ	சவ	செல்லுதலில்
प्लुतगतौ	சச	தாவிச்செல்லுவதில்
हिंसायां	சஸு	இம்சிப்பதில்

	1	2	3
715	ஶம்ஸ	ஸ்துதௌ	शंस
716	சஹ	பரிகல்கநே	चह
717	மஹ	பூஜாயாம்	मह
718	ரஹ	த்யாகே	रह
719	ரஹி	கதௌ	रहि
720	த்ருஹ	வ்ருத்தௌ	दृह
721	த்ருஹி	,,	दृहि
722	ப்ருஹ	,,	बृह
723	ப்ருஹி	,,	वृहि
724	ப்ருஹி	ஶப்தே ச	बृंहि
725	துஹிர்	அர்தநே	तुहिर्
726	துஹிர்	,,	दुहिर्
727	உஹிர்	,,	उहिर्
728	அர்ஹ	பூஜாயாம்	अर्ह
729	த்யுத	தீப்தௌ	द्युत
730	ஶ்விதா	வர்ணே	श्विता
731	ஞிமிதா	ஸ்நேஹநே	ञिमिदा
732	ஞிஷ்விதா	ஸ்நேஹநமோசநயோ:	ञिष्विदा
733	ருச	தீப்தாவபிப்ரீதௌ ச	रुच
734	குட	பரிவர்தநே	घुट
735	ருட	ப்ரதிகாதே	रुट
736	லுட	,,	लुट
737	லுட	,,	लुठ
738	ஶுப	தீப்தௌ	शुभ
739	க்ஷுப	ஸஞ்சலநே	क्षुभ

4	5	6
स्तुतौ	சம்ஸ	தோத்தரிப்பதில்
परिकल्कने	சஹ	அறைப்பதில்
पूजायां	மஹ	பெருமைப் படுத்துவதில்
त्यागे	ரஹ	தவிர்ப்பதில்
गतौ	ரஹி	செல்வதில்
वृद्धौ	த்ருஹ	வளர்ச்சியில்
,,	த்ருஹி	,,
,,	ப்ருஹ	,,
,,	ப்ருஹி	,,
शब्दे च	ப்ருஹி	சப்தத்திலும்
अर्दने	துஹிர்	பீடிப்பதில்
,,	துஹிர்	,,
,,	உஹிர்	,,
पूजायां	அர்ஹ	பூஜிப்பதில்
दीप्तौ	த்யுத	ஒளிர்வதில்
वर्णे	ச்விதா	நிறத்தில்
स्नेहने	ஞிமிதா	பசையூட்டுவதில்
स्नेहनमोचनयोः	ஞிஷ்விதா	பசையூட்டுதல், விடுதல்களில்
दीप्तावभिप्रीतौ च	ருச	ஒளிர்வதிலும், பிடித்தத்திலும்
परिवर्तने	குட	சுருட்டுவதில் (சுழலுவதில்)
प्रतिघाते	ருட	தாக்குதலில்
,,	லுட	,,
,,	லுட	,,
दीप्तौ	சுப	ஒளிர்வதில்
संचलने	க்ஷுப	அலையிடுவதில் (கலங்குவதில்)

	1	2	3
740	𑌣𑌭	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	णभ
741	𑌤𑍁𑌭	,,	तुभ
742	𑌸𑍍𑌰𑌂𑌸𑍁	𑌅𑌵𑌸𑍍𑌰𑌂𑌸𑌨𑍇	स्रन्सु
743	𑌧𑍍𑌵𑌂𑌸𑍁	,,	ध्वन्सु
744	𑌭𑍍𑌰𑌂𑌸𑍁	,,	भ्रन्सु
745	𑌧𑍍𑌵𑌂𑌸𑍁	𑌗𑌤𑍌 𑌚	ध्वन्सु
746	𑌸𑍍𑌰𑌂𑌭𑍁	𑌵𑌿𑌶𑍍𑌵𑌾𑌸𑍇	स्रन्भु
747	𑌵𑍃𑌤𑍁	𑌵𑌰𑍍𑌤𑌨𑍇	वृतु
748	𑌵𑍃𑌧𑍁	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌	वृधु
749	𑌶𑍃𑌧𑍁	𑌶𑌬𑍍𑌦𑌕𑍁𑌤𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	शृधु
750	𑌸𑍍𑌯𑌂𑌦𑍂	𑌪𑍍𑌰𑌸𑍍𑌰𑌵𑌣𑍇	स्यन्दू
751	𑌕𑍃𑌪𑍂	𑌸𑌾𑌮𑌰𑍍𑌥𑍍𑌯𑍇	कृपू
752	𑌘𑌟	𑌚𑍇𑌷𑍍𑌟𑌾𑌯𑌾𑌮𑍍	घट
753	𑌵𑍍𑌯𑌥	𑌭𑌯𑌸𑌂𑌚𑌲𑌨𑌯𑍋𑌃	व्यथ
754	𑌪𑍍𑌰𑌥	𑌪𑍍𑌰𑌖𑍍𑌯𑌾𑌨𑍇	प्रथ
755	𑌪𑍍𑌰𑌸	𑌵𑌿𑌸𑍍𑌤𑌾𑌰𑍇	प्रस
756	𑌮𑍍𑌰𑌦	𑌮𑌰𑍍𑌦𑌨𑍇	म्रद
757	𑌸𑍍𑌖𑌦	𑌸𑍍𑌖𑌦𑌨𑍇	स्खद
758	𑌕𑍍𑌷𑌜𑌿	𑌗𑌤𑌿𑌦𑌾𑌨𑌯𑍋𑌃	क्षजि
759	𑌦𑌕𑍍𑌷	𑌗𑌤𑌿𑌶𑌾𑌸𑌨𑌯𑍋𑌃	दक्ष
760	𑌕𑍍𑌰𑌪	𑌕𑍃𑌪𑌾𑌯𑌾𑌂 𑌗𑌤𑍌 𑌚	क्रप
761	𑌕𑌦𑌿	𑌵𑍈𑌕𑍍𑌲𑌬𑍍𑌯𑍇	कदि
762	𑌕𑍍𑌰𑌦𑌿	,,	क्रदि
763	𑌕𑍍𑌲𑌦𑌿	,,	क्लदि

4	5	6
हिंसायां	ணப	இம்சையில்
,,	துப	,,
अवस्रंसने	ஸ்ரந்ஸு	அவிழ்வதில்
,,	த்வந்ஸு	,,
,,	ப்ரந்ஸு	,,
गतौ च	த்வந்ஸு	செல்லுவதிலும்
विश्वासे	ஸ்ரந்பு	நம்பிக்கையில்
वर्तने	வ்ருது	வாழ்வதில்
वृद्धौ	வ்ருது	வளர்வதில்
शब्दकुत्सायां	ச்ருது	சப்தத்தினல் நிந்திப்பதில்
प्रस्रवणे	ஸ்யந்தூ	வழிந்தோடுவதில்
सामर्थ्ये	க்ருபூ	திறமை கொள்வதில்
चेष्टायां	கட	செய்கையில்
भयसंचलनयोः	வ்யத	பயப்படுவதிலும் நடுங்குவதிலும்
प्रख्याने	ப்ரத	புகழ் பெறுவதில்
विस्तारे	ப்ரஸ	அகலுதலில்
मर्दने	ம்ரத	பிசைவதில்
स्खदने	ஸ்கத	துண்டு துண்டாக்குவதில்
गतिदानयोः	க்ஷஜி	செல்லுதலிலும், அளித்தலிலும்
गतिशासनयोः	தக்ஷ	செல்வதிலும், ஆளுவதிலும்
कृपायां गतौ च	க்ரப	இரக்கத்திலும், செல்வதிலும்
वैक्लव्ये	கதி	கோழைத் தன்மையில்
,,	க்ரதி	,,
,,	க்லதி	,,

	1	2	3
764	ஞித்வரா	ஸம்ப்ரமே	ञित्वरा
765	ஜ்வர	ரோகே	ज्वर
766	கட	ஸேசநே	गड
767	ஹேட	வேஷ்டநே	हेड
768	வட	பரிபாஷணே	वट
769	பட	,,	भट
770	நட	ந்ருத்தௌ (ந்ருதௌ)	नट
771	ஷ்டக	ப்ரதிகாதே	ष्टक
772	சக	த்ருப்தௌ	चक
773	ரகே	ஶங்காயாம்	रगे
774	லகே	ஸங்கே	लगे
775	ஹ்ரகே	ஸம்வரணே	ह्रगे
776	ஹ்லகே	,,	ह्लगे
777	ஷகே	,,	षगे
778	ஷ்டகே	,,	ष्टगे
779	ஷ்டகே	,,	ष्ठगे
780	ககே	நோச்யதே	कगे
781	அக	குடிலாயாம் கதௌ	अक
782	அக	,,	अग
783	கண	கதௌ	कण
784	ரண	,,	रण
785	சண	தாநே	चण
786	ஶ்ரண	,,	श्रण
787	ஶண	,,	शण
788	ஶ்லத	ஹிம்ஸார்த:	श्लथ
789	க்நத	,,	क्नथ

4	5	6
संभ्रमे	ஞித்வரா	பரபரப்பில்
रोगे	ஜ்வர	வியாதியில்
सेचने	கட	நனைத்தலில்
वेष्टने	ஹேட	சூழ்ந்துகொள்வதில்
परिभाषणे	வட	இன்சொல் கூறுவதில்
,,	பட	,,
नृत्तौ (नृतौ)	நட	நர்த்தனத்தில்
प्रतिघाते	ஷ்டக	தாக்குவதில்
तृप्तौ	சக	போதுமென்ற நிறைவில்
शंकायां	ரகே	சந்தேகத்தில்
सङ्गे	லகே	சம்பந்தப்படுவதில்
संवरणे	ஹ்ரகே	மூடுதலில்
,,	ஹ்லகே	,,
,,	ஷகே	,,
,,	ஷ்டகே	,,
,,	ஷ்டகே	,,
नोच्यते	ககே	பதில்கூருமல் செய்தலில்
कुटिलायां गतौ	அக	கோணல்நடையில்
,,	அக	,,
गतौ	கண	செல்லுதலில்
,,	ரண	,,
दाने	சண	அளிப்பதில்
,,	ச்ரண	,,
,,	சண	,,
हिंसार्थः	ச்நத	இம்சைப்பொருள் கொண்டது
,,	க்நத	,,

	1	2	3
790	ക്രഥ	ഹിംസാൎത്ഥഃ	क्रथ
791	ക്ലഥ	,,	क्लथ
792	ചന ച	നൊപത്യെ	चन च
793	വനു ച	,,	वनु च
794	ജ്വല	ദീപ്തൌ	ज्वल
795	ഹ്വല	ചലനേ	ह्वल
796	ഹ്മല	,,	ह्मल
797	സ്മൃ	ആധ്യാനേ	स्मृ
798	ദൄ	ഭയേ	दॄ
799	നൄ	നയേ	नॄ
800	ശ്രാ	പാകേ	श्रा
801	ജ്ഞാ	മാരണതോഷണനിശാ മനേഷു	ज्ञा
802	ചലിഃ	കമ്പനേ	चलिः
803	ഛദിർ	ഊൎജ്ജനേ	छदिर्
804	ലഡിഃ	ജിഹ്വോന്മഥനേ	लडिः
805	മദീ	ഹൎഷഗ്ലപനയോഃ	मदी
806	ധ്വന	ശബ്ദേ	ध्वन
807	സ്വന	അവതംസനേ (അവസ്രംസനേ)	स्वन
808	ശമോ	ദൎശനേ	शमो
809	യമോ	പരിവേഷണേ	यमो
810	സ്ഖദിർ (അവപരിഭ്യാം)	ച	स्खदिर् (अवपरिभ्यां)
811	ഫണ	ഗതൌ	फण

4	5	6
हिंसार्थः	க்ரத	இம்சைப்பொருள் கொண்டது
,,	க்லத	,,
नोच्यते	சநச	
,,	வநுச	
दीप्तौ	ஜ்வல	ஒளிர்வதில்
चलने	ஹ்வல	அசைவதில்
,,	ஹ்மல	,,
आध्याने	ஸ்ம்ரு	ஊன்றி கவனிப்பதில்
भये	த்ரூ	பயத்தில்
नये	ந்ரூ	நீதியில் (இட்டுச் செல்வதில்)
पाके	ச்ரா	சமைத்தலில்
मारणतोषणनिशामनेषु	ஜ்ஞா	கொலை செய்தல், களிக்கச் செய்தல், பார்த்தல்களில்
कम्पने	சலி:	அசைவதில்
ऊर्जने	சதிர்	வலிமைபெறுதலில்
जिह्वोन्मथने	லடி:	நாவைத் துழாவுவதில்
हर्षग्लपनयोः	மதீ	களித்தலிலும், வாட்டத்திலும்
शब्दे	த்வந	ஒலியில்
अवतंसने (अवस्रंसने)	ஸ்வன	அவிழ்த்தலில்
दर्शने	சமோ	பார்ப்பதில்
अपरिवेषणे	யமோ	பரிமாருமலிருத்தலில்
च	ஸ்கதிர் (அவபரிப்யாம்)	,,
गतौ	பண	செல்லுதலில்

	1	2	3
812	രാജൃ	ദീപ്തൌ	राजृ
813	ടുഭ്രാജൃ	,,	टुभ्राजृ
814	ടുഭ്രാശൃ	,,	टुभ्राशृ
815	സ്യമ	ശബ്ദേ	स्यम
816	സ്വന	,,	स्वन
817	ധ്വന	,,	ध्वन
818	ഷമ	അവൈകല്യേ	षम
819	ഷ്ടമ	,,	ष्टम
820	ജ്വല	ദീപ്തൌ	ज्वल
821	ചല	കംപനേ	चल
822	അല	വൈക്ലബ്യേ	अल
823	ചല	,,	चल
824	ഷ്ഠല	സ്ഥാനേ	ष्ठल
825	ഹല	വിലേഖനേ	हल
826	ണല	ഗന്ധേ	णल
827	പല	ഗതൌ	पल
828	ബല	പ്രാണനേ, ധാന്യാവരോധനേ ച	बल
829	പുല	മഹത്ത്വേ	पुल
830	കുല	സംസ്ത്യാനേ, ബന്ധുഷു ച	कुल
831	ശല	ഗതൌ	शल
832	ഹുല	,,	हुल
833	പത്ഌ	,,	पत्लृ
834	ഹുല	ഹിംസാസംവരണയോശ്ച	हुल
835	ക്വഥേ	നിഷ്പാകേ	क्वथे
836	പഥേ	ഗതൌ	पथे
837	മഥേ	വിലോഡനേ	मथे

4	5	6
दीप्तौ	ராஜ்ரு	ஒளிர்வதில்
,,	டுப்ராஜ்ரு	,,
,,	டுப்ராச்ரு	,,
शब्दे	ஸ்யம	ஒலியில்
,,	ஸ்வந	,,
,,	த்வந	,,
अवैकल्ये	ஷம	ஊனமாகாதிருப்பதில்
,,	ஷ்டம	,,
दीप्तौ	ஜ்வல	ஒளிர்வதில்
कम्पने	சல	அசைவதில்
वैक्लव्ये	அல	வாட்டத்தில்
,,	சல	,,
स्थाने	ஷ்டல	நிலையில்
विलेखने	ஹல	கீறுவதில்
गन्धने	ணல	கந்தனத்தில் (பலபொருள்கள்)
गतौ	பல	செல்லுதலில்
प्राणने, धान्यावरोधने च	பல	வலிமைபெறுவதிலும், சேர்கட்டுவதிலும்
महत्त्वे	புல	பெருமையில்
संस्त्याने, बन्धुषु च	குல	தேக்கித்தங்கச்செய்வதிலும், சுற்றத்திலும்
गतौ	சல	செல்லுதலில்
,,	ஹூல்	,,
,,	பத்ல்	,,
हिंसासंवरणयोश्च	ஹூல	இம்சையிலும், மூடுவதிலும்
निष्पाके	க்வதே	நன்கு சமைத்தலில்
गतौ	பதே	செல்லுதலில்
विलोडने	மதே	கலக்குவதில்

	1	2	3
838	𑌟𑍁𑌵𑌮	𑌉𑌦𑍍𑌗𑌿𑌰𑌣𑍇	टुवम
839	𑌭𑍍𑌰𑌮𑍁	𑌚𑌲𑌨𑍇	भ्रमु
840	𑌕𑍍𑌷𑌰	𑌸𑌞𑍍𑌚𑌲𑌨𑍇	क्षर
841	𑌷𑌹	𑌮𑌰𑍍𑌷𑌣𑍇	षह
842	𑌰𑌮𑍁	𑌕𑍍𑌰𑍀𑌡𑌾𑌯𑌾𑌮𑍍	रमु
843	𑌷𑌦𑍍𑌲𑍢	𑌵𑌿𑌶𑌰𑌣𑌗𑌤𑍍𑌯𑌵𑌸𑌾𑌦𑌨𑍇𑌷𑍁	षद्लृ
844	𑌶𑌦𑍍𑌲𑍢	𑌶𑌾𑌤𑌨𑍇	शद्लृ
845	𑌕𑍍𑌰𑍁𑌶	𑌆𑌹𑍍𑌵𑌾𑌨𑍇, 𑌰𑍋𑌦𑌨𑍇 𑌚	क्रुश
846	𑌕𑍁𑌚	𑌸𑌂𑌪𑌰𑍍𑌚𑌨𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌟𑌮𑍍𑌭𑌵𑌿𑌲𑍇𑌖𑌨𑍇𑌷𑍁	कुच
847	𑌬𑍁𑌧	𑌅𑌵𑌗𑌮𑌨𑍇	बुध
848	𑌰𑍁𑌹	𑌬𑍀𑌜𑌜𑌨𑍍𑌮𑌨𑌿, 𑌪𑍍𑌰𑌾𑌦𑍁𑌰𑍍𑌭𑌾𑌵𑍇 𑌚	रुह
849	𑌕𑌸	𑌗𑌤𑍌	कस
850	𑌹𑌿𑌕𑍍𑌕	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	हिक्क
851	𑌅𑌞𑍍𑌚𑍁	𑌗𑌤𑍌, 𑌯𑌾𑌚𑌨𑍇 𑌚	अञ्चु
852	𑌟𑍁𑌯𑌾𑌚𑍃	𑌯𑌾𑌚𑍍𑌞𑌾𑌯𑌾𑌮𑍍	टुयाचृ
853	𑌰𑍇𑌟𑍃	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑍇	रेटृ
854	𑌚𑌤𑍇	𑌯𑌾𑌚𑌨𑍇	चते
855	𑌚𑌦𑍇	,,	चदे
856	𑌪𑍍𑌰𑍋𑌥𑍃	𑌪𑌰𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑍌	प्रोथृ
857	𑌮𑌿𑌦𑍃	𑌮𑍇𑌧𑌾𑌹𑌿𑌂𑌸𑌯𑍋𑌃	मिदृ
858	𑌮𑍇𑌦𑍃	,,	मेदृ
859	𑌮𑍇𑌧𑍃	𑌸𑌂𑌗𑌮𑍇 𑌚	मेधृ

4	5	6
उद्गिरणे	டுவம	வாந்தியில்
चलने	ப்ரமு	சுழலுவதில்
सञ्चलने	க்ஷர	நழுவுவதில்
मर्षणे	ஷஹ	பொறுத்துக்கொள் வதில்
क्रीडायां	ரமு	ரமிக்கும் விளையாட்டில்
विशरणगत्यवसादनेषु	ஷத்ல்	உதிர்தல், செல்லுதல், ஒழிதல்களில்
शातने	சத்ல்	கூர்மைதீட்டுவதில்
आह्वाने, रोदने च	க்ருச	அழைப்பதிலும், அழுவதிலும்
संपर्चनकौटिल्यप्रतिष्टंभ-विलेखनेषु	குச	கலத்தல், கோணல், தாங்கிநிற்தல், வரைதல்களில்
अवगमने	புத	அறிவுறுத்தலில்
बीजजन्मनि, प्रादुर्भावे च	ருஹ	விளைவிலும் தோன்றுதலிலும்
गतौ	கஸ	செல்லுதலில்
अव्यक्ते शब्दे	ஹிக்க	தெளிவற்ற ஒலியில்
गतौ, याचने च	அஞ்சு	செல்வதிலும், யாசிப்பதிலும்
याच्ञायां	டுயாச்ரு	யாசித்தலில்
परिभाषणे	ரேட்ரு	இன்சொல் பேசுவதில்
याचने	சதே	யாசித்தலில்
,,	சதே	,,
पर्याप्तौ	ப்ரோத்ரு	நிறைவில்
मेधाहिंसयोः	மித்ரு	ஞாபகசக்தியிலும், இம்சையிலும்
,,	மேத்ரு	,,
संगमे च	மேத்ரு	சேர்வதிலும்

	1	2	3
860	ணிதரு	குத்ஸாஸந்நிகர்ஷயோ:	णिदृ
861	ணேதரு	,,	णेदृ
862	ஶ்ருது	உந்தே	शृधु
863	ம்ருது	,,	मृधु
864	புதிர்	போதநே	बुधिर्
865	உபுந்திர்	நிஶாமநே	उबुन्दिर्
866	வேணரு	கதிஜ்ஞாநசிந்தாநிஶாமந வாதித்ரக்ரஹணேஷு	वेणृ
867	கநு	அவதாரணே	खनु
868	சீவரு	ஆதாநஸம்வரணயோ:	चीवृ
869	சாயரு	பூஜாநிஶாமநயோ:	चायृ
870	வ்யய	கதௌ	व्यय
871	தாஶரு	தாநே	दाशृ
872	பேஷரு	பயே	भेषृ
873	ப்ரேஷரு	கதௌ	भ्रेषृ
874	அஸ	கதிதீப்த்யாதாநேஷு	अस
875	ஸ்பஶ	பாதநஸ்பர்ஶநயோ:	स्पश
876	லஷ	காந்தௌ	लष
877	சஷ	பக்ஷணே	चष
878	சஷ	ஹிம்ஸாயாம்	छष
879	ஜஷ	ஆதாநஸம்வரணயோஶ்ச	झष

4	5	6
कुत्सासन्निकर्षयोः	ணித்ரு	நிந்தையிலும், சமீபத்திலும்
,,	ணேத்ரு	,,
उन्दने	ச்ருது	வேகவைப்பதில்
,,	ம்ருது	,,
बोधने	புதிர்	அறிவதில்
निशामने	உபுந்திர்	நேரில்காண்பதில்
गतिज्ञानचिन्तानिशामनवादित्रग्रहणेषु	வேண்ரு	செல்லுதல், அறிதல், சிந்தித்தல், பார்த்தல், வாத்யம் வாசித்தல்களில்
अवदारणे	கனு	வெட்டுவதில் (பூமியை)
आदानसंवरणयोः	சீவ்ரு	பெறுதல், மூடுதல்களில்
पूजानिशामनयोः	சாய்ரு	பூஜிப்பதிலும், பார்ப்பதிலும்
गतौ	வ்யய	செல்லுதலில்
दाने	தாச்ரு	அளிப்பதில்
भये	பேஷ்ரு	பயப்படுவதில்
गतौ	ப்ரேஷ்ரு	செல்வதில்
गतिदीप्त्यादानेषु	அஸ	செல்லுதல், ஒளிர்தல் பெறுதல்களில்
बाधनस्पर्शनयोः	ஸ்பச	இடையூறு செய்வதிலும், தொடுவதிலும்
कान्तौ	லஷ	பிரகாசிப்பதில்
भक्षणे	சஷ	தின்பதில்
हिंसायां	சஷ	இம்சிப்பதில்
आदानसंवरणयोश्च	சஷ	பெறுவதிலும், மூடுவதிலும்

	1	2	3
880	𑌭𑍍𑌲𑌕𑍍𑌷	𑌅𑌦𑌨𑍇	भ्लक्ष
881	𑌦𑌾𑌶𑍃	𑌦𑌾𑌨𑍇	दाशृ
882	𑌮𑌾𑌹𑍃	𑌮𑌾𑌨𑍇	माहृ
883	𑌗𑍁𑌹𑍂	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	गुहू
884	𑌶𑍍𑌰𑍀𑌂 (𑌶𑍍𑌰𑌿𑌞𑍍)	𑌸𑍇𑌵𑌾𑌯𑌾𑌮𑍍	श्रीं (श्रिञ्)
885	𑌭𑍃𑌞𑍍	𑌭𑌰𑌣𑍇	भृञ्
886	𑌹𑍃𑌞𑍍	𑌹𑌰𑌣𑍇	हृञ्
887	𑌧𑍃𑌞𑍍	𑌧𑌾𑌰𑌣𑍇	धृञ्
888	𑌣𑍀𑌞𑍍	𑌪𑍍𑌰𑌾𑌪𑌣𑍇	णीञ्
889	𑌧𑍇𑌟𑍍	𑌪𑌾𑌨𑍇	धेट्
890	𑌗𑍍𑌲𑍈	𑌹𑌰𑍍𑌷𑌕𑍍𑌷𑌯𑍇	ग्लै
891	𑌮𑍍𑌲𑍈	,,	म्लै
892	𑌦𑍍𑌯𑍈	𑌨𑍍𑌯𑌕𑍍𑌕𑌰𑌣𑍇	द्यै
893	𑌦𑍍𑌰𑍈	𑌸𑍍𑌵𑌪𑍍𑌨𑍇	द्रै
894	𑌧𑍍𑌰𑍈	𑌤𑍃𑌪𑍍𑌤𑍌	ध्रै
895	𑌧𑍍𑌯𑍈	𑌚𑌿𑌨𑍍𑌤𑌾𑌯𑌾𑌮𑍍	ध्यै
896	𑌰𑍈	𑌶𑌬𑍍𑌦𑍇	रै
897	𑌸𑍍𑌤𑍍𑌯𑍈	𑌶𑌬𑍍𑌦𑌸𑌂𑌘𑌾𑌤𑌯𑍋𑌃	स्त्यै
898	𑌷𑍍𑌟𑍍𑌯𑍈	,,	ष्ट्यै
899	𑌖𑍈	𑌖𑌦𑌨𑍇	खै
900	𑌕𑍍𑌷𑍈	𑌕𑍍𑌷𑌯𑍇	क्षै
901	𑌜𑍈	,,	जै
902	𑌷𑍈	,,	षै
903	𑌕𑍈	𑌶𑌬𑍍𑌦𑍇	कै
904	𑌗𑍈	,,	गै
905	𑌶𑍍𑌰𑍈	𑌪𑌾𑌕𑍇	श्रै
906	𑌪𑍈	𑌶𑍋𑌷𑌣𑍇	पै
907	𑌓𑌵𑍈	,,	ओवै

4	5	6
अदने	ப்லக்ஷ	சாப்பிடுவதில்
दाने	தாஸ்ரு	அளிப்பதில்
माने	மாஹ்ரு	அளவிடுவதில்
संवरणे	குஹூ	மறைப்பதில்
सेवायां	ச்ரீம்(ச்ரிஞ்)	தொண்டுபுரிவதில்
भरणे	ப்ருஞ்	போஷிப்பதில்
हरणे	ஹ்ருஞ்	எடுத்துக்கொள்வதில்
धारणे	த்ருஞ்	தரிப்பதில்
प्रापणे	ணீஞ்	அடைவித்தலில்
पाने	தேட்	குடித்தலில்
हर्षक्षये	க்லை	களிப்புக்குறைவில்
,,	ம்லை	,,
न्यक्करणे	த்யை	அவமதிப்பதில்
स्वप्ने	த்ரை	தூங்குவதில்
तृप्तौ	த்ரை	போதுமென்ற நிறைவில்
चिन्तायां	த்யை	ஒருமனப்பாட்டில்
शब्दे	ரை	சப்தத்தில்
शब्दसंघातयोः	ஸ்த்யை	சப்தத்திலும் சேர்க்கையிலும்
,,	ஷ்ட்யை	,,
खदने	கை	உறுதியில்
क्षये	க்ஷை	குறைவில்
,,	ஜை	,,
,,	ஷை	,,
शब्दे	கை	சப்தத்தில்
,,	கை	,,
पाके	ச்ரை	சமைத்தலில்
शोषणे	பை	வற்றுதலில்
,,	ஓவை	,,

	1	2	3
908	𑌷𑍍𑌟𑍈	𑌵𑍇𑌷𑍍𑌟𑌨𑍇	ष्टै
909	𑌦𑍈𑌪𑍍	𑌶𑍋𑌧𑌨𑍇	दैप्
910	𑌪𑌾	𑌪𑌾𑌨𑍇	पा
911	𑌘𑍍𑌰𑌾	𑌗𑌨𑍍𑌧𑍋𑌪𑌾𑌦𑌾𑌨𑍇	घ्रा
912	𑌧𑍍𑌮𑌾	𑌶𑌬𑍍𑌦𑌾𑌗𑍍𑌨𑌿𑌸𑌂𑌯𑍋𑌗𑌯𑍋𑌃	ध्मा
913	𑌷𑍍𑌠𑌾	𑌗𑌤𑌿𑌨𑌿𑌵𑍃𑌤𑍍𑌤𑍌	ष्ठा
914	𑌮𑍍𑌨𑌾	𑌅𑌭𑍍𑌯𑌾𑌸𑍇	म्ना
915	𑌦𑌾𑌣𑍍	𑌦𑌾𑌨𑍇	दाण्
916	𑌹𑍍𑌵𑍃	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑍇	ह्वृ
917	𑌸𑍍𑌵𑍃	𑌶𑌬𑍍𑌦𑍋𑌪𑌤𑌾𑌪𑌯𑍋𑌃	स्वृ
918	𑌸𑍍𑌮𑍃	𑌆𑌧𑍍𑌯𑌾𑌨𑍇	स्मृ
919	𑌵𑍃	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	वृ
920	𑌸𑍃	𑌗𑌤𑍌	सृ
921	𑌋	𑌗𑌤𑌿𑌪𑍍𑌰𑌾𑌪𑌣𑌯𑍋𑌃	ऋ
922	𑌗𑍃	𑌸𑍇𑌚𑌨𑍇	गृ
923	𑌘𑍃	,,	घृ
924	𑌧𑍍𑌵𑍃	𑌹𑍂𑌰𑍍𑌛𑌨𑍇	ध्वृ
925	𑌸𑍍𑌰𑍁	𑌗𑌤𑍌	स्रु
926	𑌷𑍁	𑌪𑍍𑌰𑌸𑌵𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌯𑍋𑌃	षु
927	𑌶𑍍𑌰𑍁	𑌶𑍍𑌰𑌵𑌣𑍇	श्रु
928	𑌧𑍍𑌰𑍁	𑌸𑍍𑌥𑍈𑌰𑍍𑌯𑍇	ध्रु
929	𑌦𑍁	𑌗𑌤𑍌	दु
930	𑌦𑍍𑌰𑍁	,,	द्रु

4	5	6
वेष्टने	ஷ்டை	சுற்றுதலில்
शोधने	தைப்	சுத்திசெய்வதில்
पाने	பா	குடிப்பதில்
गन्धोपादाने	க்ரா	முகர்வதில்
शब्दाग्निसंयोगयोः	த்மா	சப்தத்திலும், நெருப்பு மூட்டுவதிலும்
गतिनिवृत्तौ	ஷ்டா	நிலைத்து நிற்பதில்
अभ्यासे	ம்நா	செய்ததையே செய்வதில்
दाने	தாண்	அளிப்பதில்
कौटिल्ये	ஹ்வ்ரு	கோணலில்
शब्दोपतापयोः	ஸ்வ்ரு	சப்தத்திலும், எண்ணித்தவிப்பதிலும்
चिन्तायां	ஸ்ம்ரு	நினைப்பதில்
संवरणे	வ்ரு	மூடுதலில்
गतौ	ஸ்ரு	ஊர்ந்துசெல்வதில்
गतिप्रापणयोः	ரு	செல்வதிலும், அடைவிப்பதிலும்
सेचने	க்ரு	நனைத்தலில்
,,	க்ரு	,,
ह्वर्छने	த்வ்ரு	கோணுதலில்
गतौ	ஸ்று	செல்லுதலில்
प्रसवैश्वर्ययोः	ஷு	வெளியிடுவதிலும், ஆற்றலுடைமையிலும்
श्रवणे	ச்ரு	கேட்டலில்
स्थैर्ये	த்ரு	உறுதியில்
गतौ	து	செல்வதில்
,,	த்ரு	,,

	1	2	3
931	ஜ்ரி	ஊஹிஹவெ	ज्रि
932	ஜி	,,	जि
933	ஜு	மஊள வெஷிதாயாழ	जु
934	ஷ்மிஙு	ஂஶஂஷஜஸஂநெ	ष्मिङ्
935	மு௦	கவஜூக்தெ ஶஶ்ஸெ	गुम्
936	மா௦	மதள	गाम्
937	குஙு	ஶஶ்ஸெ	कुङ्
938	ஙுஙு	,,	घुङ्
939	உஙு	,,	उङ्
940	ஙுஙு	,,	ङुङ्
941	அ்யுஙு	மதள	च्युङ्
942	ஜ்யுஙு	,,	ज्युङ्
943	வ்ருஙு	,,	प्रुङ्
944	ஈுஙு	மதிரொஷணயொः	रुङ्
945	ஒருஙு (யுருஙு)	கவஸ்ஸாநெ	दृङ् (धृङ्)
946	மெஙு	வ்ரணிதாநெ	मेङ्
947	தெஙு	ரக்ஷணெ	देङ्
948	ஶ்யைஙு	மதள	श्यैङ्
949	வ்யைஙு	வ்ருஜள	प्यैङ्
950	த்ரைஙு	வாருநெ	त्रैङ्
951	வூஙு	வவநெ	पूङ्
952	ஊஙு	பஸ்நெ	मूङ्
953	ஙீஙு	விஹாயஸா மதள	डीङ्
954	தூ	ஸூவநதரணயொः	तॄ
955	முவ	மொவநெ	गुप
956	திஜ	திஶாநெ	तिज
957	மாந	வூஜாயாழ	मान

4	5	6
अभिभवे	ஜ்ரி	அவமதிப்பில்
,,	ஜி	,,
गळौ वेष्टितायां	ஜு	கழுத்தைச் சுற்றுவதில்
ईषद्धसने	ஷ்மிங்	புன்சிரிப்பில்
अव्यक्ते शब्दे	கும்	தெளிவற்ற சப்தத்தில்
गतौ	காம்	செல்லுதலில்
शब्दे	குங்	சப்தத்தில்
,,	குங்	,,
,,	உங்	,,
,,	டுங்	,,
गतौ	ச்யுங்	செல்லுதலில்
,,	ஜ்யுங்	,,
,,	ப்ருங்	,,
गतिरोषणयोः	ருங்	செல்வதிலும், கோபித்தலிலும்.
अवस्थाने	த்ருங்(த்ருங்)	நிலைத்திருப்பதில்
प्रणिदाने	மேங்	பண்டமாற்றுதலில்
रक्षणे	தேங்	காப்பாற்றுதலில்
गतौ	ச்யைங்	செல்லுதலில்
वृद्धौ	ப்யைங்	வளர்ச்சியில்
पालने	த்ரைங்	பரிபாலிப்பதில்
पवने	பூங்	சுத்தமாவதில்
बन्धने	மூங்	கட்டுவதில்
विहायसागतौ	டீங்	பறப்பதில்
प्लवनतरणयोः	த்ரூ	நீந்துவதிலும், அக்கரையடைவதிலும்
गोपने	குப	மறைப்பதில்
निशाने	திஜ	கூர்மையாக்குவதில்
पूजायां	மாந	கௌரவத்தில்

	1	2	3
958	ബധ	ബന്ധനേ	वध
959	ദുൎല്ലഭഃ	പ്രാപ്തൗ	दुलभः
960	ഷ്വഞ്ജ	പരിഷ്വംഗേ	ष्वञ्ज
961	ഹദ	പുരീഷോത്സൎഗ്ഗേ	हद
962	ഞിഷ്വിദാ	അവ്യക്തേ ശബ്ദേ	ञिष्विदा
963	സ്കന്ദിർ	ഗതിശോഷണയോഃ	स्कन्दिर्
964	യഭ	മൈഥുനേ	यभ
965	ണമ	പ്രഹ്വത്വേ	नमः
966	ഗമ്ലൃ	ഗതൗ	गम्लृ
967	സൃപ്ലൃ	,,	सृप्लृ
968	യമ	ഉപരമേ	यम
969	തപ	സന്താപേ	तप
970	ത്യജ	ഹാനൗ	त्यज
971	ഷഞ്ജ	സംഗേ	षञ्ज
972	ദൃശിർ	പ്രേക്ഷണേ	दृशिर्
973	ദംശ	ദശനേ	दंश
974	കൃഷ	വിലേഖനേ	कृष
975	ദഹ	ഭസ്മീകരണേ	दह
976	മിഹ	സേചനേ	मिह
977	കിത	നിവാസേ, രോഗാപനയനേ ച	कित
978	ദാന	ഖണ്ഡനേ	दान
979	ശാന	തേജനേ	शान
980	ഡുപചഷ്	പാകേ	डुपचष्
981	ഷച	സമവായേ	षच
982	ഭജ	സേവായാം	भज
983	രഞ്ജ	രാഗേ	रञ्ज

4	5	6
बन्धने	பத	கட்டுவதில்
प्राप्तौ	டுலப:	பெறுவதில்
परिष्वङ्गे	ஷ்வஞ்ஜ	கட்டித்தழுவுவதில்
पुरीषोत्सर्गे	ஹத	விடிப்பதில்
अव्यक्ते शब्दे	ஞிஷ்விதா	தெளிவற்றஒலியில்
गतिशोषणयोः	ஸ்கந்திர்	செல்வதிலும், வற்றுவதிலும்.
मैथुने	யப	புணர்ச்சியில்
प्रह्वत्वे	நம:	வணக்கத்தில்
गतौ	கம்ல்	செல்வதில்
,,	ஸ்ருப்ல்	,,
उपरमे	யம	ஓய்வதில்
सन्तापे	தப	தபித்தலில்
हानौ	த்யஜ	விடுவதில் (கைவிடுவதில்)
संगे	ஷஞ்ஜ	சேர்வதில்
प्रेक्षणे	த்ருசிர்	கண்ணால்பார்ப்பதில்
दशने	தம்ச	கடிப்பதில்
विलेखने	க்ருஷ	கீறுவதில்
भस्मीकरणे	தஹ	சாம்பலாக்குவதில்
सेचने	மிஹ	நனைப்பதில்
निवासे, रोगापनयने च	கித	இடங்கொள்வதிலும், வியாதியைப் போக்குவதிலும்.
खण्डने	தாந	நறுக்குவதில்
तेजने	சாந	தீட்டுவதில்(கூர்மை)
पाके	டுபசஷ்	சமைத்தலில்
समवाये	ஷச	ஒன்றுகூடுவதில்
सेवायां	பஜ	சேவிப்பதில்
रागे	ரஞ்ஜ	சாயமேற்றுவதில்

	1	2	3
984	ശപ	ആക്രോശെ	शप
985	ത്വിഷ	ദീപ്തൗ	त्विष
986	യജ	ദെവപൂജാസംഗതികരണ ദാനെഷു	यज
987	ഡുവപ്	ബീജസന്താനെ	डुवप्
988	വഹ	പ്രാപണെ	वह
989	വസ	നിവാസെ	वस
990	വെഞ്	തന്തുസന്താനെ	वेञ्
991	വ്യെഞ്	സംവരണെ	व्येञ्
992	ഹ്വെഞ്	സ്പൎദ്ധായാം ശബ്ദെ ച	ह्वेञ्
993	വദ	വ്യക്തായാം വാചി	वद
994	ടുഓശ്വി	ഗതിവൃദ്ധ്യോഃ	टु ओश्वि

2. ലുഗ്വികരണം — २. लुग्विकरणम्

995	അദ	ഭക്ഷണെ	अद
996	ഹന	ഹിംസാഗത്യോഃ	हन
997	ദ്വിഷ	അപ്രീതൗ	द्विष
998	ദുഹ	പ്രപൂരണെ	दुह
999	ദിഹ	ഉപചയെ	दिह
1000	ലിഹ	ആസ്വാദനെ	लिह
1001	ചക്ഷിങ്	വ്യക്തായാം വാചി	चक्षिङ्
1002	ഈര	ഗതൗ, കമ്പനെ ച	ईर
1003	ഈഡ	സ്തുതൗ	ईड
1004	ഈശ	ഐശ്വൎയ്യെ	ईश
1005	ആസ	ഉപവെശനെ	आस
1006	ആങഃശാസു	ഇച്ഛായാം	आङःशासु
1007	വസ	ആച്ഛാദനെ	वस

4	5	6
आक्रोशे	சப	கடிவதில்
दीप्तौ	த்விஷ	ஒளிர்வதில்
देवपूजासंगतिकरणदानेषु	யஜ	பூஜை, சேர்த்தல், அளித்தல்களில்
बीजसन्ताने	டுவப்	விதைத்தலில்
प्रापणे	வஹ	அடைவித்தலில்
निवासे	வஸ	இடம்கொள்வதில்
तन्तुसन्ताने	வேஞ்	நெய்தலில்
संवरणे	வ்யேஞ்	மூடுவதில்
स्पर्धायां शब्दे च	ஹ்வேஞ்	போட்டியிலும், சப்தத்திலும்
व्यक्तायां वाचि	வத	தெளிவானபேச்சில்
गतिवृद्ध्योः	டுஓச்வி	செல்வதிலும், வளர்வதிலும்.

2. லுக் விகரணம்.

भक्षणे	அத	தின்பதில்
हिंसागत्योः	ஹந	இம்சையிலும், செல்வதிலும்.
अप्रीतौ	த்விஷ	அன்பற்றதன்மையில்
प्रपूरणे	துஹ	நிரப்புவதில்
उपचये	திஹ	நிறைவில்
आस्वादने	லிஹ	நக்குவதில்
व्यक्तायां वाचि	சக்ஷிஞ்	தெளிவானபேச்சில்
गतौ कम्पने च	ஈர	செல்வதிலும் நடுங்குவதிலும்
स्तुतौ	ஈட	துதிப்பதில்
ऐश्वर्ये	ஈச	பெருந்தகைமையில்
उपवेशने	ஆஸ	உட்காருவதில்
इच्छायां	ஆங்:சாஸு	விருப்பத்தில்
आच्छादने	வஸ	உடுப்பதில்

	1	2	3
1008	𑌕𑌸𑌿	𑌗𑌤𑌿𑌶𑌾𑌸𑌨𑌯𑍋𑌃	कसि
1009	𑌣𑌿𑌶𑌿	𑌚𑍁𑌂𑌬𑌨𑍇	णिशि
1010	𑌣𑌿𑌜𑌿	𑌶𑍁𑌦𑍍𑌧𑍌	णिजि
1011	𑌶𑍃𑌜𑌿	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑍇 𑌶𑌬𑍍𑌦𑍇	शृजि
1012	𑌪𑌿𑌜𑌿	𑌵𑌰𑍍𑌣𑍇	पिजि
1013	𑌵𑍃𑌜	𑌵𑌰𑍍𑌜𑌨𑍇	व्रज
1014	𑌪𑍃𑌚𑌿	𑌸𑌂𑌪𑌰𑍍𑌚𑌨𑍇	पृचि
1015	𑌷𑍂𑌞𑍍	𑌪𑍍𑌰𑌾𑌣𑌿𑌗𑌰𑍍𑌭𑌵𑌿𑌮𑍋𑌚𑌨𑍇	षूञ्
1016	𑌶𑍀𑌙𑍍	𑌸𑍍𑌵𑌪𑍍𑌨𑍇	शीङ्
1017	𑌯𑍁	𑌮𑌿𑌶𑍍𑌰𑌣𑍇	यु
1018	𑌰𑍁	𑌶𑌬𑍍𑌦𑍇	रु
1019	𑌟𑍁	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌	टु
1020	𑌣𑍁	𑌸𑍍𑌤𑍁𑌤𑍌	णु
1031	𑌕𑍍𑌷𑍍𑌣𑍁	𑌤𑍇𑌜𑌨𑍇	क्ष्णु
1022	𑌷𑍍𑌣𑍁	𑌪𑍍𑌰𑌸𑍍𑌰𑌵𑌣𑍇	ष्णु
1023	𑌊𑌰𑍍𑌣𑍁𑌞𑍍	𑌆𑌚𑍍𑌛𑌾𑌦𑌨𑍇	ऊर्णुञ्
1024	𑌦𑍍𑌯𑍁	𑌅𑌭𑌿𑌗𑌮𑌨𑍇	द्यु
1025	𑌷𑍁	𑌪𑍍𑌰𑌸𑌵𑍈𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑌯𑍋𑌃	षु
1026	𑌕𑍁	𑌶𑌬𑍍𑌦𑍇	कु
1027	𑌷𑍍𑌟𑍁𑌞𑍍	𑌸𑍍𑌤𑍁𑌤𑍌	ष्टुञ्
1028	𑌬𑍍𑌰𑍂𑌞𑍍	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	ब्रूञ्
1029	𑌇𑌣𑍍	𑌗𑌤𑌍	इण्

4	5	6
गतिशासनयोः	கஸி	செல்வதிலும் உத்திரவிலும்
चुम्बने	ணிசி	முத்தமிடுவதில்
शुद्धौ	ணிஜி	சுத்திபெறுவதில்
अव्यक्ते शब्दे	ச்ருஜி	தெளிவற்ற ஒலியில்
वर्णे	பிஜி	நிறத்தில்
वर्जने	வ்ரஜ	தள்ளுவதில் (விலக்குவதில்)
संपर्चने	ப்ருசி	சேர்ப்பதில்
प्राणिगर्भविमोचने	ஷூஞ்	பிரஸவிப்பதில் (கருவுயிர்த்தல்)
स्वप्ने	சீங்	தூங்குவதில்
मिश्रणे	யு	கலப்பதில்
शब्दे	ரு	சப்திப்பதில்
वृद्धौ	டு	வளர்வதில்
स्तुतौ	ணு	துதிப்பதில்
तेजने	க்ஷ்ணு	தீட்டிக்கூர்மையாக்குவதில்
प्रस्रवणे	ஷ்ணு	இழிந்தோடுவதில்
आच्छादने	ஊர்ணுஞ்	போர்த்துக் கொள்வதில்
अभिगमने	த்யு	எதிர்கொண்டு வரவேற்பதில்
प्रसवैश्वर्ययोः	ஷூ	பூப்பதிலும், தகைமையிலும்
शब्दे	கு	சப்தத்தில்
स्तुतौ	ஷ்டுஞ்	துதிப்பதில்
व्यक्तायां वाचि	ப்ருஞ்	தெளிவானபேச்சில்
गतौ	இண்	செல்லுவதில்

	1	2	3
1030	𑌇𑌙𑍍	𑌅𑌧𑍍𑌯𑌯𑌨𑍇	इङ्
1031	𑌇𑌕𑍍	𑌸𑍍𑌮𑌰𑌣𑍇	इक्
1032	𑌵𑍀	𑌗𑌤𑌿𑌵𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑌿 𑌅𑌸𑌨𑌖𑌾𑌦𑌨𑍇𑌷𑍁	वी
1033	𑌯𑌾	𑌪𑍍𑌰𑌾𑌪𑌣𑍇	या
1034	𑌵𑌾	𑌗𑌤𑌿𑌗𑌨𑍍𑌧𑌨𑌯𑍋𑌃	वा
1035	𑌭𑌾	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	भा
1036	𑌷𑍍𑌣𑌾	𑌶𑍌𑌚𑍇	ष्णा
1037	𑌶𑍍𑌰𑌾	𑌪𑌾𑌕𑍇	श्रा
1038	𑌦𑍍𑌰𑌾	𑌕𑍁𑌤𑍍𑌸𑌾𑌯𑌾𑌂 𑌗𑌤𑍌	द्रा
1039	𑌪𑍍𑌸𑌾	𑌭𑌕𑍍𑌷𑌣𑍇	प्सा
1040	𑌪𑌾	𑌰𑌕𑍍𑌷𑌣𑍇	पा
1041	𑌰𑌾	𑌦𑌾𑌨𑍇	रा
1042	𑌲𑌾	𑌆𑌦𑌾𑌨𑍇	ला
1043	𑌦𑌾𑌪𑍍	𑌲𑌵𑌨𑍇	दाप्
1044	𑌖𑍍𑌯𑌾	𑌪𑍍𑌰𑌕𑌥𑌨𑍇	ख्या
1045	𑌪𑍍𑌰𑌾	𑌪𑍂𑌰𑌣𑍇	प्रा
1046	𑌮𑌾	𑌮𑌾𑌨𑍇	मा
1047	𑌵𑌚	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑍇	वच
1048	𑌵𑌿𑌦	𑌜𑍍𑌞𑌾𑌨𑍇	विद
1049	𑌅𑌸	𑌭𑍁𑌵𑌿	अस
1050	𑌮𑍃𑌜𑍂𑌷𑍍	𑌶𑍁𑌦𑍍𑌧𑍌	मृजूष्
1051	𑌰𑍁𑌦𑌿𑌰𑍍	𑌅𑌶𑍍𑌰𑍁𑌵𑌿𑌮𑍋𑌚𑌨𑍇	रुदिर्
1052	𑌞𑌿𑌷𑍍𑌵𑌪𑍍	𑌶𑌯𑍇	ञिष्वप्
1053	𑌶𑍍𑌵𑌸	𑌪𑍍𑌰𑌾𑌣𑌨𑍇	श्वस

4	5	6
अध्ययने	இங்	நியமத்துடன் கல்விகற்பதில்
स्मरणे	இக்	நினைப்பதில்
गतिव्याप्ति अशनघातनेषु	வீ	செல்லுதல், பரவுதல், சாப்பிடுதல், கொல்லுதல்களில்
प्रापणे	யா	அடைவித்தலில்
गतिगन्धनयोः	வா	செல்லுதலிலும், மணப்பதிலும்
दीप्तौ	பா	ஒளிர்வதில்
शौचे	ஷ்ணு	சுத்திபெறுவதில்
पाके	ச்ரா	சமையலில்
कुत्सायां गतौ	த்ரா	மட்டமான செல்லுகையில்
भक्षणे	ப்ஸா	தின்பதில் (தின்றலில்)
रक्षणे	பா	காப்பாற்றுவதில் (புரப்பத்தில்)
दाने	ரா	அளிப்பதில்
आदाने	லா	பெறுவதில்
लवने	தாப்	அறுப்பதில்
प्रकथने	க்யா	எடுத்துரைப்பதில்
पूरणे	ப்ரா	நிரப்புவதில்
माने	மா	அளப்பதில்
परिभाषणे	வச	இன்பப்பேச்சில்
ज्ञाने	வித	அறிவதில்
भुवि	அஸ	இருப்பதில்
शुद्धौ	ம்ருஜூஷ்	தூய்மையில்
अश्रुविमोचने	ருதிர்	கண்ணீர்விடுவதில்
शये	ஞிஷ்வப்	தூங்குவதில்
प्राणने	ச்வஸ	மூச்சுடனிருப்பதில்

	1	2	3
1054	அந	ச	अन
1055	ஜக்ஷ	பக்ஷஹஸநயோ:	जक्ष
1056	ஜாக்ரு	நித்ராக்ஷயே	जागृ
1057	தரித்ரா	துர்கதௌ	दरिद्रा
1058	சகாஸ்ரு	தீப்தௌ	चकासृ
1059	ஶாஸு	அநுஶிஷ்டௌ	शासु
1060	தீதீங்	தீப்திதேவநயோ:	दीधीङ्
1061	வேவீங்	வேதிநா துல்யே	वेवीङ्
1062	ஷஷ	ஸ்வப்நே	षप
1063	ஸஸ்தி	,,	सस्ति
1064	வஶ	காந்தௌ	वश
1065	சர்கரீதம்	ச	चर्करितं
1066	ஹ்நுங்	அபநயநே	हुङ्
	3. ஶ்லுவிகரணம்		३. श्लुविकरणम्
1067	ஹு	தாநாதநயோ:	हु
1068	ஞிபீ	பயே	ञिभी
1069	ஹ்ரீ	லஜ்ஜாயாம்	ह्री
1070	ப௄	பாலநபூரணயோ:	पॄ
1071	டுப்ருஞ்	தாரணபோஷணயோ:	डुभृञ्
1072	மாங்	மாநே ஶப்தே ச	माङ्
1073	ஓஹாங்	கதௌ	ओहाङ्
1074	ஓஹாக்	த்யாகே	ओहाक्

4	5	6
च	அந	இதுவும் அவ்வாறே
भक्षहसनयोः	ஜக்ஷ	தின்பதிலும், சிரிப்பதிலும்
निद्राक्षये	ஜாக்ரு	தூக்கமின்மையில்
दुर्गतौ	தரித்ரா	ஏழ்மையில்
दीप्तौ	சகாஸ்ரு	ஒளிர்வதில்
अनुशिष्टौ	சாஸு	சிக்ஷிப்பதில்
दीप्तिदेवनयोः	தீதீங்	ஒளிர்வதிலும், சூதாட்டத்திலும்
वेतिना तुल्ये	வேவீங்	நெய்தலில்
स्वप्ने	ஷஷ	தூக்கத்தில்
,,	ஸஸ்தி	,,
कान्तौ	வச	பிரகாசிப்பதில்
च	சர்கரிதம்	இதுவும்
अपनये	ஹ்நுங்	விலக்குவதில் (மறைப்பதில்)

3. ச்லுவிகரணம்

दानादानयोः	ஹு	அளிப்பதிலும் பெறுவதிலும்
भये	ஞிபீ	அச்சப்படுவதில்
लज्जायां	ஹ்ரீ	வெட்கிப்பதில்
पालनपूरणयोः	ப்ரு	பரிபாலிப்பதிலும், நிரப்புவதிலும்
धारणपोषणयोः	டுப்ருஞ்	தரித்தலிலும், போஷிப்பதிலும்
माने शब्दे च	மாங்	அளவிலும், சப்தத்திலும்
गतौ	ஓஹாங்	செல்லுவதில்
त्यागे	ஓஹாக்	விடுத்தலில்

	1	2	3
1075	𑌡𑍁𑌦𑌾𑌞𑍍	𑌦𑌾𑌨𑍇	डुदाञ्
1076	𑌡𑍁𑌧𑌾𑌞𑍍	𑌧𑌾𑌰𑌣𑌪𑍋𑌷𑌣𑌯𑍋𑌃	डु धाञ्
1077	𑌣𑌿𑌜𑌿𑌰𑍍	𑌶𑍌𑌚𑌪𑍋𑌷𑌣𑌯𑍋𑌃	णिजिर्
1078	𑌵𑌿𑌜𑌿𑌰𑍍	𑌪𑍃𑌥𑌗𑍍𑌭𑌾𑌵𑍇	विजिर्
1079	𑌵𑌿𑌷𑍍𑌌	𑌵𑍍𑌯𑌾𑌪𑍍𑌤𑍌	विष्ऌ
1080	𑌘𑍃	𑌕𑍍𑌷𑌰𑌣𑌦𑍀𑌪𑍍𑌤𑍍𑌯𑍋𑌃	घृ
1081	𑌹𑍃	𑌪𑍍𑌰𑌸𑌹𑍍𑌯𑌕𑌰𑌣𑍇	हृ
1082	𑌋	𑌗𑌤𑍌	ऋ
1083	𑌸𑍃	,,	सृ
1084	𑌭𑌸	𑌭𑌰𑍍𑌤𑍍𑌸𑌨𑌦𑍀𑌪𑍍𑌤𑍍𑌯𑍋𑌃	भस
1085	𑌕𑌿	𑌜𑍍𑌞𑌾𑌨𑍇	कि
1086	𑌤𑍁𑌰	𑌤𑍍𑌵𑌰𑌣𑍇	तुर
1087	𑌧𑌿𑌷	𑌶𑌬𑍍𑌦𑍇	धिष
1088	𑌧𑌨	𑌧𑌾𑌨𑍍𑌯𑍇	धन
1089	𑌜𑌨	𑌜𑌨𑌨𑍇	जन
1090	𑌗𑌾	𑌸𑍍𑌤𑍁𑌤𑍌	गा

4. 𑌶𑍍𑌯𑌨𑍍𑌵𑌿𑌕𑌰𑌣𑌮𑍍 — ४. श्यन्विकरणम्

1091	𑌦𑌿𑌵𑍁	𑌕𑍍𑌰𑍀𑌡𑌾𑌵𑌿𑌜𑌿𑌗𑍀𑌷𑌾𑌵𑍍𑌯𑌵𑌹𑌾𑌰𑌦𑍍𑌯𑍁𑌤𑌿𑌸𑍍𑌤𑍁𑌤𑌿𑌮𑍋𑌦𑌮𑌦𑌸𑍍𑌵𑌪𑍍𑌨𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌗𑌤𑌿𑌷𑍁	दिवु

4	5	6
दाने	டுதாஞ்	அளிப்பதில்
धारणपोषणयोः	டுதாஞ்	தரித்தலிலும், போஷித்தலிலும்
शौचपोषणयोः	ணிஜிர்	சுத்தியிலும், போஷித்தலிலும்
पृथग्भावे	விஜிர்	பிரித்தலில்
व्याप्तौ	விஷ்லு	வியாபித்தலில்
क्षरणदीप्त्योः	க்ரு	ஒழுகுதல், ஒளிர்தல்களில்
प्रसह्यकरणे	ஹ்ரு	பலாத்காரமாகச் செய்தலில்
गतौ	ரு	செல்லுதலில்
,,	ஸ்ரு	,,
भर्त्सनदीप्त्योः	பஸ	அதட்டுதலிலும், ஒளிர்வதிலும்
ज्ञाने	கி	அறிதலில்
त्वरणे	துர	துரிதப்படுவதில்
शब्दे	திஷ	சப்தத்தில்
धान्ये	தந	நிறைவில்
जनने	ஜந	பிறவியில்
स्तुतौ	கா	துதிப்பதில்

4. ச்யந்விகரணம்

क्रीडाविजिगीषाव्यवहार-द्युतिस्तुतिमोदमदस्वप्न कान्तिगतिषु	திவு	விளையாட்டிலும், ஜெயிக்கும் விருப்பத்திலும், வழக்கிலும், ஒளியிலும், துதியிலும், களிப்பிலும், திமிரிலும், தூக்கத்திலும், பிரகாசத்திலும், செல்வதிலும்

	1	2	3
1092	ஷிவு	தந்துஸந்தாநே	षिवु
1093	ஸ்ரிவு	கதிஶோஷணயோ:	स्रिवु
1094	ஷ்டிவு	நிரஸநே	ष्ठिवु
1095	ஷ்ணுஸு	அதநே	ष्णुसु
1096	க்னஸு	ஹ்வரணதீப்த்யோ:	क्नसु
1097	வ்யுஷ	தாஹே	व्युष
1098	ப்லுஷ	ச	प्लुष
1099	ந்ருதீ	காத்ரவிக்ஷேபே	नृती
1100	த்ரஸீ	உத்வேகே	त्रसी
1101	குத	பூதீபாவே	कुथ
1102	புத	ஹிம்ஸாயாம்	पुथ
1103	குத	பரிவேஷ்டநே	गुध
1104	க்ஷிப	ப்ரேரணே	क्षिप
1105	புஷ்ப	விகஸநே	पुष्प
1106	திம	ஆர்த்ரீபாவே	तिम
1107	ஷ்டிம	,,	ष्टिम
1108	ஷ்டீம	,,	ष्टीम
1109	வ்ரீட	சோதநே, லஜ்ஜாயாஞ்ச	व्रीड
1110	இஷ	கதௌ	इष
1111	ஷஹ	சக்யர்தே	षह
1112	ஷுஹ	,,	षुह
1113	ஜ்ரூஷ்	வயோஹாநௌ	जॄष्
1114	ஜ்ஹ்ரூஷ்	,,	झॄष्

4	5	6
तन्तुसन्ताने	ஷிவு	தைப்பதில்
गतिशोषणयोः	ஷ்ரிவு	செல்வதிலும், வற்றுவதிலும்
निरसने	ஷ்டிவு	தள்ளுவதில் (துப்புவதில்)
अदने	ஷ்ணுஸு	சாப்பிடுவதில்
ह्वरणदीप्त्योः	க்நஸு	அசைவதிலும், ஒளிர்வதிலும்
दाहे	வ்யுஷ	எரிப்பதில்
च	ப்லுஷ	இதுவும்
गात्रविक्षेपे	ந்ருதீ	அவயவங்களை அசக்குவதில்
उद्वेगे	த்ரஸீ	தணதணப்பில்
पूतीभावे	குத	துர்நாற்றங் கொள்வதில்
हिंसायां	புத	இம்சையில்
परिवेष्टने	குத	சுற்றிக்கொள்வதில்
प्रेरणे	க்ஷிப	தள்ளுவதில்
विकसने	புஷ்ப	மலர்வதில்
आर्द्रीभावे	திம	நணைவதில்
,,	ஷ்டிம	,,
,,	ஷ்டீம	,,
चोदने लज्जायां च	வ்ரீட	தூண்டுவதிலும், வெட்கத்திலும்
गतौ	இஷ	செல்வதில்
शक्त्यर्थे	ஷஹ	சக்தியுடைய பொருளில்
,,	ஷுஹ	,,
वयोहानौ	ஜ்ருஷ்	பிராயக்குறைவில்
,,	ஜ்ரூஷ்	,,

	1	2	3
1115	ഷൂങ്	പ്രാണിപ്രസവെ	षूङ्
1116	ദൂങ്	പരിതാപെ	दूङ्
1117	ദീങ്	ക്ഷയെ	दीङ्
1118	ഡീങ്	വിഹായസാ ഗതൌ	डीङ्
1119	ധീങ്	ആധാരെ; ണെ)	धीङ्
1120	മീങ്	ഹിംസായാം	मीङ्
1121	രീങ്	സ്രവണെ (ശ്രവണെ ഇത്യെകെ)	रीङ्
1122	ലീങ്	ശ്ലെഷണെ	लीङ्
1123	വ്രീങ്	വരണെ	व्रीङ्
1124	പീങ്	പാനെ	पीङ्
1125	മാങ്	മാനെ	माङ्
1126	ഈങ്	ഗതൌ	ईङ्
1127	പ്രീങ്	തൎപ്പണെ	प्रीङ्
1128	ശൊ	തനൂകരണെ	शो
1129	ഛൊ	ഛെദനെ	छो
1130	ഷൊ	അന്തകൎമ്മണി	षो
1131	ദൊ	അവഖണ്ഡനെ	दो
1132	ജനീ	പ്രാദുൎഭാവെ	जनी
1133	ദീപീ	ദീപ്തൌ	दीपी
1134	പൂരീ	ആപ്യായനെ	पूरी
1135	തൂരീ	ഗതിത്വരണഹിംസനയൊഃ	तूरी
1136	ധൂരീ	ഹിംസാവയൊഹാന്യൊഃ	धूरी

4	5	6
प्राणिप्रसवे	ஷூங்	பிராணிகளின் பிரஸவத்தில்
परितापे	தூங்	வருந்துவதில்
क्षये	திங்	குறைவதில்
विहायसा गतौ	டீங்	ஆகாயவாயிலாகச் செல்வதில்
आधाने (रे)	தீங்	வைப்பதில் (ஆதாரத்தில்)
हिंसायां	மீங்	இம்சையில்
स्रवणे (श्रवणे इत्येके)	ரீங்	நழுவுவதில் (கேட்டலில்)
श्लेषणे	லீங்	கட்டிக்கொள்வதில்
वरणे	வ்ரீங்	வரித்தலில்
पाने	பீங்	குடித்தலில்
माने	மாங்	அளத்தலில்
गतौ	ஈங்	செல்லுவதில்
तर्पणे	ப்ரீங்	அன்புஊட்டுவதில்
तनूकरणे	சோ	மெல்லியதாக்குவதில்
छेदने	சோ	வெட்டுவதில்
अन्तकर्मणि	ஷோ	முடிவுகார்யத்தில்
अवखण्डने	தோ	நறுக்குவதில்
प्रादुर्भावे	ஜநீ	உண்டாவதில் (ஜனிப்பதில்)
दीप्तौ	தீபீ	பிரகாசிப்பதில்
आप्यायने	பூரீ	நிரப்புவதில் (விருப்பத்தினுல்)
गतिस्वरणहिंसनयोः	தூரீ	வேகநடையிலும், இம்சிப்பதிலும்
हिंसावयोहान्योः	தூரீ	இம்சையிலும், பிராயம் குறைவதிலும்

	1	2	3
1137	𑌗𑍂𑌰𑍀	𑌹𑌿𑌂𑌸𑌾𑌵𑌯𑍋𑌹𑌾𑌨𑍍𑌯𑍋𑌃	गूरी
1138	𑌶𑍂𑌰𑍀	𑌹𑌿𑌂𑌸𑌾𑌸𑍍𑌤𑌂𑌭𑌨𑌯𑍋𑌃	शूरी
1139	𑌚𑍂𑌰𑍀	𑌦𑌾𑌹𑍇	चूरी
1140	𑌤𑌪	𑌐𑌶𑍍𑌵𑌰𑍍𑌯𑍇 𑌵𑌾	तप
1141	𑌵𑍃𑌤𑍁	𑌵𑌰𑌣𑍇	वृतु
1142	𑌕𑍍𑌲𑌿𑌶	𑌉𑌪𑌤𑌾𑌪𑍇	क्लिश
1143	𑌕𑌾𑌶𑍃	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	काशृ
1144	𑌵𑌾𑌶𑍃	𑌶𑌬𑍍𑌦𑍇	वाशृ
1145	𑌮𑍃𑌷	𑌤𑌿𑌤𑌿𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑍍	मृष
1146	𑌞𑌿𑌶𑍁𑌚𑌿𑌰𑍍	𑌪𑍂𑌤𑍀𑌭𑌾𑌵𑍇	ञि शुचिर्
1147	𑌣𑌹	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	णह
1148	𑌰𑌞𑍍𑌜	𑌰𑌾𑌗𑍇	रंज
1149	𑌶𑌪	𑌆𑌕𑍍𑌰𑍋𑌶𑍇	शप
1150	𑌪𑌦	𑌗𑌤𑍌	पद
1151	𑌖𑌿𑌦	𑌦𑍈𑌨𑍍𑌯𑍇	खिद
1152	𑌵𑌿𑌦	𑌸𑌤𑍍𑌤𑌾𑌯𑌾𑌮𑍍	विद
1153	𑌬𑍁𑌧	𑌅𑌵𑌗𑌮𑌨𑍇	वुध
1154	𑌯𑍁𑌧	𑌸𑌂𑌪𑍍𑌰𑌹𑌾𑌰𑍇	युध
1155	𑌅𑌨𑍋𑌰𑍁𑌧	𑌕𑌾𑌮𑍇	अनोरुध
1156	𑌅𑌣	𑌪𑍍𑌰𑌾𑌣𑌨𑍇	अण
1157	𑌮𑌨	𑌜𑍍𑌞𑌾𑌨𑍇	मन
1158	𑌯𑍁𑌜	𑌸𑌮𑌾𑌧𑍌	युज
1159	𑌸𑍃𑌜	𑌵𑌿𑌸𑌰𑍍𑌗𑍇	सृज
1160	𑌲𑌿𑌶	𑌅𑌲𑍍𑌪𑍀𑌭𑌾𑌵𑍇	लिश
1161	𑌰𑌾𑌧𑍋	𑌅𑌕𑌰𑍍𑌮𑌕𑌾𑌦𑍍𑌵𑍃𑌦𑍍𑌧𑌾𑌵𑍇𑌵	राधो

4	5	6
हिंसावयोहान्योः	கூரீ	இம்சையிலும், பிராயம் குறைவதிலும்
हिंसास्तम्भनयोः	சூரீ	இம்சையிலும், தேக்குதலிலும்
दाहे	சூரீ	எரித்தலில்
ऐश्वर्ये वा	தப	பெரும்பதவியில்
वरणे	வ்ருது	வரித்தலில்
उपतापे	க்லிச	துடிக்கும்துன்பத்தில்
दीप्तौ	காச்ரு	ஒளிருவதில்
शब्दे	வாச்ரு	சப்தத்தில்
तितिक्षायां	ம்ருஷ	பொறுத்துக்கொள்வதில்
पूतीभावे	ஞிசுசிர்	பரிசுத்தமாவதில்
बन्धने	ணஹ	கட்டுவதில்
रागे	ரஞ்ஜ	சாயத்தில்
आक्रोशे	சப	கடிவதில்
गतौ	பத	அடைவதில்
दैन्ये	கித	வாடுவதில் (வருந்துவதில்)
सत्तायां	வித	இருப்பதில்
अवगमने	புத	அறிவதில்
संप्रहारे	யுத	யுத்தத்தில்
कामे	அநோருத	விருப்பத்தில்
प्राणने	அண	மூச்சுடனிருப்பதில்
ज्ञाने	மந	அறிவதில்
समाधौ	யுஜ	ஒன்றுபட இணைப்பதில்
विसर्गे	ஸ்ருஜ	விடுவதில்
अल्पीभावे	லிச	அற்பமாவதில்
अकर्मकाद्वृद्धावेव	ராதோ	வளர்ச்சியிலேயே

	1	2	3
1162	𑌵𑍍𑌯𑌧	𑌤𑌾𑌡𑌨𑍇	व्यथ
1163	𑌪𑍁𑌷	𑌪𑍁𑌷𑍍𑌟𑍌	पुष
1164	𑌶𑍁𑌷	𑌶𑍋𑌷𑌣𑍇	शुष
1165	𑌤𑍁𑌷	𑌪𑍍𑌰𑍀𑌤𑍌	तुष
1166	𑌦𑍁𑌷	𑌵𑍈𑌕𑍃𑌤𑍍𑌯𑍇	दुष
1167	𑌶𑍍𑌲𑌿𑌷	𑌆𑌲𑌿𑌂𑌗𑌨𑍇	श्लिष
1168	𑌞𑌿𑌷𑍍𑌵𑌿𑌦𑌾	𑌗𑌾𑌤𑍍𑌰𑌪𑍍𑌰𑌕𑍍𑌷𑌰𑌣𑍇	ञिष्विदा
1169	𑌕𑍍𑌰𑍁𑌧	𑌕𑍍𑌰𑍋𑌧𑍇	क्रुध
1170	𑌕𑍍𑌷𑍁𑌧	𑌬𑍁𑌭𑍁𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑍍	क्षुध
1171	𑌶𑍁𑌧	𑌶𑍌𑌚𑍇	शुध
1172	𑌶𑍁𑌚	𑌶𑍋𑌕𑍇	शुच
1173	𑌷𑌿𑌧𑍁	𑌸𑌂𑌸𑌿𑌦𑍍𑌧𑍌	षिधु
1174	𑌰𑌧	𑌹𑌿𑌂𑌸𑌾𑌸𑌂𑌰𑌾𑌦𑍍𑌧𑍍𑌯𑍋𑌃	रथ
1175	𑌣𑌶	𑌅𑌦𑌰𑍍𑌶𑌨𑍇	णश
1176	𑌤𑍃𑌪	𑌪𑍍𑌰𑍀𑌣𑌨𑍇	तृप
1177	𑌦𑍃𑌪	𑌹𑌰𑍍𑌷𑌮𑍋𑌹𑌨𑌯𑍋𑌃	दृप
1178	𑌦𑍍𑌰𑍁𑌹	𑌜𑌿𑌘𑌾𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	द्रुह
1179	𑌮𑍁𑌹	𑌵𑍈𑌚𑌿𑌤𑍍𑌤𑍍𑌯𑍇	मुह
1180	𑌷𑍍𑌣𑍁𑌹	𑌉𑌦𑍍𑌗𑌿𑌰𑌣𑍇	ष्णुह
1181	𑌷𑍍𑌣𑌿𑌹	𑌪𑍍𑌰𑍀𑌤𑍌	ष्णिह
1182	𑌶𑌮𑍁	𑌉𑌪𑌶𑌮𑍇	शमु
1183	𑌤𑌮𑍁	𑌕𑌾𑌂𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑍍	तमु
1184	𑌦𑌮𑍁	𑌉𑌪𑌶𑌮𑍇	दमु

4	5	6
ताडने	வ்யத	அடிப்பதில்
पुष्टौ	புஷ	பருப்பதில்
शोषणे	சுஷ	வற்றுவதில்
प्रीतौ	துஷ	இன்புறுவதில்
वैकृत्ये	துஷ	விகாரமடைவதில்
आलिङ्गने	ச்லிஷ	கட்டிக்கொள்வதில்
गात्रप्रक्षरणे	ஞிஷ்விதா	உடல்தளருவதில்
कोपे	க்ருத	சினங்கொள்வதில்
बुभुक्षायां	க்ஷுத	சாப்பிடும்விருப்பத்தில்
शौचे	சுத	தூய்மைபெறுவதில்
शोके	சுச	வருந்துவதில்
संसिद्धौ	ஷிது	பயனுறுவதில்
हिंसासंराध्योः	ரத	இம்சையிலும், பயனுறுவதிலும்
अदर्शने	ணச	காணுமற்போவதில்
प्रीणने	த்ருப	இன்புறுத்துவதில்
हर्षमोहनयोः	த்ருப	களிப்பிலும், மயக்கத்திலும்
जिघांसायां	த்ருஹ	கொல்லும் விருப்பத்தில்
वैचित्त्ये	முஹ	அறிவிழந்த தன்மையில்
उद्गिरणे	ஷ்ணுஹ	வாந்தியில் (வெளியிடுவதில்)
प्रीतौ	ஷ்ணிஹ	அன்புகொள்வதில்
उपशमे	சமு	சாந்தியில் (மனஅடக்கத்தில்)
कांक्षायां	தமு	விருப்பத்தில்
उपशमे	தமு	புலனடக்கத்தில்

	1	2	3
1185	𑌶𑍍𑌰𑌮𑍁	𑌤𑌪𑌸𑌿, 𑌖𑍇𑌦𑍇 𑌚	श्रमु
1186	𑌭𑍍𑌰𑌮𑍁	𑌅𑌨𑌵𑌸𑍍𑌥𑌾𑌨𑍇	भ्रमु
1187	𑌕𑍍𑌷𑌮𑍂𑌷𑍍	𑌸𑌹𑌨𑍇	क्षमूष्
1188	𑌕𑍍𑌲𑌮𑍁	𑌗𑍍𑌲𑌾𑌨𑍌	क्लमु
1189	𑌮𑌦𑍀	𑌹𑌰𑍍𑌷𑍇	मदि
1190	𑌅𑌸𑍁	𑌕𑍍𑌷𑍇𑌪𑌣𑍇	असु
1191	𑌯𑌸𑍁	𑌪𑍍𑌰𑌯𑌤𑍍𑌨𑍇	यसु
1192	𑌜𑌸𑍁	𑌮𑍋𑌕𑍍𑌷𑌣𑍇	जसु
1193	𑌤𑌸𑍁	𑌉𑌪𑌕𑍍𑌷𑌯𑍇	तसु
1194	𑌦𑌸𑍁	𑌚	दसु
1195	𑌦𑌾𑌸𑍁	𑌦𑌾𑌨𑍇	दासु
1196	𑌵𑌸𑍁	𑌸𑍍𑌤𑌂𑌭𑍇	वसु
1197	𑌵𑍍𑌯𑍁𑌷	𑌵𑌿𑌭𑌾𑌗𑍇	व्युष
1198	𑌪𑍍𑌲𑍁𑌷	𑌦𑌾𑌹𑍇	प्लुष
1199	𑌬𑌿𑌸	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	बिस
1200	𑌕𑍁𑌸	𑌶𑍍𑌲𑍇𑌷𑌣𑍇	कुस
1201	𑌬𑍁𑌸	𑌉𑌤𑍍𑌸𑌰𑍍𑌗𑍇	बुस
1202	𑌮𑍁𑌸	𑌖𑌣𑍍𑌡𑌨𑍇	मुस
1203	𑌮𑌸𑍀	𑌪𑌰𑌿𑌣𑌾𑌮𑍇	मसी
1204	𑌲𑍁𑌠	𑌵𑌿𑌲𑍋𑌡𑌨𑍇	लुठ
1205	𑌉𑌚	𑌸𑌮𑌵𑌾𑌯𑍇	उच
1206	𑌭𑍃𑌶𑍁	𑌅𑌧𑌃𑌪𑌤𑌨𑍇	भृशु
1207	𑌭𑍍𑌰𑌂𑌶𑍁	,,	भ्रंशु
1208	𑌵𑍃𑌶	𑌵𑌰𑌣𑍇	वृश
1209	𑌕𑍃𑌶	𑌤𑌨𑍂𑌕𑌰𑌣𑍇	कृश
1210	𑌞𑌿𑌤𑍃𑌷𑌾	𑌪𑌿𑌪𑌾𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	ञितृषा
1211	𑌹𑍃𑌷	𑌤𑍁𑌷𑍍𑌟𑍌	हृष

4	5	6
तपसि खेदे च	ச்ரமு	தவத்திலும், உழைப்பிலும்.
अनवस्थाने	ப்ரமு	நிலைகொள்ளாமையில்
सहने	க்ஷமூஷ்	பொறுத்துக் கொள்வதில்
ग्लानौ	க்லமு	வாட்டத்தில்
हर्षे	மதி	களிப்பதில்
क्षेपणे	அஸு	எறிவதில்
प्रयत्ने	யஸு	முயற்சிப்பதில்
मोक्षणे	ஜஸு	விடுதலையில்
उपक्षये	தஸு	முறையே சீர்குலைவதில்
च	தஸு	இதுவும், அவ்வாறே
दाने	தாஸு	அளிப்பதில்
स्तम्भे	வஸு	தடையுறுதலில்
विभागे	வ்யுஷ	பிரிவினையில்
दाहे	ப்லுஷ	எரித்தலில்
प्रेरणे	பிஸ	தூண்டுதலில்
श्लेषणे	குஸ	கட்டிக்கொள்வதில்
उत्सर्गे	புஸ	விடுதலில்
खण्डने	முஸ	துண்டிப்பதில்
परिणामे	மஸீ	உருமாறியிருப்பதில்
विलोडने	லுட	உருளுதலில்
समवाये	உச	கூடுவதில்
अधःपतने	ப்ருசு	கீழேவிழ்வதில்
,,	ப்ரம்சு	,,
वरणे	வ்ருச	கோறுதலில்
तनूकरणे	க்ருச	மெல்லியதாக்குவதில்
पिपासायां	ஞித்ருஷா	குடிக்கவிருப்பத்தில்
तुष्टौ	ஹ்ருஷ	சந்தோஷத்தில்

	1	2	3
1212	𑌰𑍁𑌷	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	रुष
1213	𑌰𑌿𑌷	,,	रिष
1214	𑌡𑌿𑌪	𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	डिप
1215	𑌕𑍁𑌪	𑌕𑍍𑌰𑍋𑌧𑍇	कुप
1216	𑌗𑍁𑌪	𑌵𑍍𑌯𑌾𑌕𑍁𑌲𑌤𑍍𑌵𑍇	गुप
1217	𑌯𑍁𑌪	𑌵𑌿𑌮𑍋𑌹𑌨𑍇	युप
1218	𑌰𑍁𑌪	,,	रुप
1219	𑌲𑍁𑌪	,,	लुप
1220	𑌲𑍁𑌭	𑌗𑌾𑌰𑍍𑌧𑍍𑌯𑍇	लुभ
1221	𑌕𑍍𑌷𑍁𑌭	𑌸𑌞𑍍𑌚𑌲𑌨𑍇	क्षुभ
1222	𑌣𑌭	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	णभ
1223	𑌤𑍁𑌭	,,	तुभ
1224	𑌕𑍍𑌲𑌿𑌦𑍂	𑌆𑌰𑍍𑌦𑍍𑌰𑍀𑌭𑌾𑌵𑍇	क्लिदू
1225	𑌞𑌿𑌮𑌿𑌦𑌾	𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑍇	ञिमिदा
1226	𑌞𑌿𑌕𑍍𑌷𑍍𑌵𑌿𑌦𑌾	𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑌮𑍋𑌚𑌨𑌯𑍋𑌃	ञिक्ष्विदा
1227	𑌋𑌧𑍁	𑌵𑍃𑌦𑍍𑌧𑍌	ऋधु
1228	𑌗𑍃𑌧𑍁	𑌅𑌭𑌿𑌕𑌾𑌙𑍍𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑍍	गृधु

5. 𑌶𑍍𑌨𑍁𑌵𑌿𑌕𑌰𑌣𑌮𑍍 — ५. श्नुविकरणम्

1229	𑌷𑍁𑌞𑍍	𑌅𑌭𑌿𑌷𑌵𑍇	पुञ्
1230	𑌷𑌿𑌞𑍍	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	षिञ्
1231	𑌶𑌿𑌞𑍍	𑌨𑌿𑌶𑌾𑌨𑍇	शिञ्
1232	𑌡𑍁𑌮𑌿𑌞𑍍	𑌪𑍍𑌰𑌕𑍍𑌷𑍇𑌪𑌣𑍇	डुमिञ्
1233	𑌚𑌿𑌞𑍍	𑌚𑌯𑌨𑍇	चिञ्
1234	𑌸𑍍𑌤𑍃𑌞𑍍	𑌆𑌚𑍍𑌛𑌾𑌦𑌨𑍇	स्तृञ्
1235	𑌕𑍃𑌞𑍍	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	कृञ्
1236	𑌵𑍃𑌞𑍍	𑌵𑌰𑌣𑍇	वृञ्

4	5	6
हिंसायां	ருஷ	இம்சிப்பதில்
,,	ரிஷ	,,
क्षेपे	டிப	விழ்ச்சியில்
क्रोधे	குப	கோபிப்பதில்
व्याकुलत्वे	குப	கலக்கத்தில்
विमोहने	யுப	மயக்குவதில்
,,	ருப	,,
,,	லுப	,,
गार्ध्ये	லுப	நப்பாசைப்படுவதில்
संचलने	க்ஷுப	அலைவதில்
हिंसायां	ணப	இம்சையில்
,,	துப	,,
आर्द्रीभावे	க்லிதூ	நனைவதில்
स्नेहने	ஞிமிதா	பசையூட்டுவதில்
स्नेहनमोचनयोः	ஞிக்ஷ்விதா	பசையூட்டுவதிலும், விடுதலையிலும்
वृद्धौ	ருது	வளர்ச்சியில்
अभिकाङ्क्षायां	க்ருது	மேலும்மேலும் ஆசைப்படுவதில்

5. ச்நுவிகரணம்.

अभिषवे	ஷுஞ்	ஸ்நானம்செய்வதில்
बन्धने	ஷிஞ்	கட்டுவதில்
निशाने	சிஞ்	கூர்மையில்
प्रक्षेपणे	டுமிஞ்	வைத்தலில்
चयने	சிஞ்	ஒன்றுசேர்ப்பதில்
आच्छादने	ஸ்த்ருஞ்	மூடுவதில்
हिंसायां	க்ருஞ்	இம்சிப்பதில் (துன்புறுத்துவதில்)
वरणे	வ்ருஞ்	வரித்தலில்

	1	2	3
1237	ഘുര്	കംപനേ	घुर्
	(ദീര്ഘാന്ത ഇത്യേകേ)		(दीर्घान्त इत्येके)
1238	ടുദു	ഉപതാപേ	टुदु
1239	ഹി	ഗതൌ വൃദ്ധൌ ച	हि
1240	പൃ	പ്രീതൌ	पृ
1241	സ്പൃ	പ്രീതിപാലനയോഃ	स्पृ
1242	ആപ്ലൃ	വ്യാപ്തൌ	आप्लृ
1243	ശക്ലൃ	ശക്തൌ	शक्लृ
1244	രാധ	സംസിദ്ധൌ	राध
1245	സാധ	,,	साध
1246	അശൂ	വ്യാപ്തൌ സംഘാതേ ച	अशू
1247	ഷ്ടിഘ	ആസ്കന്ദനേ	ष्टिघ
1248	തിക	ഗതൌ ച	तिक
1249	ഷഘ	ഹിംസായാം	षघ
1250	ഞിധൃഷാ	പ്രാഗല്ഭ്യേ	ञिधृषा
1251	ദംഭു	ദംഭനേ	दम्भु
1252	ഋധു	വൃദ്ധൌ	ऋधु
1253	അഹ	വ്യാപ്തൌ	अह
1254	ദഘ	ഘാതനേ പാലനേ ച	दघ
1255	ചമു	ഭക്ഷണേ	चमु
1256	രി	ഹിംസായാം	रि
1257	ക്ഷി	,,	क्षि
1258	ചിരി	,,	चिरि
1259	ജിരി	,,	जिरि
1260	ദാശ	,,	दाश
1261	ദൃ	,,	दृ

4	5	6
कम्पने	துஞ் (தூஞ்ஜனச்சிலர்)	ஆட்டுவதில்
उपतापे	டுது	கவலையுறுவதில்
गतौ वृद्धौ च	ஹி	செல்வதிலும், வளர்ச்சியிலும்
प्रीतौ	ப்ரு	இன்புறுவதில்
प्रीतिपालनयोः	ஸ்ப்ரு	இன்புறுவதிலும், காப்பாற்றுவதிலும்
व्याप्तौ	ஆப்லு	பரவுதலில்
शक्तौ	சக்லு	ஆற்றலுடைமையில்
संसिद्धौ	ராத	முழுப்பயனுறுவதில்
,,	ஸாத	,,
व्याप्तौ संघाते च	அசூ	பரவுதலிலும், இணைவதிலும்
आस्कन्दने	ஷ்டிக	ஏறிஅமுக்குவதில்
गतौ च	திக	செல்வதிலும்
हिंसायां	ஷக	இம்சையில்
प्रागल्भ्ये	ஞித்ருஷா	திறமையில்
दम्भने	தம்பு	ஆடம்பரத்தில்
वृद्धौ	ருது	வளர்ச்சியில்
व्याप्तौ	அஹ	வியாபித்தலில்
घातने पालने च	தக	மோதுவதிலும், பரிபாலிப்பதிலும்
भक्षणे	சமு	சாப்பிடுவதில்
हिंसायां	ரி	இம்சையில்
,,	க்ஷி	,,
,,	சிரி	,,
,,	ஜிரி	,,
,,	தாச	,,
,,	த்ரு	,,

	1	2	3
	6. ശവികരണം		६. शविकरणम्
1262	തുദ	വ്യഥനേ	तुद
1263	ണുദ	പ്രേരണേ	णुद
1264	ദിശ	അതിസർജ്ജനേ	दिश
1265	ഭ്രസ്ജോ	പാകേ	भ्रस्जो
1266	ക്ഷിപ	പ്രേരണേ	क्षिप
1267	കൃഷ	വിലേഖനേ	कृष
1268	ഋഷീ	ഗതൗ	ऋषी
1269	ജുഷീ	പ്രീതിസേവനയോഃ	जुषी
1270	ഓവിജീ	ഭയചലനയോഃ	ओविजी
1271	ഓലജീ	വ്രീഡനേ	ओलजी
1272	ഓലസ്ജീ	,,	ओलस्जी
1273	ഓവ്രശ്ചൂ	ഛേദനേ	ओव्रश्चू
1274	വ്യച	വ്യാജീകരണേ	व्यच
1275	ഉഛി	ഉഞ്ഛേ	उछि
1276	ഉഛീ	വിവാസേ	उछी
1277	ഋച്ഛ	ഗതീന്ദ്രിയപ്രലയമൂർത്തിഭാവേഷു	ऋच्छ
1278	മിച്ഛ	ഉത്ക്ലേശേ(ഉൽക്ലേശേ)	मिच्छ
1279	ജർജ	പരിഭാഷണഭർത്സനയോഃ	जर्ज

4	5	6
	6. சவிகரணம்	
व्यथने	துத	துன்புறுத்துவதில்
प्रेरणे	ணுத	தூண்டுவதில்
अतिसर्जने	திச	அளிப்பதில்
पाके	ப்ரஸ்ஜோ	வறுப்பதில்
प्रेरणे	க்ஷிப	தூண்டுவதில்
विलेखने	க்ருஷ	உழுவதில்
गतौ	ருஷீ	செல்லுவதில்
प्रीतिसेवनयोः	ஜுஷீ	இன்புறுவதிலும், தொண்டு செய்வதிலும்
भयचलनयोः	ஓவிஜீ	பயத்திலும், அசைவதிலும்
व्रीडने	ஓலஜீ	வெட்கிப்பதில்
,,	ஓலஸ்ஜீ	,,
छेदने	ஓவ்ரச்சு	செதுக்குவதில்
व्याजीकरणे	வ்யச	காரணமாகக் கொள்வதில்
उञ्छे	உசி	பொறுக்குவதில்
विवासे	உசீ	வெளிதேசப் பிரயாணத்தில்
गतीन्द्रियप्रलयमूर्तिभावेषु	ருச்ச	செல்லுதல், பொறியியங்காமை, வடிவம்கொள்ளுதல் இவைகளில்
उत्क्लेशे (उत्क्लेशे)	மிச்ச	உயர்த்தியகுடுமியில் (மிக்கதுன்பத்தில்)
परिभाषणसंतर्जनयोः	ஜர்ஜ	இன்சொல்லிலும், அதட்டுவதிலும்

	1	2	3
1280	𑌚𑌰𑍍𑌚	𑌪𑌰𑌿𑌭𑌾𑌷𑌣𑌭𑌰𑍍𑌤𑍍𑌸𑌨𑌯𑍋𑌃	चर्च
1281	𑌝𑌰𑍍𑌝	,,	झर्झ
1282	𑌤𑍍𑌵𑌚	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	त्वच
1283	𑌋𑌚	𑌸𑍍𑌤𑍁𑌤𑍌	ऋच
1284	𑌉𑌬𑍍𑌜	𑌆𑌰𑍍𑌜𑌵𑍇	उब्ज
1285	𑌉𑌜𑍍𑌝	𑌉𑌤𑍍𑌸𑌰𑍍𑌗𑍇	उज्झ
1286	𑌲𑍁𑌭	𑌵𑌿𑌮𑍋𑌹𑌨𑍇	लुभ
1287	𑌰𑌿𑌫	𑌕𑌤𑍍𑌥𑌨𑌯𑍁𑌦𑍍𑌧𑌨𑌿𑌨𑍍𑌦𑌾𑌹𑌿𑌂𑌸𑌾 𑌦𑌾𑌨𑍇𑌷𑍁	रिफ
1288	𑌤𑍃𑌪	𑌤𑍃𑌪𑍍𑌤𑍌	तृप
1289	𑌤𑍃𑌂𑌫	,,	तृम्फ
1290	𑌤𑍁𑌪	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	तुप
1291	𑌤𑍁𑌂𑌪	,,	तुम्प
1292	𑌤𑍁𑌫	,,	तुफ
1293	𑌤𑍁𑌂𑌫	,	तुम्फ
1294	𑌦𑍃𑌫	𑌉𑌤𑍍𑌕𑍍𑌲𑍇𑌶𑍇(𑌉𑌤𑍍𑌕𑍍𑌲𑍇𑌶𑍇)	दृफ
1295	𑌦𑍃𑌂𑌫	,, ,,	दृम्फ
1296	𑌋𑌫	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	ऋफ
1297	𑌋𑌂𑌫	,,	ऋम्फ
1298	𑌗𑍁𑌫	𑌗𑍍𑌰𑌨𑍍𑌥𑍇	गुफ
1299	𑌗𑍁𑌂𑌫	,,	गुम्फ
1300	𑌉𑌭	𑌪𑍂𑌰𑌣𑍇	उभ
1301	𑌉𑌂𑌭	,,	उम्भ
1302	𑌶𑍁𑌭	𑌶𑍋𑌭𑌾𑌰𑍍𑌥𑍇	शुभ

4	5	6
परिभाषणसन्तर्जनयोः	சர்ச	இன்சொல்லிலும், அதட்டுவதிலும்
,,	ஜர்ஜ	,,
संवरणे	த்வச	மூடுதலில்
स्तुतौ	ருச	தோத்தரிப்பதில்
आर्जवे	உப்ஜ	நேர்மையில்
उत्सर्गे	உஜ்ஜ	விடுவதில்
विमोहने	லுப	மயங்குவதில்
कत्थनगुद्धनिन्दा-हिंसादानेषु	ரிப	தற்புகழ்ச்சி, சண்டை, தூற்றல், இம்சை, அளித்தல்களில்
तृप्तौ	த்ருப	போதுமென்ற எண்ணத்தில்
,,	த்ரும்ப	,,
हिंसायां	துப	இம்சையில்
,,	தும்ப	,,
,,	துப	,,
,,	தும்ப	,,
उत्क्लेशे (उत्क्लेशे)	த்ருப	உயர்த்திய குடுமியில் (மிக்கதுன்பத்தில்)
,, ,,	த்ரும்ப	,,
हिंसायां	ருப	இம்சையில்
,,	ரும்ப	,,
ग्रन्थे	குப	கவியியற்றுவதில்
,,	கும்ப	,,
पूरणे	உப	நிரப்புவதில்
,,	உம்ப	,,
शोभार्थे	சுப	சோபித்தல் என்ற பொருளில்

	1	2	3
1303	ஶும்ப	ஶோபார்த்தே	शुम्भ
1304	த்ருபீ	க்ரந்தே	दृभी
1305	சிருதீ	ஹிம்ஸாக்ரந்தநயோ:	चृती
1306	வித	விதாநே	विध
1307	ஜுட	பந்தநே	जुड
1308	ம்ருட	ஸுகநே	मृड
1309	ப்ருட	ச	पृड
1310	ப்ருண	ப்ரீணநே	पृण
1311	வ்ருண	உத்யமே வா	वृण
1312	ம்ருண	ஹிம்ஸாயாம்	मृण
1313	துண	கௌடில்யே	तुण
1314	புண	கர்மணி ஶுபே	पुण
1315	முண	ப்ரதிஜ்ஞாநே	मुण
1316	குண	ஶப்தோபகரணயோ:	कुण
1317	ஶுந	கதௌ	शुन
1318	த்ருண	ஹிம்ஸாகதிகௌடில்யேஷு	द्रुण
1319	குண	ப்ரமணே	घुण
1320	கூர்ண	,,	घूर्ण
1321	ஷுர	ஐஶ்வர்யதீப்த்யோ:	षुर
1322	குர	ஶப்தே	कुर
1323	குர	சேதநே	खुर

4	5	6
शोभार्थे	சும்ப	சோபித்தல் என்ற பொருளில்
ग्रन्थे	த்ருபீ	கவியியற்றுவதில்
हिंसाग्रन्थनयोः	ச்ருதீ	இம்சையிலும், கவியியற்றுவதிலும்
विधाने	வித	முறையுடன் செய்வதில்
गतौ	ஜுட	செல்லுதலில்
सुखने	ம்ருட	சுகிக்கச்செய்வதில்
च	ப்ருட	இதுவும்
प्रीणने	ப்ருண	இன்புறுத்துவதில்
इत्यपि पाठ्यः	வ்ருண	இவ்விதமும் படிக்கலாம்
हिंसायां	ம்ருண	இம்சையில்
कौटिल्ये	துண	கோணலில்
कर्मणि शुभे	புண	மங்கலமான காரியத்தில்
प्रतिज्ञाने	முண	உறுதிமொழி கூறுவதில்
शब्दोपकरणयोः	குண	சப்தம், கருவி, இரண்டிலும்
गतौ	சுந	செல்லுதலில்
हिंसागतिकौटिल्येषु	த்ருண	இம்சை, செல்லுதல், கோணல்களில்
भ्रमणे	குண	சுற்றுதலில்
,,	கூர்ண	,,
ऐश्वर्यदीप्त्योः	ஷுர	பெருமையிலும், ஒளிர்வதிலும்,
शब्दे	குர	சப்தத்தில்
छेदने	குர	வெட்டுவதில்

	1	2	3
1324	முர	ஸம்வெஷ்டநெ	मुर
1325	க்ஷுர	விலெக²நெ	क्षुर
1326	கு⁴ர	பீ⁴மார்த²ஶப்³த³யோ:	घुर
1327	புர	அக்³ரக³மநெ	पुर
1328	வ்ருஹூ	உத்³யமநெ	वृह
1329	த்ருஹூ	ஹிம்ஸார்த²:	तृह
1330	ஸ்த்ருஹூ	,,	ष्टृह
1331	த்ரும்ஹூ	,,	तृंह
1332	இஷு	இச்சா²யாம்	इषु
1333	மிஷ	ஸ்பர்த⁴யாம்	मिष
1334	கில	ஶ்வைத்யக்ரீட³நயோ:	किल
1335	தில	ஸ்நெஹநெ	तिल
1336	சில	வஸநெ	चिल
1337	சல	விலஸநெ	चल
1338	இல	ஸ்வப்நக்ஷெபணயோ:	इल
1339	வில	ஸம்வரணெ	विल
1340	பி³ல	பே⁴த³நெ	बिल
1341	ணில	க³ஹநெ	णिल
1342	ஹில	பா⁴வகரணெ	हिल
1343	ஶில	உஞ்செ²	शिल
1344	ஷில	,,	षिल
1345	மில	ஶ்லெஷணெ	मिल
1346	லிக²	அக்ஷரவிந்யாஸெ	लिख
1347	குட	கௌடில்யெ	कुट
1348	புட	ஸம்ஶ்லெஷணெ	पुट

4	5	6
संवेष्टने	முர	சுருட்டுதலில்
विलेखने	க்ஷுர	கீறுதலில்
भीमार्थशब्दयोः	குர	பயங்கரப் பொருளிலும் சப்தத்திலும்
अग्रगमने	புர	முன்செல்வதில்
उद्यमने	வ்ருஹூ	முயற்சியில்
हिंसार्थः	த்ருஹூ	இம்சைப்பொருள் கொண்டது
,,	ஷ்ட்ருஹூ	,,
,,	த்ரும்ஹூ	,,
इच्छायां	இஷு	விருப்பத்தில்
स्पर्धायां	மிஷ	போட்டியிடுதலில்
श्वैत्यक्रीडनयोः	கில	வெண்மையிலும், விளையாட்டிலும்
स्नेहने	தில	பசையூட்டுவதில்
निवसने	சில	உடுத்தலில்
विलसने	சல	அழகு செய்து கொள்வதில்
स्वप्नक्षेपणयोः	இல	தூக்கத்திலும், எறிவதிலும்
संवरणे	வில	மூடுதலில்
भेदने	பில	பிளப்பதில்
गहने	ணில	அடர்வில்
भावकरणे	ஹில	தன்மையூட்டுவதில்
उञ्छे	சில	பொறுக்குவதில்
,,	ஷில	,,
श्लेषणे	மில	இணைவதில்
अक्षरविन्यासे	லிக	எழுதுவதில்
कौटिल्ये	குட	கோணலில்
संश्लेषणे	புட	பொருந்துவதில்

	1	2	3
1349	𑌕𑍁𑌚	𑌸𑌂𑌕𑍋𑌚𑌨𑍇	कुच
1350	𑌗𑍁𑌜	𑌶𑌬𑍍𑌦𑍇	गुज
1351	𑌗𑍁𑌡	𑌰𑌕𑍍𑌷𑌾𑌯𑌾𑌮𑍍	गुड
1352	𑌡𑌿𑌪	𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	डिप
1353	𑌛𑍁𑌰	𑌛𑍇𑌦𑌨𑍇	छुर
1354	𑌸𑍍𑌫𑍁𑌟	𑌵𑌿𑌕𑌸𑌨𑍇	स्फुट
1355	𑌮𑍁𑌟	𑌆𑌕𑍍𑌷𑍇𑌪𑌪𑍍𑌰𑌮𑌰𑍍𑌦𑌨𑌯𑍋𑌃 (𑌆𑌕𑍍𑌷𑍇𑌪𑌮𑌰𑍍𑌦𑌨𑌯𑍋𑌃)	मुट
1356	𑌤𑍍𑌰𑍁𑌟	𑌛𑍇𑌦𑌨𑍇	त्रुट
1357	𑌤𑍁𑌟	𑌕𑌲𑌹𑌕𑌰𑍍𑌮𑌣𑌿	तुट
1358	𑌚𑍁𑌟	𑌛𑍇𑌦𑍇	चुट
1359	𑌛𑍁𑌟	,,	छुट
1360	𑌜𑍁𑌡	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	जुड
1361	𑌕𑌡	𑌮𑌦𑍇	कड
1362	𑌲𑍁𑌠(𑌟)	𑌸𑌂𑌶𑍍𑌲𑍇𑌷𑌣𑍇	लुठ(ट)
1363	𑌕𑍃𑌡	𑌘𑌨𑌤𑍍𑌵𑍇	क्रुड
1364	𑌕𑍁𑌡	𑌬𑌾𑌲𑍍𑌯𑍇	कुड
1365	𑌪𑍁𑌡	𑌉𑌤𑍍𑌸𑌰𑍍𑌗𑍇	पुड
1366	𑌘𑍁𑌟	𑌪𑍍𑌰𑌤𑌿𑌘𑌾𑌤𑍇	घुट
1367	𑌤𑍁𑌡	𑌤𑍋𑌡𑌨𑍇	तुड
1368	𑌧𑍁𑌡	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	धुड
1369	𑌸𑍍𑌫𑍁𑌡	,,	स्फुड
1370	𑌸𑍍𑌫𑍁𑌰	𑌸𑌂𑌚𑌲𑌨𑍇	स्फुर
1371	𑌸𑍍𑌫𑍁𑌲	,,	स्फुल
1372	𑌸𑍍𑌫𑍁𑌡	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	स्फुड
1373	𑌚𑍁𑌡	,,	चुड
1374	𑌵𑍍𑌰𑍁𑌡	,,	व्रुड

4	5	6
संकोचने	குச	சுருங்குவதில்
शब्दे	குஜ	சப்தத்தில்
रक्षायां	குட	காப்பாற்றுவதில்
क्षेपे	டிப	வைப்பதில்
छेदने	சுர	சீவுவதில்
विकसने	ஸ்புட	மலருவதில்
अक्षेपप्रवर्तनयोः (आक्षेपमर्दनयोः)	முட	? தடைசெய்தல், பிசைதல்களில்
छेदने	த்ருட	அறுவதில்
कलहकर्मणि	துட	சண்டையுறும் வினையில்
छेदे	சுட	வெட்டுவதில்
,,	சுட	,,
वन्धने	ஜுட	கட்டுவதில்
मदे	கட	திமிரில்
संश्लेषणे	லுட(ட)	இணைவதில்
घनत्वे	க்ருட	கெட்டியாவதில்
बाल्ये	குட	இளமையில்
उत्सर्गे	புட	விடுவதில்
प्रतिघाते	குட	தாக்குதலில்
तोडने	துட	அசைப்பதில்
संवरणे	துட	மூடுவதில்
,,	ஸ்புட	,,
संचलने	ஸ்புர	துடிப்பதில்
,,	ஸ்புல	,,
संवरणे	ஸ்புட	மூடுவதில்
,,	சுட	,,
,,	வ்ருட	,,

	1	2	3
1375	𑌗𑍍𑌰𑍁𑌡	𑌨𑌿𑌮𑌜𑍍𑌜𑌨 𑌉𑌤𑍍𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	ग्रुड
1376	𑌰𑍁𑌡	,,	रुड
1377	𑌗𑍁𑌰𑍀	𑌉𑌦𑍍𑌯𑌮𑌨𑍇	गुरी
1378	𑌣𑍂	𑌸𑍍𑌤𑌵𑌨𑍇	णू
1379	𑌧𑍂	𑌵𑌿𑌧𑍂𑌨𑌨𑍇	धू
1380	𑌗𑍁	𑌪𑍁𑌰𑍀𑌷𑍋𑌤𑍍𑌸𑌰𑍍𑌗𑍇	गु
1381	𑌧𑍍𑌰𑍁	𑌗𑌤𑌿𑌸𑍍𑌥𑍈𑌰𑍍𑌯𑌯𑍋𑌃	ध्रु
1382	𑌰𑌿	𑌗𑌤𑍌	रि
1383	𑌕𑍁𑌙𑍍	𑌶𑌬𑍍𑌦𑍇	कुङ्
1384	𑌪𑍃𑌙𑍍	𑌵𑍍𑌯𑌾𑌯𑌾𑌮𑍇	पृङ्
1385	𑌮𑍃𑌙𑍍	𑌪𑍍𑌰𑌾𑌣𑌤𑍍𑌯𑌾𑌗𑍇	मृङ्
1386	𑌪𑌿	𑌗𑌤𑍌	पि
1387	𑌧𑌿	𑌧𑌾𑌰𑌣𑍇	धि
1388	𑌕𑍍𑌷𑌿	𑌨𑌿𑌵𑌾𑌸𑌗𑌤𑍍𑌯𑍋𑌃	क्षि
1389	𑌷𑍂	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	षू
1390	𑌕𑍄	𑌵𑌿𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	कॄ
1391	𑌗𑍄	𑌨𑌿𑌗𑌰𑌣𑍇	गॄ
1392	𑌧𑍃𑌞𑍍(𑌦𑍃𑌙𑍍)	𑌆𑌦𑌰𑍇	धृञ्(दृङ्)
1393	𑌧𑍃𑌙𑍍	𑌅𑌵𑌸𑍍𑌥𑌾𑌨𑍇	धृङ्
1394	𑌪𑍍𑌰𑌚𑍍𑌛	𑌜𑍍𑌞𑍀𑌪𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	प्रच्छ
1395	𑌸𑍃𑌜	𑌵𑌿𑌸𑌰𑍍𑌗𑍇	सृज
1396	𑌟𑍁𑌮𑌸𑍍𑌜𑍋	𑌶𑍁𑌦𑍍𑌧𑍌	टुमस्जो
1397	𑌰𑍁𑌜𑍋	𑌭𑌙𑍍𑌗𑍇	रुजो
1398	𑌭𑍁𑌜𑍋	𑌕𑍌𑌟𑌿𑌲𑍍𑌯𑍇	भुजो
1399	𑌛𑍁𑌪	𑌸𑍍𑌪𑌰𑍍𑌶𑍇	छुप

4	5	6
निमज्जन इत्येके	க்ருட	மூழ்குவதில் சிலர்
,,	ருட	,,
उद्यमने	குரீ	உயரத்தூக்குவதில்
स्तवने	ணூ	போற்றுவதில்
विधूनने	தூ	உதறுவதில்
पुरीषोत्सर्गे	கு	மலம் கழிப்பதில்
गतिस्थैर्ययोः	த்ரு	செல்லுவதிலும், உறுதியிலும்
गतौ	ரி	செல்லுவதில்
शब्दे	குங்	ஒலியில்
व्यायामे	ப்ருங்	உடற்பயிற்சியில்
प्राणत्यागे	ம்ருங்	உயிர்விடுவதில்
गतौ	பி	செல்லுவதில்
धारणे	தி	தரிப்பதில்
निवासगत्योः	க்ஷி	இடங்கொள்ளுதல், செல்லுதல்களில்
प्रेरणे	ஷூ	தூண்டுவதில்
विक्षेपे	க்ரு	அறிவு நிலைபெறுமையில்
निगरणे	க்ரு	விழுங்குவதில்
आदरे	த்ருஞ்	பரிவில்
अवस्थाने	த்ருங்	நிலையுற்ற வாழ்வில்
ज्ञीप्सायां	ப்ரச்ச	அறியவேண்டிய அவாவில்
विसर्गे	ஸ்ருஜ	படைத்தலில்
शुद्धौ	டுமஸ்ஜோ	சுத்திபெறுவதில்
भंगे	ருஜோ	நெளிவில்
कौटिल्ये	புஜோ	கோணலில்
स्पर्शे	சுப	தொடுதலில்

	1	2	3
1400	𑌰𑍁𑌶	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	रुश
1401	𑌰𑌿𑌶	,,	रिश
1402	𑌲𑌿𑌶	𑌗𑌤𑍌	लिश
1403	𑌸𑍍𑌪𑍃𑌶	𑌸𑌂𑌸𑍍𑌪𑌰𑍍𑌶𑌨𑍇	स्पृश
1404	𑌵𑌿𑌚𑍍𑌛	𑌗𑌤𑍌	विच्छ
1405	𑌵𑌿𑌶	𑌪𑍍𑌰𑌵𑍇𑌶𑌨𑍇	विश
1406	𑌮𑍃𑌶	𑌆𑌮𑌰𑍍𑌶𑌨𑍇	मृश
1407	𑌣𑍁𑌦	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	णुद
1408	𑌷𑌦𑍍𑌲𑍢	𑌵𑌿𑌶𑌰𑌣𑌗𑌤𑍍𑌯𑌵𑌸𑌾𑌦𑌨𑍇𑌷𑍁	षद्लृ
1409	𑌶𑌦𑍍𑌲𑍢	𑌶𑌾𑌤𑌨𑍇	शद्लृ
1410	𑌮𑌿𑌲	𑌸𑌂𑌗𑌮𑍇	मिल
1411	𑌮𑍁𑌚𑍍𑌲𑍢	𑌮𑍋𑌕𑍍𑌷𑌣𑍇	मुच्लृ
1412	𑌲𑍁𑌪 (𑌲𑍁𑌪𑍍𑌲𑍢)	𑌛𑍇𑌦𑌨𑍇	लुप (लुप्लृ)
1413	𑌵𑌿𑌦𑍍𑌲𑍢	𑌲𑌾𑌭𑍇	विद्लृ
1414	𑌲𑌿𑌪	𑌉𑌪𑌦𑍇𑌹𑍇	लिप
1415	𑌷𑌿𑌚	𑌕𑍍𑌷𑌰𑌣𑍇	षिच
1416	𑌕𑍃𑌤𑍀	𑌛𑍇𑌦𑌨𑍇	कृती
1417	𑌖𑌿𑌦	𑌪𑌰𑌿𑌘𑌾𑌤𑍇	खिद
1418	𑌪𑌿𑌶	𑌅𑌵𑌯𑌵𑍇	पिश

7. 𑌶𑍍𑌨𑌂𑌵𑌿𑌕𑌰𑌣𑌮𑍍 — ७. श्नंविकरणम्

1419	𑌰𑍁𑌧𑌿𑌰𑍍	𑌆𑌵𑌰𑌣𑍇	रुधिर्
1420	𑌭𑌿𑌦𑌿𑌰𑍍	𑌵𑌿𑌦𑌾𑌰𑌣𑍇	भिदिर्
1421	𑌛𑌿𑌦𑌿𑌰𑍍	𑌦𑍍𑌵𑍈𑌧𑍀𑌕𑌰𑌣𑍇	छिदिर्
1422	𑌰𑌿𑌚𑌿𑌰𑍍	𑌵𑌿𑌰𑍇𑌚𑌨𑍇	रिचिर्
1423	𑌵𑌿𑌚𑌿𑌰𑍍	𑌪𑍃𑌥𑌗𑍍𑌭𑌾𑌵𑍇	विचिर्

4	5	6
हिंसायां	ருச	இம்சையில்
,,	ரிச	,,
गतौ	லிச	செல்லுதலில்
संस्पर्शने	ஸ்ப்ருச	நன்கு தொடுதலில்
गतौ	விச்ச	செல்லுதலில்
प्रवेशने	விச	நுழைவதில்
आमर्शने	ம்ருச	தடவுவதில்
प्रेरणे	ணுத	தூண்டுவதில்
विशरणगत्यवसादनेषु	ஷத்லு	சரிதல், செல்லுதல், ஒழிதல்களில்
शातने	சத்லு	கழிப்பதில் (செதுக்குவதில்)
संगमने	மிள	ஒன்ரோடொன்று சேறுவதில்
मोक्षणे	முச்லு	விடுதலையில்
छेदने	லுப (லுப்லு)	வெட்டுவதில்
लाभे	வித்லு	பெறுவதில்
उपदेहे	லிப	பூசுவதில்
क्षरणे	ஷிசி	ஒழுகவிடுவதில்
छेदने	க்ருதீ	நறுக்குதலில்
परिघाते	கித	துன்பத்தாக்குதலில்
अवयवे	பிச	உறுப்பில்

7. ச்நம்விகரணம்.

आवरणे	ருதிர்	சூழ்வதில்
विदारणे	பிதிர்	பிளப்பதில்
द्वैधीकरणे	சிதிர்	ஒடிப்பதில்
विरेचने	ரிசிர்	வெளியேதள்ளுவதில்
पृथग्भावे	விசிர்	பிரிப்பதில்

	1	2	3
1424	𑌕𑍍𑌷𑍁𑌦𑌿𑌰𑍍	𑌸𑌂𑌪𑍇𑌷𑌣𑍇	क्षुदिर्
1425	𑌯𑍁𑌜𑌿𑌰𑍍	𑌯𑍋𑌗𑍇	युजिर्
1426	𑌉𑌚𑍍𑌛𑍃𑌦𑌿𑌰𑍍	𑌦𑍀𑌪𑍍𑌤𑌿𑌦𑍇𑌵𑌨𑌯𑍋𑌃	उच्छृदिर्
1437	𑌉𑌤𑍃𑌦𑌿𑌰𑍍	𑌹𑌿𑌂𑌸𑌾𑌨𑌾𑌦𑌰𑌯𑍋𑌃	उतृदिर्
1428	𑌕𑍃𑌤𑍀	𑌵𑍇𑌷𑍍𑌟𑌨𑍇	कृती
1429	𑌇𑌨𑍍𑌧𑍀	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	इन्धी
1430	𑌖𑌿𑌦	𑌦𑍈𑌨𑍍𑌯𑍇	खिद
1431	𑌖𑌿𑌦	𑌵𑌿𑌚𑌾𑌰𑌣𑍇	खिद
1432	𑌶𑌿𑌷𑍍𑌌	𑌵𑌿𑌶𑍇𑌷𑌣𑍇	शिष्लृ
1433	𑌪𑌿𑌷𑍍𑌌	𑌸𑌂𑌚𑍂𑌰𑍍𑌣𑌨𑍇	पिष्लृ
1434	𑌭𑌞𑍍𑌜𑍋	𑌆𑌮𑌰𑍍𑌦𑌨𑍇	भंजो
1435	𑌭𑍁𑌜	𑌪𑌾𑌲𑌨𑌾𑌭𑍍𑌯𑌵𑌹𑌾𑌰𑌯𑍋𑌃	भुज
1436	𑌤𑍃𑌹	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	तृह
1437	𑌹𑌿𑌸𑌿	,,	हिंसि
1438	𑌉𑌨𑍍𑌦𑍀	𑌕𑍍𑌲𑍇𑌦𑌨𑍇	उन्दी
1439	𑌅𑌞𑍍𑌜𑍂	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌿𑌮𑍍𑌰𑌕𑍍𑌷𑌣𑌕𑌾𑌨𑍍𑌤𑌿 𑌗𑌤𑌿𑌷𑍁	अञ्जू
1440	𑌤𑌞𑍍𑌚𑍂	𑌸𑌂𑌕𑍋𑌚𑌨𑍇	तञ्चू
1441	𑌓𑌵𑌿𑌜𑍀	𑌭𑌯𑌚𑌲𑌨𑌯𑍋𑌃	ओविजी
1442	𑌵𑍃𑌜𑍀	𑌵𑌰𑍍𑌜𑌨𑍇	वृजी
1443	𑌪𑍃𑌚𑍀	𑌸𑌂𑌪𑌰𑍍𑌕𑍇	पृची
	8. 𑌉𑌵𑌿𑌕𑌰𑌣𑌮𑍍		८. उविकरणम्
1444	𑌤𑌨𑍁	𑌵𑌿𑌸𑍍𑌤𑌾𑌰𑍇	तनु
1445	𑌷𑌣𑍁	𑌦𑌾𑌨𑍇	षणु

4	5	6
संपेषणे	க்ஷுதிர்	பொடித்தலில்
योगे	யுஜிர்	சேர்க்கையில்
दीप्तिदेवनयोः	உச்ச்ருதிர்	ஒளிர்வதிலும், சூதாட்டத்திலும்
हिंसानादरयोः	உத்ருதிர்	இம்சையிலும், ஆதரவின்மையிலும்
वेष्टने	க்ருதீ	சூழ்ந்துகொள்வதில்
दीप्तौ	இந்தீ	ஒளிர்வதில்
दैन्ये	கித	ஏழ்மையில்
विचारणे	கித	கவலையுறுவதில்
विशेषणे	சிஷ்லு	சிறப்பித்தலில்
संचूर्णने	பிஷ்லு	நன்கு பொடித்தலில்
आमर्दने	பஞ்ஜோ	பிசைவதில்
पालनाभ्यवहारयोः	புஜ	பரிபாலித்தலிலும், உண்பதிலும்
हिंसायां	த்ருஹ	இம்ஸிப்பதில்
,,	ஹிஸி	,,
क्लेदने	உந்தீ	ஊறும்படிசெய்வதில்
व्यक्तिम्रक्षणकान्तिगतिषु	அஞ்ஜூ	உடலுக்குப் பசையூட்டல், எழில், செல்லுதல், இவைகளில்
संकोचने	தஞ்சூ	உறைத்தலில்
भयचलनयोः	ஓவிஜீ	பயத்திலும், நடுக்கத்திலும்
वर्जने	வ்ருஜீ	தவிர்ப்பதில்
संपर्के	ப்ருசீ	இரண்டறக் கலப்பதில்

8. உவிகரணம்.

विस्तारे	தநு	பரப்புவதில்
दाने	ஷணு	அளிப்பதில்

	1	2	3
1446	𑌕𑍍𑌷𑌣𑍁	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	क्षणु
1447	𑌕𑍍𑌷𑌿𑌣𑍁	𑌚	क्षिणु
1448	𑌋𑌣𑍁	𑌗𑌤𑍌	ऋणु
1449	𑌤𑍃𑌣𑍁	𑌅𑌦𑌨𑍇	तृणु
1450	𑌘𑍃𑌣𑍁	𑌦𑍀𑌪𑍍𑌤𑍌	घृणु
1451	𑌵𑌨𑍁	𑌯𑌾𑌚𑌨𑍇	वनु
1452	𑌮𑌨𑍁	𑌅𑌵𑌬𑍋𑌧𑌨𑍇	मनु
1453	𑌡𑍁𑌕𑍃𑌞𑍍	𑌕𑌰𑌣𑍇	डुकृञ्
	9. 𑌶𑍍𑌨𑌾𑌵𑌿𑌕𑌰𑌣𑌮𑍍		९. श्नाविकरणम्
1454	𑌡𑍁𑌕𑍍𑌰𑍀𑌞𑍍	𑌦𑍍𑌰𑌵𑍍𑌯𑌵𑌿𑌨𑌿𑌮𑌯𑍇	डुक्रीञ्
1455	𑌪𑍍𑌰𑍀𑌞𑍍	𑌤𑌰𑍍𑌪𑌣𑍇 𑌕𑌾𑌨𑍍𑌤𑍌 𑌚	प्रीञ्
1456	𑌶𑍍𑌰𑍀𑌞𑍍	𑌪𑌾𑌕𑍇	श्रीञ्
1457	𑌮𑍀𑌞𑍍	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	मीञ्
1458	𑌷𑌿𑌞𑍍	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	षिञ्
1459	𑌸𑍍𑌕𑍁𑌞𑍍	𑌆𑌪𑍍𑌰𑌵𑌣𑍇	स्कुञ्
1460	𑌯𑍁𑌞𑍍	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	युञ्
1461	𑌕𑍍𑌨𑍂𑌞𑍍	𑌶𑌬𑍍𑌦𑍇	क्नूञ्
1462	𑌦𑍍𑌰𑍂𑌞𑍍	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	द्रूञ्
1463	𑌪𑍂𑌞𑍍	𑌪𑌵𑌨𑍇	पूञ्
1464	𑌲𑍂𑌞𑍍	𑌛𑍇𑌦𑌨𑍇	लूञ्
1465	𑌸𑍍𑌤𑍄𑌞𑍍	𑌆𑌚𑍍𑌛𑌾𑌦𑌨𑍇	स्तॄञ्
1466	𑌕𑍄𑌞𑍍	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	कॄञ्
1467	𑌵𑍄𑌞𑍍	𑌵𑌰𑌣𑍇	वॄञ्
1468	𑌧𑍂𑌞𑍍	𑌕𑌮𑍍𑌪𑌨𑍇	धूञ्
1469	𑌶𑍄	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	शॄ
1470	𑌪𑍄	𑌪𑌾𑌲𑌨𑌪𑍂𑌰𑌣𑌯𑍋𑌃	पॄ

4	5	6
हिंसायां	க்ஷணு	இம்சிப்பதில்
च	க்ஷிணு	இதுவும்
गतौ	ருணு	செல்வதில்
अदने	த்ருணு	தின்பதில்
दीप्तौ	க்ருணு	ஒளிர்வதில்
याचने	வநு	யாசிப்பதில்
अवबोधने	மநு	எண்ணுவதில்
करणे	டுக்ருஞ்	செய்வதில்

9. ச்நாவிகரணம்

द्रव्यविनिमये	டுக்ரீஞ்	பண்டம்மாற்றுதலில்
तर्पणे कान्तौ च	ப்ரீஞ்	உபசரிப்பதிலும், பிரகாசிப்பதிலும்
पाके	ச்ரீஞ்	சமைப்பதில்
हिंसायां	மீஞ்	இம்சையில்
बन्धने	ஷிஞ்	கட்டுவதில்
आप्रवणे	ஸ்குஞ்	(நீரில்)மிதத்தலில், தாண்டுவதில்
बन्धने	யுஞ்	கட்டுவதில்
शब्दे	க்நூஞ்	சப்தத்தில்
हिंसायां	த்ரூஞ்	இம்சிப்பதில்
पवने	பூஞ்	பரிசுத்தமாவதில்
छेदने	லூஞ்	அறுப்பதில்
आच्छादने	ஸ்த்ருஞ்	மூடுவதில்
हिंसायां	க்ரூஞ்	இம்சையில்
वरणे	வ்ரூஞ்	கோரிக்கையில்
कम्पने	தூஞ்	அசைப்பதில்
हिंसायां	ச்ரூ	இம்சிப்பதில்
पालनपूरणयोः	ப்ரூ	பரிபாலிப்பதிலும், நிரப்புவதிலும்

	1	2	3
1471	സ്പൄ	ഹിംസായാം	स्पॄ
1472	വൄ	വരണേ	वॄ
1473	ഭൄ	ഭൎത്സനേ	भॄ
1474	മൄ	ഹിംസായാം	मॄ
1475	ദൄ	വിദാരണേ	दॄ
1476	ജൄ	വയോഹാനൌ	जॄ
1477	നൄ	നയേ	नॄ
1478	കൄ	ഹിംസായാം	कॄ
1479	ൠ	ഗതൌ	ॠ
1480	ഗൄ	ശബ്ദേ	गॄ
1481	ജ്യാ	വയോഹാനൌ	ज्या
1482	രീ	ഗതിരേഷണയോഃ	री
1483	ലീ	ശ്ലേഷണേ	ली
1484	വ്ലീ	വരണേ	व्ली
1485	പ്ലീ	ഗതൌ	प्ली
1486	വ്രീ	വരണേ	व्री
1487	ഭ്രീ	ഭയേ	भ्री
1488	ക്ഷീഷ്	ഹിംസായാം	क्षीष्
1489	ജ്ഞാ	അവബോധനേ	ज्ञा
1490	ബന്ധ	ബന്ധനേ	बन्ध
1491	വൃങ്	സംഭക്തൌ	वृङ्
1492	ശ്രന്ഥ	വിമോചനപ്രതിഹൎഷയോഃ	श्रन्थ
1493	മന്ഥ	വിലോഡനേ	मन्थ
1494	ഗ്രന്ഥ	സന്ദൎഭേ	ग्रन्थ
1495	കുന്ഥ	സംശ്ലേഷണേ	कुन्थ

4	5	6
हिंसायां	ஸ்ட்ரூ	இம்சையில்
वरणे	வ்ரூ	கோரிக்கையில்
भर्त्सने	ப்ரூ	அதட்டுவதில்
हिंसायां	ம்ரூ	இம்சையில்
विदारणे	த்ரூ	பிளப்பதில்
वयोहानौ	ஜ்ரூ	பிராயத்தின் நாசத்தில்
नये	ந்ரூ	இட்டுச்செல்வதில்
हिंसायां	க்ரூ	இம்சையில்
गतौ	ரு	செல்வதில்
शब्दे	க்ரூ	சப்தத்தில்
वयोहानौ	ஜ்யா	பிராயத்தின் நாசத்தில்
गतिरेषणयोः	ரீ	செல்வதிலும், வற்றுவதிலும்
श्लेषणे	லீ	பொருந்துவதில்
वरणे	ப்லீ	வரிப்பதில்
गतौ	ப்லீ	செல்லுவதில்
वरणे	வ்ரீ	கோருவதில்
भये	ப்ரீ	பயப்படுவதில்
हिंसायां	க்ஷீஷ்	இம்சையில்
अववोधने	ஞா	உணர்வதில்
बन्धने	பந்த	கட்டித்தடை செய்வதில்
संभक्तौ	வ்ருஞ்	பிரித்து (அறிவதில்) கொள்வதில்
विमोचनप्रतिहर्षयोः	ச்ரந்த	விடுதலையிலும், எண்ணிக் களிப்பதிலும்
विलोडने	மந்த	கடைவதில்
सन्दर्भे	க்ரந்த	தொகுப்பதில்
संश्लेषणे	குந்த	சேர்ப்பதில்

	1	2	3
1496	𑌮𑍃𑌦	𑌕𑍍𑌷𑍋𑌦𑍇	मृद
1497	𑌮𑍃𑌡	𑌚 (𑌸𑍁𑌖𑍇𑌽𑌪𑌿)	मृड
1498	𑌗𑍁𑌧	𑌰𑍋𑌷𑍇	गुध
1499	𑌕𑍁𑌷	𑌨𑌿𑌷𑍍𑌕𑌰𑍍𑌷𑍇	कुष
1500	𑌕𑍍𑌷𑍁𑌭	𑌸𑌞𑍍𑌚𑌲𑌨𑍇	क्षुभ
1501	𑌣𑌭	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	णभ
1502	𑌤𑍁𑌭	,,	तुभ
1503	𑌕𑍍𑌲𑌿𑌶𑍂	(𑌵𑌿)𑌬𑌾𑌧𑌨𑍇	क्लिशू
1504	𑌅𑌶	𑌭𑍋𑌜𑌨𑍇	अश
1505	𑌉𑌧𑍍𑌰𑌸	𑌉𑌞𑍍𑌛𑍇	उध्रस
1506	𑌇𑌷	𑌆𑌭𑍀𑌕𑍍𑌷𑍍𑌣𑍍𑌯𑍇	इष
1507	𑌵𑌿𑌷	𑌵𑌿𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑍇	विष
1508	𑌪𑍍𑌰𑍁𑌷	𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑌸𑍇𑌚𑌨 𑌪𑍂𑌰𑌣𑍇𑌷𑍁	प्रुष
1509	𑌪𑍍𑌲𑍁𑌷	,,	प्लुष
1510	𑌪𑍁𑌷	𑌪𑍁𑌷𑍍𑌟𑍌	पुष
1511	𑌮𑍁𑌷	𑌸𑍍𑌤𑍇𑌯𑍇	मुष
1512	𑌖𑌚	𑌭𑍂𑌤𑌪𑍍𑌰𑌾𑌦𑍁𑌰𑍍𑌭𑌾𑌵𑍇	खच
1513	𑌗𑍍𑌰𑌹	𑌉𑌪𑌾𑌦𑌾𑌨𑍇	ग्रह
	10. 𑌣𑌿𑌜𑍍𑌵𑌿𑌕𑌰𑌣𑌮𑍍		१०. णिज्विकरणम्
1514	𑌚𑍁𑌰	𑌸𑍍𑌤𑍇𑌯𑍇	चुर
1515	𑌚𑌿𑌤𑌿	𑌸𑍍𑌮𑍃𑌤𑍍𑌯𑌾𑌮𑍍	चिति
1516	𑌯𑌤𑍍𑌰𑌿	𑌸𑌂𑌕𑍋𑌚𑌨𑍇	यत्रि
1517	𑌸𑍍𑌫𑍁𑌡𑌿	𑌪𑌰𑌿𑌹𑌾𑌸𑍇	स्फुडि

4	5	6
क्षोदे	ம்ருத	மாவாக்குவதில்
च (सुखेऽपि)	ம்ருட	இதுவும் (சுகத்திலும்)
रोषे	குத	சீறுவதில்
निष्कर्षे	குஷ	உறுதிப்பாட்டில்
संचलने	க்ஷுப	கலக்கத்தில்
हिंसायां	ணப	இம்சையில்
,,	துப	,,
(वि) बाधने	க்லிசூ	கசக்குவதில்
भोजने	அச	உண்பதில்
उञ्छे	உத்ரஸ	பொறுக்குவதில்
आभीक्ष्ण्ये	இஷ	தொடர்ந்த விருப்பத்தில்
विप्रयोगे	விஷ	பிரிவில்
स्नेहनसेचनपूरणेषु	ப்ருஷ	பசையூட்டுதல், நனைத்தல், நிரப்புதல், இவைகளில்
,,	ப்லுஷ	,,
पुष्टौ	புஷ	பருப்பதில்
स्तेये	முஷ	திருடுவதில்
भूतप्रादुर्भावे	கச	பூதங்களின் தோற்றத்தில்
उपादाने	க்ரஹ	ஏற்பதில்

10. ணிஜ்விகரணம்.

स्तेये	சுர	திருடுவதில்
स्मृत्यां	சிதி	எண்ணிப்பார்ப்பதில்
संकोचने	யத்ரி	சுருக்குவதில்
परिहासे	ஸ்புடி	பரிஹஸிப்பதில்

	1	2	3
1518	𑌲𑌕𑍍𑌷	𑌦𑌰𑍍𑌶𑌨𑌾𑌂𑌕𑌨𑌯𑍋𑌃	लक्ष
1519	𑌕𑍁𑌂𑌦𑌿	𑌅𑌨𑍃𑌤𑌭𑌾𑌷𑌣𑍇	कुदि
1520	𑌲𑌡	𑌉𑌪𑌸𑍇𑌵𑌾𑌯𑌾𑌮𑍍	लड
1521	𑌮𑌿𑌦𑌿	𑌸𑍇𑌹𑌨𑍇 (𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑍇)	मिदि
1522	𑌓𑌲𑌡𑌿	𑌉𑌤𑍍𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	ओलडि
1523	𑌜𑌲	𑌅𑌪𑌵𑌾𑌰𑌣𑍇	जल
1524	𑌪𑍀𑌡	𑌅𑌵𑌗𑌾𑌹𑌨𑍇	पीड
1525	𑌨𑌟	𑌅𑌵𑌸𑍍𑌯𑌨𑍍𑌦𑌨𑍇	नट
1526	𑌶𑍍𑌰𑌥	𑌪𑍍𑌰𑌯𑌤𑍍𑌨𑍇	श्रथ
1527	𑌬𑌧	𑌸𑌂𑌯𑌮𑌨𑍇	वध
1528	𑌪𑍄	𑌪𑍂𑌰𑌣𑍇	पॄ
1529	𑌊𑌰𑍍𑌜	𑌬𑌲𑌪𑍍𑌰𑌾𑌣𑌨𑌯𑍋𑌃	ऊर्ज
1530	𑌪𑌕𑍍𑌷	𑌪𑌰𑌿𑌗𑍍𑌰𑌹𑍇	पक्ष
1531	𑌵𑌰𑍍𑌣	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	वर्ण
1532	𑌚𑍂𑌰𑍍𑌣	,,	चूर्ण
1533	𑌪𑍍𑌰𑌥	𑌪𑍍𑌰𑌖𑍍𑌯𑌾𑌨𑍇	प्रथ
1534	𑌪𑍃𑌥	𑌪𑍍𑌰𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	पृथ
1535	𑌷𑌂𑌬	𑌸𑌂𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	पम्ब
1536	𑌭𑌕𑍍𑌷	𑌅𑌦𑌨𑍇	भक्ष
1537	𑌕𑍁𑌟𑍍𑌟	𑌛𑍇𑌦𑌨𑌭𑌰𑍍𑌤𑍍𑌸𑌨𑌯𑍋𑌃	कुट्ट
1538	𑌪𑍁𑌟𑍍𑌟	𑌅𑌲𑍍𑌪𑍀𑌭𑌾𑌵𑍇	पुट्ट
1539	𑌚𑍁𑌟𑍍𑌟	,,	चुट्ट
1540	𑌅𑌟𑍍𑌟	𑌅𑌨𑌾𑌦𑌰𑍇	अट्ट

4	5	6
दर्शनाङ्कनयोः	லக்ஷ	காண்பதிலும், அடையாள மிடுவதிலும்
अनृतभाषणे	குதி	ப்ரியஹிதமற்ற பேச்சில்
उपसेवायां	லட	உடன் அனுபவிப்பதில்
सेचने (स्नेहने)	மிதி	நனைப்பதில் (பசையூட்டுவதில்)
उत्क्षेपे	ஓலடி	உயரத்தூக்குவதில்
अपवारणे	ஜல	மறைப்பதில்
अवगाहने	பீட	மூழ்குவதில்
अवस्पन्दने	நட	ஆடுவதில்
प्रयत्ने	ச்ரத	முயற்சியில்
संयमने	பத	கட்டிப்போடுவதில்
पूरणे	ப்ரு	நிரப்புவதில்
बलप्राणनयोः	ஊர்ஜ	உடல் வலிமையிலும், உயிருடனிருப் பதிலும்
परिग्रहे	பக்ஷ	பற்றுதலில்
प्रेरणे	வர்ண	தூண்டுதலில்
,,	சூர்ண	,,
प्रख्याने	ப்ரத	எடுத்துக்கூறுவதில்
प्रक्षेपे	ப்ருத	வைத்தலில்
संबन्धने	ஷம்ப	உறவுகொள்வதில்
अदने	பக்ஷ	கடித்துத்தின்பதில்
छेदनभर्त्सनयोः	குட்ட	உடைப்பதிலும், அதட்டுவதிலும்
अल्पीभावे	புட்ட	குறைவதில்
,,	சுட்ட	,,
अनादरे	அட்ட	ஆதரவின்மையில்

	1	2	3
1541	𑌘𑌟𑍍𑌟	𑌚𑌲𑌨𑍇	घट्ट
1542	𑌲𑍁𑌣𑍍𑌟	𑌸𑍍𑌤𑍇𑌯𑍇	लुण्ट
1543	𑌶𑌠	𑌅𑌸𑌂𑌸𑍍𑌕𑌾𑌰𑌗𑌤𑍍𑌯𑍋𑌃	शठ
1544	𑌶𑍍𑌵𑌠	,,	श्वठ
1545	𑌤𑍁𑌜𑌿	𑌹𑌿𑌂𑌸𑌾𑌬𑌲𑌾𑌦𑌾𑌨𑌨𑌿𑌕𑍇𑌤𑌨𑍇𑌷𑍁	तुजि
1546	𑌪𑌿𑌜𑌿	,,	पिजि
1547	𑌪𑌿𑌸	𑌗𑌤𑍌	पिस
1548	𑌷𑌾𑌨𑍍𑌤𑍍𑌵	𑌸𑌾𑌮𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑍇	षान्त्व
1549	𑌶𑍍𑌵𑌲𑍍𑌕	𑌭𑌾𑌷𑌣𑍇	श्वल्क
1550	𑌪𑌲𑍍𑌕(𑌵𑌲𑍍𑌕)	,,	पल्क (वल्क)
1551	𑌷𑍍𑌣𑌿𑌹	𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑍇	ष्णिह
1552	𑌸𑍍𑌮𑌿𑌟	𑌅𑌨𑌾𑌦𑌰𑍇	स्मिट
1553	𑌶𑍍𑌲𑌿𑌷	𑌶𑍍𑌲𑍇𑌷𑌣𑍇	श्लिष
1554	𑌪𑌥𑌿	𑌗𑌤𑍌	पथि
1555	𑌪𑌿𑌚𑍍𑌛	𑌕𑍁𑌟𑍍𑌟𑌨𑍇	पिच्छ
1556	𑌛𑌦𑌿	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	छदि
1557	𑌶𑍍𑌰𑌣	𑌦𑌾𑌨𑍇	श्रण
1558	𑌤𑌡	𑌆𑌘𑌾𑌤𑍇	तड
1559	𑌖𑌡	𑌭𑍇𑌦𑌨𑍇	खड
1560	𑌖𑌡𑌿	,,	खडि
1561	𑌕𑌡𑌿	,,	कडि
1562	𑌕𑍁𑌡𑌿	𑌰𑌕𑍍𑌷𑌣𑍇	कुडि
1563	𑌗𑍁𑌡𑌿	𑌵𑍇𑌷𑍍𑌟𑌨𑍇	गुडि
1564	𑌖𑍁𑌡𑌿	𑌖𑌣𑍍𑌡𑌨𑍇	खुडि

4	5	6
अनादरे	கட்ட	ஆதரவின்மையில்
स्तेये	லுண்ட	திருடுவதில்
असंस्कारगत्योः	சட	பண்பாட்டின்மை யிலும், செல்லுதிலும்
,,	ச்வட	,,
हिंसाबलादाननिकेतनेषु	துஜி	இம்சை,பலம்பரித்தல், இடம்கொளல் இவைகளில்
,,	பிஜி	,,
गतौ	பிஸ	செல்லுதலில்
सामप्रयोगे	ஷாந்த்வ	இன்சொல் வழங்குவதில்
परिभाषणे	ச்வல்க	இனிமையாகப் பேசுவதில்
,,	பல்க (வல்க)	,,
स्नेहने	ஷ்ணிஹ	அன்புகொள்வதில்
अनादरे	ஸ்மிட	ஆதரவின்மையில்
श्लेषणे	ச்லிஷ	தழுவுவதில்
गतौ	பதி	செல்லுவதில்
कुट्टने	பிச்ச	நெருக்குவதில்
संवरणे	சதி	மூடுவதில்
दाने	ச்ரண	அளிப்பதில்
आघाते	தட	அறைதலில்
भेदने	கட	பிளப்பதில்
,,	கடி	,,
,,	கடி	,,
रक्षणे	குடி	காப்பாற்றுவதில்
वेष्टने	குடி	சுற்றுவதில்
खण्डने	குடி	துண்டாக்குவதில்

	1	2	3
1565	𑌵𑌡𑌿	𑌵𑌿𑌭𑌾𑌜𑌨𑍇	वडि
1566	𑌮𑌡𑌿	𑌭𑍂𑌷𑌾𑌯𑌾𑌂 𑌹𑌰𑍍𑌷𑍇 𑌚	मडि
1567	𑌭𑌡𑌿	𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑍇	भडि
1568	𑌛𑌰𑍍𑌦	𑌵𑌮𑌨𑍇	छर्द
1569	𑌪𑍁𑌸𑍍𑌤	𑌆𑌦𑌰𑌾𑌨𑌾𑌦𑌰𑌯𑍋𑌃	पुस्त
1570	𑌬𑍁𑌸𑍍𑌤	,,	बुस्त
1571	𑌚𑍁𑌦	𑌸𑌞𑍍𑌚𑍋𑌦𑌨𑍇	चुद
1572	𑌨𑌕𑍍𑌕	𑌨𑌾𑌶𑌨𑍇	नक्क
1573	𑌯𑍁𑌕𑍍𑌕	,,	युक्क
1574	𑌚𑍁𑌕𑍍𑌕	𑌵𑍍𑌯𑌥𑌨𑍇	चुक्क
1575	𑌬𑍁𑌕𑍍𑌕	,,	बुक्क
1576	𑌕𑍍𑌷𑌲	𑌶𑍌𑌚𑌕𑌰𑍍𑌮𑌣𑌿	क्षल
1577	𑌤𑌲	𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌠𑌾𑌯𑌾𑌂	तल
1578	𑌤𑍁𑌲	𑌉𑌨𑍍𑌮𑌾𑌨𑍇	तुल
1579	𑌦𑍁𑌲	𑌉𑌤𑍍𑌕𑍍𑌷𑍇𑌪𑌣𑍇	दुल
1580	𑌪𑍁𑌲	𑌮𑌹𑌤𑍍𑌤𑍍𑌵𑍇	पुल
1581	𑌚𑍁𑌲	𑌸𑌮𑍁𑌚𑍍𑌛𑍍𑌰𑌾𑌯𑍇	चुल
1582	𑌮𑍂𑌲	𑌰𑍋𑌹𑌣𑍇	मूल
1583	𑌕𑌲	𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	कल
1584	𑌵𑌿𑌲	,,	विल
1585	𑌬𑌿𑌲	𑌭𑍇𑌦𑌨𑍇	बिल
1586	𑌤𑌿𑌲	𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑍇	तिल

4	5	6
विभाजने	வடி	பிரிப்பதில் (பகிர்வதில்)
भूषायां हर्षे च	மடி	அணிவதிலும், களிப்பதிலும்
कल्याणे	படி	மங்களத்தில்
वमने	சர்த	வாந்தியில்
आदरानादरयोः	புஸ்த	ஆதரவிலும், ஆதரவின்மையிலும்
,,	புஸ்த	,,
संचोदने	சுத	ஓட்டுவதில்
नाशने	நக்க	அழிப்பதில்
,,	யுக்க	,,
व्यथने	சுக்க	துன்புறுத்துவதில்
,,	புக்க	,,
शौचकर्मणि	க்ஷள	சுத்திசெய்வதில் (அலம்புவதில்)
प्रतिष्ठायां	தல	ஆதாரநிலையில்
उन्माने	துல	தூக்கலளவில்
उत्क्षेपणे	துல	உயரத்தூக்குவதில் (எறிவதில்)
महत्त्वे	புல	பெருமையில்
समुच्छ्राये	சுல	உயருவதில்
रोहणे	மூல	வேர்விட்டு முளைப்பதில்
क्षेपे	கல	எறிவதில்
,,	வில	,,
भेदने	பில	வெட்டுவதில் (பிளப்பதில்)
स्नेहने	தில	எண்ணெயாட்டுவதில்

	1	2	3
1587	𑌚𑌲	𑌭𑍃𑌤𑍌 (𑌹𑍃𑌤𑍌)	चल
1588	𑌪𑌾𑌲	𑌰𑌕𑍍𑌷𑌣𑍇	पाल
1589	𑌲𑍂𑌷	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	लूष
1590	𑌶𑍁𑌲𑍍𑌬	𑌮𑌾𑌨𑍇	शुल्ब
1591	𑌶𑍂𑌰𑍍𑌪	𑌚	शूर्प
1592	𑌲𑍁𑌟 (𑌚𑍁𑌟)	𑌛𑍇𑌦𑌨𑍇	लुट (चुट)
1593	𑌮𑍁𑌟	𑌸𑌞𑍍𑌚𑍂𑌰𑍍𑌣𑌨𑍇	मुट
1594	𑌪𑌡𑌿	𑌨𑌾𑌶𑌨𑍇	पडि
1595	𑌪𑌸𑌿	,,	पसि
1596	𑌵𑍍𑌰𑌜	𑌮𑌾𑌰𑍍𑌗𑌸𑌂𑌸𑍍𑌕𑌾𑌰𑌗𑌤𑍍𑌯𑍋𑌃	व्रज
1597	𑌶𑍁𑌲𑍍𑌕	𑌅𑌤𑌿𑌸𑌰𑍍𑌜𑌨𑍇 (𑌅𑌤𑌿𑌸𑍍𑌪𑌰𑍍𑌶𑌨𑍇)	शुल्क
1598	𑌚𑌪𑌿	𑌗𑌤𑍍𑌯𑌾𑌮𑍍	चपि
1599	𑌕𑍍𑌷𑌪𑌿	𑌕𑍍𑌷𑌾𑌨𑍍𑌤𑍍𑌯𑌾𑌮𑍍	क्षपि
1600	𑌕𑍍𑌷𑌜𑌿	𑌕𑍃𑌚𑍍𑌛𑍍𑌰𑌜𑍀𑌵𑌨𑍇	क्षजि
1601	𑌶𑍍𑌵𑌰𑍍𑌤	𑌗𑌤𑍍𑌯𑌾𑌮𑍍	श्वर्त
1602	𑌶𑍍𑌵𑌭𑍍𑌰	𑌚	श्वभ्र
1603	𑌜𑍍𑌞𑌪 (𑌮𑌿𑌚𑍍)	𑌜𑍍𑌞𑌾𑌨𑌜𑍍𑌞𑌾𑌪𑌨𑌮𑌾𑌰𑌣 𑌤𑍋𑌷𑌣𑌨𑌿𑌶𑌾𑌨 𑌨𑌿𑌶𑌾𑌮𑌨𑍇𑌷𑍁	ज्ञप (मिच)
1604	𑌯𑌮	𑌪𑌰𑌿𑌵𑍇𑌷𑌣𑍇	यम
1605	𑌚𑌹	𑌪𑌰𑌿𑌕𑌲𑍍𑌕𑌨𑍇	चह
1606	𑌰𑌹	𑌤𑍍𑌯𑌾𑌗𑍇	रह
1607	𑌬𑌲	𑌪𑍍𑌰𑌾𑌣𑌨𑍇	बल

4	5	6
वृत्तौ (भृतौ)	சல	தொழில் (ஊதியம்) பெறுவதில்
रक्षणे	பால	காப்பாற்றுவதில்
हिंसायां	லூஷ	இம்சையில்
माने	சுல்ப	அளப்பதில்
च	சூர்ப	இதுவும்
छेदने	லுட(சுட)	கிழிப்பதில்
संचूर्णने	முட	நொறுக்குவதில்
नाशने	படி	அழிப்பதில்
,,	பஸி	,,
मार्गसंस्कारगत्योः	வ்ரஜ	வழிசீர்பாட்டிலும், செல்வதிலும்
अतिसर्जने (अतिस्पर्शने)	சுல்க	போதியதற்கு மீறி அளிப்பதில்
गत्यां	சபி	அடைவதில்
क्षान्त्यां	க்ஷபி	பொறுமையில்
कृच्छ्रजीवने	க்ஷஜி	பாடுள்ளவாழ்வில்
गत्यां	ச்வர்த்த	செல்வதில்
च	ச்வப்ர	இதுவும்
ज्ञानज्ञापनमारणतोषणनिशाननिशामनेषु	ஜ்ஞப (மிச்ச)	அறிவுறுத்தல், கொல்லுதல், களிக்கச்செய்தல், குறித்தல், காணுதல்களில்
परिवेषणे	யம	எல்லோருக்கும் வழங்குவதில்
परिकल्कने	சஹ	அறைத்து மாவாக்குவதில்
त्यागे	ரஹ	விட்டுவிடுவதில்
प्राणने	பல	வலிமை பெறுவதில்

	1	2	3
1608	𑌚𑌿𑌞𑍍	𑌚𑌯𑌨𑍇	चिञ्
1609	𑌘𑌟𑍍𑌟	𑌚𑌲𑌨𑍇	घट्ट
1610	𑌮𑍁𑌸𑍍𑌤	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	मुस्त
1611	𑌖𑌟𑍍𑌟	𑌸𑌂𑌵𑌰𑌣𑍇	खट्ट
1612	𑌷𑌟𑍍𑌟	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	षट्ट
1613	𑌸𑍍𑌫𑌿𑌟𑍍𑌟	,,	स्फिट्ट
1614	𑌚𑍁𑌮𑍍𑌬𑌿	,,	चुम्बि
1615	𑌪𑍂𑌲	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	पूल
1616	𑌪𑍁𑌂𑌸	𑌅𑌭𑌿𑌵𑌰𑍍𑌧𑌨𑍇	पुंस
1617	𑌟𑌕𑌿	𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	टकि
1618	𑌧𑍂𑌸	𑌕𑌾𑌨𑍍𑌤𑌿𑌕𑌰𑌣𑍇	धूस
1619	𑌕𑌿𑌟(𑌕𑍀𑌟)	𑌵𑌰𑍍𑌣𑍇	किट (कीट)
1620	𑌚𑍂𑌰𑍍𑌣	𑌸𑌂𑌕𑍋𑌚𑌨𑍇	चूर्ण
1621	𑌪𑍂𑌜	𑌪𑍂𑌜𑌾𑌯𑌾𑌮𑍍	पूज
1622	𑌅𑌰𑍍𑌕	𑌸𑍍𑌤𑌵𑌨𑍇	अर्क
1623	𑌶𑍁𑌠	𑌆𑌲𑌸𑍍𑌯𑍇	शुठ
1624	𑌶𑍁𑌠𑌿	𑌶𑍋𑌷𑌣𑍇	शुठि
1625	𑌜𑍁𑌡	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	जुड
1626	𑌗𑌜	𑌗𑌜𑍇𑌶𑌬𑍍𑌦𑌾𑌰𑍍𑌥𑍇	गज
1627	𑌘𑍃	𑌪𑍍𑌰𑌸𑍍𑌰𑌵𑌣𑍇	घृ
1628	𑌪𑌚𑌿	𑌵𑌿𑌸𑍍𑌤𑌾𑌰𑌵𑌚𑌨𑍇	पचि
1629	𑌤𑌿𑌜	𑌨𑌿𑌶𑌾𑌤𑌨𑍇	तिज
1630	𑌕𑍃𑌤	𑌸𑌂𑌶𑌬𑍍𑌦𑌨𑍇	कृत
1631	𑌵𑌰𑍍𑌧	𑌛𑍇𑌦𑌨𑌪𑍂𑌰𑌣𑌯𑍋𑌃	वर्ध

4	5	6
चयने	சிஞ்	ஒன்றுகூட்டலில்
चलने	கட்ட	அசைவதில்
संघाते	முஸ்த	கூட்டத்தில்
संवरणे	கட்ட	மூடுதலில்
हिंसायां	ஷட்ட	இம்சையில்
,,	ஸ்பிட்ட	,,
,,	சும்பி	,,
संघाते	பூல	கூட்டத்தில்
अभिवर्धने	பும்ஸ	போஷித்து வளர்ப்பதில்
वन्धने	டகி	கட்டுவதில்
कान्तिकरणे	தூஸ	எழிலூட்டுவதில்
वर्णे	கிட (கீட)	நிறத்தில்
संकोचने	சூர்ண	சுருக்குவதில்
पूजायां	பூஜ	பூஜிப்பதில்
स्तवने	அர்க்க	துதிப்பதில்
आलस्ये	சுத	சோம்புதலில்
शोषणे	சுடி	வற்றுவதில்
प्रेरणे	ஜுட	தூண்டுதலில்
मार्जशव्दार्थे	கஜ	மார்ஜசப்தத்தின் பொருளில்
प्रस्रवणे	க்ரு	வழிந்தோடுவதில்
विस्तारवचने	பசி	அகலத்தைக்கூறலில்
निशातने	திஜ	கூர்மையாய்த் தீட்டுவதில்
संशब्दे	க்ருத	ஒரேசொல்லை திரும்பவும் சொல்லுதலில்
छेदनपूरणयोः	வர்த	செதுக்குதலிலும், நிரப்புதலிலும்

	1	2	3
1632	𑌕𑍁𑌬𑌿	𑌆𑌚𑍍𑌛𑌾𑌦𑌨𑍇	कुबि
1633	𑌲𑍁𑌬𑌿	𑌅𑌰𑍍𑌦𑌨𑍇	लुबि
1634	𑌤𑍁𑌬𑌿	,,	तुबि
1635	𑌮𑍍𑌲𑌪	𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	म्लप
1636	𑌛𑍁𑌡𑌿	𑌛𑍇𑌦𑌨𑍇	छुडि
1637	𑌇𑌲	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	इल
1638	𑌮𑍍𑌰𑌕𑍍𑌷	𑌮𑍍𑌲𑍇𑌚𑍍𑌛𑌨𑍇	म्रक्ष
1639	𑌮𑍍𑌲𑍇𑌚𑍍𑌛	𑌅𑌵𑍍𑌯𑌕𑍍𑌤𑌾𑌯𑌾𑌂 𑌵𑌾𑌚𑌿	म्लेच्छ
1640	𑌬𑍍𑌰𑌸	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	ब्रस
1641	𑌬𑌰𑍍𑌹	,,	बर्ह
1642	𑌗𑍁𑌰𑍍𑌦	𑌪𑍂𑌰𑍍𑌵𑌨𑌿𑌕𑍇𑌤𑌨𑍇	गुर्द
1643	𑌜𑌸𑌿	𑌰𑌕𑍍𑌷𑌣𑍇	जसि
1644	𑌈𑌡	𑌸𑍍𑌤𑍁𑌤𑍌	ईड
1645	𑌜𑌸𑍁	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	जसु
1646	𑌪𑍀𑌡 (𑌪𑌿𑌡𑌿)	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	पीड (पिडि)
1647	𑌰𑍁𑌷	𑌰𑍋𑌷𑍇	रुष
1648	𑌡𑌿𑌪	𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	डिप
1649	𑌷𑍍𑌟𑍁𑌪	𑌸𑌮𑍁𑌚𑍍𑌛𑍍𑌰𑌾𑌯𑍇	ष्टुप
1650	𑌚𑌿𑌤	𑌸𑌞𑍍𑌚𑍇𑌤𑌨𑍇	चित
1651	𑌦𑌶𑌿	𑌦𑌂𑌶𑌨𑍇	दशि
1652	𑌦𑌸𑌿	𑌦𑌂𑌶𑌨𑌦𑌰𑍍𑌶𑌨𑌯𑍋𑌃	दसि
1653	𑌡𑌪	𑌸𑌂𑌘𑌾𑌤𑍇	डप
1654	𑌡𑌿𑌪	,,	डिप
1655	𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑌿	𑌕𑍁𑌟𑍁𑌮𑍍𑌬𑌧𑌾𑌰𑌣𑍇	तन्त्रि
1656	𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌿	𑌗𑍁𑌪𑍍𑌤𑌭𑌾𑌷𑌣𑍇	मन्त्रि

4	5	6
छादने	குபி	மூடுவதில்
अदर्शने	லுபி	காணுமற்போவதில்
,,	துபி	,,
व्यक्तायां वाचि	க்லப	தெளிவான வார்த்தையில்
छेदने	ஈடி	வெட்டுவதில்
प्रेरणे	இல	தூண்டுவதில்
म्लेच्छने	ம்ரக்ஷ	தெளிவற்றபேச்சில்
अव्यक्तायां वाचि	ம்லேச்ச	,,
हिंसायां	ப்ரூஸ	இம்சிப்பதில்
,,	பர்ஹ	,,
पूर्वनिकेतने	குர்த	முன்இருப்பிடத்தில்
रक्षणे	ஜஸி	காப்பாற்றுவதில்
स्तुतौ	ஈட	தோத்தரிப்பதில்
हिंसायां	ஜஸு	இம்சையில்
संघाते	பீட(பிடி)	கூட்டத்தில்
रोषे	ருஷ	சினப்பதில்
क्षेपे	டிப	வைப்பதில்
समुच्छ्राये	ஷ்டுப	உயர்த்துவதில்
संचेतने	சித	உணர்வதில்
दंशने	தசி	கவ்வுவதில்
दंशनदर्शनयोः	தஸி	கவ்வுவதிலும், காண்பதிலும்
संघाते	டப	கூட்டத்தில்
,,	டிப	,,
कुटुम्बधारणे	தந்த்ரி	குடும்பத்தை போஷிப்பதில்
गुप्तभाषणे	மந்த்ரி	மறைவாய்ப் பேசுவதில்

	1	2	3
1657	𑌸𑍍𑌪𑌶	𑌗𑍍𑌰𑌹𑌣𑌸𑌂𑌶𑍍𑌲𑍇𑌷𑌣𑌯𑍋𑌃	स्पश
1658	𑌤𑌰𑍍𑌜	𑌸𑌂𑌤𑌰𑍍𑌜𑌨𑍇	तर्ज
1659	𑌭𑌰𑍍𑌤𑍍𑌸	,,	भर्त्स
1660	𑌵𑍃	𑌵𑌿𑌜𑍍𑌞𑌾𑌨𑍇	वृ
1661	𑌵𑌸𑍍𑌤	𑌅𑌰𑍍𑌦𑌨𑍇(𑌅𑌰𑍍𑌦𑍇)	वस्त
1662	𑌗𑌨𑍍𑌧	,,	गन्ध
1663	𑌕𑌿𑌷𑍍𑌕𑍁	𑌹𑌿𑌂𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	किष्कु
1664	𑌨𑌿𑌷𑍍𑌕	𑌪𑌰𑌿𑌮𑌾𑌣𑍇	निष्क
1665	𑌲𑌲	𑌈𑌪𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	लल
1666	𑌕𑍁𑌣	𑌸𑌂𑌕𑍋𑌚𑌨𑍇	कुण
1667	𑌤𑍂𑌣	𑌪𑍂𑌰𑌣𑍇	तूण
1668	𑌭𑍍𑌰𑍂𑌣	𑌆𑌶𑌾𑌯𑌾𑌮𑍍	भ्रूण
1669	𑌶𑌠	𑌶𑍍𑌲𑌾𑌘𑌾𑌯𑌾𑌮𑍍	शठ
1670	𑌯𑌕𑍍𑌷	𑌪𑍂𑌜𑌾𑌯𑌾𑌮𑍍	यक्ष
1671	𑌸𑍍𑌯𑌮	𑌵𑌿𑌤𑌰𑍍𑌕𑍇	स्यम
1672	𑌗𑍂𑌰	𑌉𑌦𑍍𑌯𑌮𑌨𑍇	गूर
1673	𑌶𑌮	𑌆𑌲𑍋𑌚𑌨𑍇	शम
1674	𑌲𑌕𑍍𑌷	,,	लक्ष
1675	𑌕𑍁𑌤𑍍𑌸	𑌅𑌵𑌕𑍍𑌷𑍇𑌪𑌣𑍇	कुत्स
1676	𑌤𑍍𑌰𑍁𑌟	𑌛𑍇𑌦𑌨𑍇	त्रुट
1677	𑌗𑌲	𑌸𑍍𑌰𑌵𑌣𑍇	गल
1678	𑌭𑌲	𑌆𑌭𑌣𑍍𑌡𑌨𑍇	भल
1679	𑌕𑍂𑌟	𑌅𑌪𑍍𑌰𑌦𑌾𑌨𑍇	कूट
1680	𑌕𑍁𑌟𑍍𑌟	𑌪𑍍𑌰𑌤𑌾𑌪𑌨𑍇	कुट्ट
1681	𑌵𑌞𑍍𑌚𑍁	𑌪𑍍𑌰𑌲𑌮𑍍𑌭𑌨𑍇	वंचु
1682	𑌵𑍃𑌷	𑌶𑌕𑍍𑌤𑌿𑌬𑌨𑍍𑌧𑌨𑍇	वृष

4	5	6
ग्रहणसंश्लेषणयोः	ஸ்பச	பற்றுதலிலும், தழுவுவதிலும்
सन्तर्जने	தர்ஜ	அதட்டிஉறுமுவதில்
,,	பர்த்ஸ்	,,
विज्ञाने	வ்ரு	நூல்களின்அறிவில்
अदर्शने (अर्दने)	பஸ்த	காணுமையில் (துன்புறுத்தலில்)
,,	கந்த	,,
हिंसायां	கிஷ்கு	இம்சையில்
परिमाणे	நிஷ்க	அளவில்
ईप्सायां	லல	விருப்பத்தில்
संकोचने	குண	சுருக்குவதில்
पूरणे	தூண	நிரப்புவதில்
आशायां	ப்ருண	ஆசையில்
श्लाघायां	சட	கொண்டாடுவதில்
पूजायां	யக்ஷ	பூஜிப்பதில்
वितर्के	ஸ்யம	ஊகிப்பதில்
उद्यमने	கூர	உயரத்தூக்குவதில்
आलोचने	சம	கூர்ந்துநோக்குவதில்
,,	லக்ஷ	,,
अवक्षेपणे	குத்ஸ	கீழேதள்ளுவதில்
छेदने	த்ருட	ஒடிப்பதில்
स्रवणे	கல	ஒழுகுவதில்
आभण्डने	பல	நோக்குவதில்
अप्रदाने	கூட	கொடுக்காமல் தடைசெய்தலில்
प्रतापने	குட்ட	வாட்டுவதில்
प्रलम्भने	வஞ்சு	ஏமாற்றுவதில்
शक्तिबन्धने	வ்ருஷ	சக்தியின்கர்வத்தில்

	1	2	3
1683	மத	த்ருப்தியோகே	मद
1684	திவு	பரிகூஜநே	दिवु
1685	வித	சேதநாக்யாந நிவாஸேஷு	विद
1686	க்ரஹ	விஜ்ஞாநே	ग्रह
1687	மந (மாந)	ஸ்தம்பே	मन (मान)
1688	யு	ஜுகுப்ஸாயாம்	यु
1689	குஸ்ம நாம்நோ வா	குத்ஸிதஸ்மயநே	कुस्म नाम्नो वा
1690	சர்ச	அத்யயநே	चर्च
1691	புக்க	பஷணே	बुक्क
1692	ஶப்த	க்ரியாயாம்	शब्द
1693	கண	நிமீலநே	कण
1694	ஜபி	நாஶநே	जभि
1695	ஷூத	க்ஷரணே (க்ஷரணே)	षूद
1696	ஜஸு	தாடநே	जसु
1697	பாஶ (பஶ)	பந்தநே	पाश (पश)
1698	அம	ரோகே	अम
1699	சட	பேதநே	चट
1700	ஸ்புட	,,	स्फुट
1701	கட	ஸங்காதே	घट
1702	திவு	அர்தநே	दिवु
1703	அர்ஜ	ப்ரதியத்நே	अर्ज
1704	குஷிர்	விஶப்தநே	घुषिर्

4	5	6
तृप्तियोगे	மத	போதுமென்ற எண்ணம்பெறுவதில்
परिकूजने	திவு	கலகலவென்று கூவுவதில்
चेतनाख्याननिवासेषु	வித	உணர்தல், உரைத்தல் வாழ்தல்களில்
विज्ञाने	க்ரஹ	புலன்களாலறிவதில்
स्तम्भे	மந(மாந)	நிலை நிறுத்தலில்
जुगुप्सायां	யு	அருவருப்பதில்
कुत्सितस्मयने	குஸ்ம நாம்நோவா	காரணமற்றகள்ளச் சிரிப்பில்
अध्ययने	சர்ச	நியமத்துடன் கல்விகற்பதில்
भषणे	புக்க	குரைப்பதில்
क्रियायां	சப்த	இரைச்சலில்
निमीलने	கண	மூடிக்கொள்வதில்
नाशने	ஜபி	அழிப்பதில்
प्रेरणे (क्षरणे)	ஷூத	தூண்டுவதில் (ஒழுகவிடுவதில்)
ताडने	ஜஸு	அடிப்பதில்
बन्धने	பாச (பச)	கட்டுவதில்
रोगे	அம	வியாதியில்
भेदने	சட	தெறிப்பதில்
,,	ஸ்புட	,,
संघाते	கட	கூட்டத்தில்
तर्दने	திவு	இம்சிப்பதில்
प्रतियत्ने	அர்ஜ	உபாயத்தின் முயற்சியில்
विशब्दने	குஷிர்	கூக்குரலில்

	1	2	3
1705	𑌆𑌙𑌃𑌕𑍍𑌰𑌨𑍍𑌦	𑌸𑌾𑌤𑌤𑍍𑌯𑍇	आङःक्रन्द
1706	𑌲𑌸	𑌶𑌿𑌲𑍍𑌪𑌯𑍋𑌗𑍇	लस
1707	𑌤𑌸𑌿	𑌅𑌲𑌂𑌕𑌰𑌣𑍇	तसि
1708	𑌭𑍂𑌷	,,	भूष
1709	𑌅𑌰𑍍𑌹	𑌪𑍂𑌜𑌾𑌯𑌾𑌮𑍍	अर्ह
1710	𑌜𑍍𑌞𑌾	𑌨𑌿𑌯𑍋𑌗𑍇	ज्ञा
1711	𑌭𑌜	𑌵𑌿𑌶𑍍𑌰𑌾𑌣𑌨𑍇	भज
1712	𑌶𑍃𑌧𑍁	𑌪𑍍𑌰𑌹𑌸𑌨𑍇	शृधु
1713	𑌯𑌤	𑌨𑌿𑌕𑌾𑌰𑍋𑌪𑌸𑍍𑌕𑌾𑌰𑌯𑍋𑌃	यत
1714	𑌨𑌿𑌷𑍍𑌕	𑌯𑌾𑌤𑍍𑌯𑌾𑌦𑌿𑌯𑍋- 𑌉𑌪𑍍𑌰𑌿𑌦𑌾𑌤𑍇 𑌚	निसश्व
1715	𑌵𑌸	𑌸𑍍𑌨𑍇𑌹𑌚𑍍𑌛𑍇𑌦𑌾𑌪- 𑌹𑌰𑌣𑍇𑌷𑍁	वस
1716	𑌚𑌰	𑌸𑌂𑌶𑌯𑍇	चर
1717	𑌚𑍍𑌯𑍁	𑌸𑌹𑌨𑍇	च्यु
1718	𑌤𑍍𑌰𑌸	𑌧𑌾𑌰𑌣𑍇	त्रस
1719	𑌰𑌗	𑌶𑌙𑍍𑌕𑌾𑌦𑌨𑍇	रग
1720	𑌲𑌗	,,	लग
1721	𑌅𑌞𑍍𑌚𑍁	𑌵𑌿𑌶𑍇𑌷𑌣𑍇	अंचु
1722	𑌲𑌿𑌗𑌿	𑌚𑌿𑌤𑍍𑌰𑍀𑌕𑌰𑌣𑍇	लिगि
1723	𑌮𑍁𑌦	𑌸𑌂𑌸𑌰𑍍𑌗𑍇 (𑌸𑌂𑌸𑌰𑍍𑌗𑍇-𑌈)	मुद
1724	𑌉𑌭𑍍𑌰𑌸	𑌉𑌞𑍍𑌛𑍇	उभ्रस
1725	𑌮𑍁𑌚	𑌪𑍍𑌰𑌮𑍋𑌚𑌨𑍇	मुच
1726	𑌪𑍍𑌰𑌸	𑌪𑍍𑌰𑌸𑌵𑍇	प्रस
1727	𑌪𑍁𑌷	𑌧𑌾𑌰𑌣𑍇	पुष
1728	𑌦𑌳	𑌵𑌿𑌦𑌾𑌰𑌣𑍇	दळ

4	5	6
सातत्ये	ஆங:கரந்த	இடைவிடாது அலறுவதில்
शिल्पयोगे	லஸ	வேலைப்பாட்டுடன் கூடியிருப்பதில்
अलंकरणे	தஸி	அலங்கரிப்பதில்
,,	பூஷ	,,
पूजायां	அர்ஹ	பூஜையில்
नियोगे	ஜ்ஞா	உத்தரவில்
विश्राणने	பஜ	அளிப்பதில்
प्रहसने	ச்ருது	பரிஹாஸச்சிரிப்பில்
निकारोपस्कारयोः	யத	அவமதிப்பிலும், வ்யஞ்ஜனத்திலும்
धान्यादयोऽप्रतिदाने च	நிஸச்ச	கொடுப்பதைத் தடுப்பதில்
स्नेहनाच्छेदनापहरणेषु	வஸ	பசையூட்டல், சிதருதிருத்தல், பரித்தல்களில்
संशये	சர	சந்தேகத்தில்
सहने	ச்யு	பொறுமையில்
धारणे	த்ரஸ	தரிப்பதில்
आस्वादने	ரக	ருசியறிவதில்
,,	லக	,,
विशेषणे	அஞ்சு	விசேஷிப்பதில்
चित्रीकरणे	லிகி	சித்தரிப்பதில்
संगे (संसर्गे)	முத	இணைவதில்
उञ्छे	உத்ரஸ	பொறுக்குவதில்
प्रमोचने	முச	வெளிவிடுவதில்
ग्रहणे	க்ரஸ	பற்றுவதில்
धारणे	புஷ	போஷிப்பதில்
विदारणे	தள	கிழிப்பதில்

	1	2	3
1729	𑌪𑌟	𑌭𑌾𑌷𑌾𑌰𑍍𑌥𑌃	पट
1730	𑌪𑍁𑌟	,,	पुट
1731	𑌲𑍁𑌟	,,	लुट
1732	𑌤𑍁𑌜𑌿	,,	तुजि
1733	𑌸𑌿𑌜𑌿	,,	सिजि
1734	𑌪𑌿𑌜𑌿	,,	पिजि
1735	𑌲𑍁𑌜𑌿	,,	लुजि
1736	𑌭𑌜𑌿	,,	भजि
1737	𑌲𑌘𑌿	,,	लघि
1738	𑌤𑍍𑌰𑌸𑌿	,,	त्रसि
1739	𑌪𑌿𑌸𑌿	,,	पिसि
1740	𑌕𑍁𑌸𑌿	,,	कुसि
1741	𑌕𑍁𑌶𑌿	,,	कुशि
1742	𑌘𑌟	,,	घट
1743	𑌘𑌟𑌿	,,	घटि
1744	𑌬𑍃𑌹𑌿	,,	बृहि
1745	𑌬𑌰𑍍𑌹	,,	बर्ह
1746	𑌬𑌲𑍍𑌹	,,	बल्ह
1747	𑌗𑍁𑌪	,,	गुप
1748	𑌧𑍂𑌪	,,	धूप
1749	𑌵𑌿𑌚𑍍𑌛	,,	विच्छ
1750	𑌚𑍀𑌵	,,	चीव
1751	𑌪𑍁𑌸	,,	पुस
1752	𑌲𑍋𑌚𑍃	,,	लोचृ
1753	𑌲𑍋𑌕𑍃	,,	लोकृ
1754	𑌣𑌦	,,	णद
1755	𑌕𑍁𑌪	,,	कुप
1756	𑌤𑌰𑍍𑌕	,,	तर्क
1757	𑌵𑍃𑌤𑍁	,,	वृतु
1758	𑌵𑍃𑌧𑍁	,,	वृधु

4	5	6
भाषार्थः	பட	பாஷையைப்பொருளாகக்கொண்டது
,,	புட	,,
,,	லுட	,,
,,	துஜி	,,
,,	மிஜி	,,
,,	பிஜி	,,
,,	லுஜி	,,
,,	பஜி	,,
,,	லகி	,,
,,	த்ரஸி	,,
,,	பிஸி	,,
,,	குஸி	,,
,,	குசி	,,
,,	கட	,,
,,	கடி	,,
,,	ப்ருஹி	,,
,,	பர்ஹ	,,
,,	பல்ஹ	,,
,,	குப	,,
,,	தூப	,,
,,	விச்ச	,,
,,	சீவ	,,
,,	புஸ	,,
,,	லோச்ரு	,,
,,	லோக்ரு	,,
,,	ணத	,,
,,	குப	,,
,,	தர்க	,,
,,	வ்ருது	,,
,,	வருது	,,

	1	2	3
1759	രട	ച	रट
1760	ലജി	,,	लजि
1761	അജി	,,	अजि
1762	ദസി	,,	दसि
1763	ഭൃശി	,,	भृशि
1764	രസി	,,	रसि
1765	രശി	,,	रशि
1766	ശികു	,,	शिकु
1767	നട	,,	नट
1768	ഘുടി	,,	घुटि
1769	ജു	,,	जु
1770	ചി	,,	चि
1771	രഘി	,,	रघि
1772	അഹി	,,	अहि
1773	രഹി	,,	रहि
1774	മഹി	,,	महि
1775	പൂരീ	ആപ്യായനേ	पूरी
1776	രുജ	ഹിംസായാം	रुज
1777	ഷ്വദ	ആസ്വാദനേ	ष्वद
1778	ഗ്രുജ	ശബ്ദേ	ग्रुज
1779	പൃച	,,	पृच
1780	അൎച്ച	പൂജായാം	अर्च
1781	ഷഹ	മൎഷണേ	षह
1782	ഈര.	ക്ഷേപേ	ईर
1783	ലീ	ദ്രവീകരണേ	ली
1784	വൃജീ	വൎജ്ജനേ	वृजी
1785	വൃഞ്	ആവരണേ	वृञ्
1786	ജൄ	വയോഹാനൗ	जॄ

4	5	6
च	ருட	இதுவும்
,,	லஜி	,,
,,	அஜி	,,
,,	தஸி	,,
,,	ப்ருசி	,,
,,	ருஸி	,,
,,	ருசி	,,
,,	சிகு	,,
,,	நட	,,
,,	குடி	,,
,,	ஜு	,,
,,	சி	,,
,,	ரகி	,,
,,	அஹி	,,
,,	ரஹி	,,
,,	மஹி	,,
आप्यायने	பூரீ	விருப்பத்தை நிரப்புவதில்
हिंसायां	ருஜ	இம்சிப்பதில்
आस्वादने	ஷ்வத	ருசித்துச்சுவைப்பதில்
संयमने	யுஜ	கட்டுப்படுத்துவதில்
,,	ப்ருச	,,
पूजायां	அர்ச	பூஜிப்பதில்
मर्षणे	ஷஹ	பொறுத்துக் கொள்வதில்
क्षेपे	ஈர	தள்ளுவதில்
द्रवीकरणे	லீ	உருக்குவதில்
वर्जने	வ்ருஜீ	தவிர்ப்பதில்
आवरणे	வ்ருஞ்	சூழ்ந்துகொள்வதில்
वयोहानौ	ஜ்ரு	பிராயக்குறைவில்

	1	2	3
1787	ரிச	வியொஜநஸம்பசநயொ:	रिच
1788	ஶிஷ	அஸர்வொபயொகெ	शिष
1789	தப	தாஹெ	तप
1790	த்ருப	த்ருப்தௌ	तृप
1791	ச்ருதீ	ஸந்தீபநெ	छृदी
1792	ச்ருப	,,	चृप
1793	ச்ருப	,,	छृप
1794	த்ருப	,,	तृप
1795	த்ருப	,,	दृप
1796	த்ருபீ	பயெ	दृभी
1797	த்ருப	ஸந்தர்பெ	दृभ
1798	ஶ்ரத	மொக்ஷணெ	श्रथ
1799	மீ	கதௌ	मी
1800	க்ரத	பந்தநெ	ग्रथ
1801	ஶீக	ஆமர்ஷணெ	शीक
1802	சீக	ச	चीक
1803	அர்த	ஹிம்ஸாயாம்	अर्द
1804	ஹிஸி	,,	हिंसि
1805	ஆங:ஷத	பத்யர்தெ	आङःषद
1806	ஶுந்த	ஶௌசகர்மணி	शुन्ध
1807	சத	அபவாரணெ	छद
1808	தூஞ்	கம்பநெ	धूञ्
1809	ப்ரீஞ்	தர்ப்பணெ	प्रीञ्
1810	ஶ்ரந்த	ஸந்தர்பெ	श्रन्थ
1811	க்ரந்த	,,	ग्रन्थ
1812	ஆப்ல்ருஞ்	லம்பநெ	आप्लृ

4	5	6
वियोजनसंपर्चनयोः	ரிச	பிரிப்பதிலும், இணைப்பதிலும்
असर्वोपयोगे	சிஷ	எல்லோருடைய உபயோகத்தி னின்றும் எஞ்சியதில்
दाहे	தப	எரிப்பதில்
तृतौ	த்ருப	போதுமென்ற நிறைவில்
सन्दीपने	ச்ருதீ	எரியவிடுவதில்
,,	ச்ருப	,,
,,	ச்ருப	,,
,,	த்ருப	,,
,,	த்ருப	,,
भये	த்ருபீ	அச்சத்தில்
सन्दर्भे	த்ருப	திரிப்பதில்
मोक्षणे	ச்ரத	விடுவதில் (தளர்ச்சியில்)
गतौ	மீ	செல்லுவதில்
बन्धने	க்ரத	தொடுப்பதில்
मर्षणे	சீக	பொறுப்பதில்
च	சீக	இதுவும்
हिंसायां	அர்த	இம்சிப்பதில்
,,	ஹிஸி	,,
पद्यर्थे	ஆங:ஷத	வந்தடைவதில்
शौचकर्मणि	சுந்த	சுத்திசெய்வதில்
अपवारणे	சத	மறைப்பதில்
कम्पने	துாஞ்	அசைப்பதில்
तर्पणे	ப்ரீஞ்	இன்புறுத்துவதில்
सन्दर्भे	ச்ரந்த	தொகுப்பதில்
,,	க்ரந்த	,,
लम्भने	ஆப்லு	அடைவதில்

	1	2	3
1813	തന്ത്ര	ശ്രദ്ധോപകരണയോഃ	तन्त्र
1814	പദ (വദ)	സന്ദേഹവചനേ (സന്ദേശവചനേ)	पद (वद)
1815	വച	പരിഭാഷണേ	वच
1816	മാന	പൂജായാം	मान
1817	ഭൂ	പ്രാപ്താവാത്മനേപദീ	भू
1818	ഗൎഹ	നിന്ദനേ	गर्ह
1819	മാൎഗ	അന്വേഷണേ	मार्ग
1820	കഠി	ശോകേ	कठि
1821	മൃജൂ	ശൗചാലങ്കാരയോഃ	मृजू
1822	മൃഷ	തിതിക്ഷായാം	मृष
1823	ധൃഷ	പ്രസഹനേ	धृष
1824	കഥ	വാക്യപ്രബന്ധേ	कथ
1825	വര	ഈപ്സായാം	वर
1826	ഗണ	സംഖ്യാനേ	गण
1827	ശഠ	സമ്യഗവഭാഷണേ	शठ
1828	ശ്വഠ	,,	श्वठ
1829	ചട	ഗ്രന്ഥേ	चट
1830	വട	,,	पट
1831	രഹ	ത്യാഗേ	रह
1832	സ്തന	ശബ്ദേ	स्तन
1833	ഗദ	,,	गद
1834	പത	ഗതൗ വാ	पत

4	5	6
श्रद्धोपकरणयोः	தநு	சிரத்தையிலும், துணைக்கருவியிலும்
सन्देहवचने (सन्देशवचने)	பத(வத)	சந்தேகப்பேச்சில் (அனுப்பும்பேச்சில்) ஐயமொழியில்
परिभाषणे	வச	இன்பப்பேச்சில்
पूजायां	மாந	பெருமைப் படுத்துவதில்
प्राप्तावात्मनेपदी	பூ	அடைவதில்
निन्दने	கர்ஹ	நிந்திப்பதில்
अन्वेषणे	மார்க	தேடுவதில்
शोके	கடி	துயரத்தில்
शौचालंकारयोः	ம்ருஜூ	சுத்தியிலும், அணிவதிலும்
तितिक्षायां	ம்ருஷ	பொறுத்துக் கொள்வதில்
प्रसहने	த்ருஷ	ஸஹித்துக்கொள்வதில்
वाक्यप्रबन्धने	கத	வாக்கியங்களின் தொடர்ச்சியில்
ईप्सायां	வர	கோரிக்கையில்
संख्याने	கண	எண்ணிக்கையில்
सम्यगवभाषणे	சட	நன்கு மட்டமாகப் பேசுவதில்
,,	ச்வட	,,
ग्रन्थे	சட	தொகுப்பில்
,,	பட	,,
त्यागे	ரஹ	தவிர்ப்பதில்
शब्दे	ஸ்தந	சப்திப்பதில்
,,	கத	,,
गतौ वा	பத	செல்லுவதிலும்

	1	2	3
1835	𑌪𑌷	𑌗𑌤𑍌	पष
	𑌅𑌨𑍁𑌪𑌸𑌰𑍍𑌗𑌾𑌤𑍍		अनुपसर्गात्
1836	𑌸𑍍𑌵𑌰	𑌆𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	स्वर
1837	𑌰𑌚	𑌪𑍍𑌰𑌤𑌿𑌯𑌤𑍍𑌨𑍇	रच
1838	𑌕𑌲	𑌗𑌤𑍌, 𑌸𑌂𑌖𑍍𑌯𑌾𑌨𑍇 𑌚	कल
1839	𑌮𑌹	𑌪𑍂𑌜𑌾𑌯𑌾𑌮𑍍	मह
1840	𑌸𑌾𑌰	𑌦𑍌𑌰𑍍𑌬𑌲𑍍𑌯𑍇	सार
1841	𑌕𑍃𑌪	,,	कृप
1842	𑌶𑍍𑌰𑌥	,,	श्रथ
1843	𑌸𑍍𑌪𑍃𑌹	𑌈𑌪𑍍𑌸𑌾𑌯𑌾𑌮𑍍	स्पृह
1844	𑌭𑌾𑌮	𑌕𑍍𑌰𑍋𑌧𑍇	भाम
1845	𑌸𑍂𑌚	𑌪𑍈𑌶𑍁𑌨𑍍𑌯𑍇	सूच
1846	𑌖𑍇𑌟	𑌭𑌕𑍍𑌷𑌣𑍇	खेट
1847	𑌕𑍍𑌷𑍋𑌟	𑌕𑍍𑌷𑍇𑌪𑍇	क्षोट
1848	𑌗𑍋𑌟	𑌉𑌪𑌲𑍇𑌪𑌨𑍇	गोट
1849	𑌕𑍁𑌮𑌾𑌰	𑌕𑍍𑌰𑍀𑌡𑌾𑌯𑌾𑌮𑍍	कुमार
1850	𑌶𑍀𑌲	𑌉𑌪𑌧𑌾𑌰𑌣𑍇	शील
1851	𑌸𑌾𑌮	𑌸𑌾𑌨𑍍𑌤𑍍𑌵𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑍇	साम
1852	𑌵𑍇𑌲	𑌕𑌾𑌲𑍋𑌪𑌦𑍇𑌶𑍇	वेल
1853	𑌪𑌲𑍍𑌯𑍂𑌲	𑌲𑌵𑌨𑌪𑌵𑌨𑌯𑍋𑌃	पल्यूल
1854	𑌵𑌾𑌤	𑌸𑍁𑌖𑌸𑍇𑌵𑌨𑌯𑍋𑌃	वात
1855	𑌗𑌵𑍇𑌷	𑌮𑌾𑌰𑍍𑌗𑌣𑍇	गवेष
1856	𑌵𑌾𑌸	𑌉𑌪𑌸𑍇𑌵𑌾𑌯𑌾𑌮𑍍	वास
1857	𑌨𑌿𑌵𑌾𑌸	𑌆𑌚𑍍𑌛𑌾𑌦𑌨𑍇	निवास
1858	𑌭𑌾𑌜	𑌪𑍃𑌥𑌕𑍍𑌕𑌰𑍍𑌮𑌣𑌿	भाज

4	5	6
गतौ	பஷ	செல்லுவதில்
	முன்னிலை விகுதியற்றபோது	
आक्षेपे	ஸ்வர	தடையில்
प्रतियत्ने	ரச	உபாயயத்தினத்தில்
गतौ संख्याने च	கல	செல்வதிலும், எண்ணிக்கையிலும்
पूजायां	மஹ	பூஜிப்பதில்
दौर्बल्ये	ஸார	பலக்குறைவில்
,,	க்ருப	,,
,,	ச்லத	,,
ईप्सायां	ஸ்ப்ருஹ	விருப்பத்தில்
क्रोधे	பாம	கோபத்தில்
पैशुन्ये	ஸூச	கோள்சொல்லுவதில்
भक्षणे	கேட	தின்பதில்
क्षेपे	க்ஷோட	எறிவதில்
उपलेपने	கோட	மேல்பூச்சில்
क्रीडायां	குமார	விளையாட்டில்
उपधारणे	சீல	பயிலுவதில்
सान्त्वप्रयोगे	ஸாம	இன்சொல் வழங்குவதில்
कालोपदेशे	வேல	காலத்திலுள்ள உபதேசத்தில்
लवनपवनयोः	பல்பூல	அறுப்பதிலும் தூற்றுவதிலும்
सुखसेवनयोः	வாத	சுகத்திலும், சேவிப்பதிலும்
मार्गणे	கவேஷ	தேடுவதில்
उपसेवायां	வாஸ	சாருவதில்
आच्छादने	நிவாஸ	உடுப்பதில்
पृथक्कर्मणि	பாஜ	பிரிப்பதில்

	1	2	3
1859	𑌸𑌭𑌾𑌜	𑌪𑍍𑌰𑍀𑌤𑌿𑌦𑌰𑍍𑌶𑌨𑌯𑍋𑌃	सभाज
1860	𑌊𑌨	𑌪𑌰𑌿𑌹𑌾𑌣𑍇	ऊन
1861	𑌧𑍍𑌵𑌨	𑌶𑌬𑍍𑌦𑍇	ध्वन
1862	𑌕𑍂𑌟	𑌪𑌰𑌿𑌤𑌾𑌪𑍇	कूट
1863	𑌸𑌂𑌕𑍇𑌤	𑌆𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌣𑍇	संकेत
1864	𑌗𑍍𑌰𑌾𑌮	,,	ग्राम
1865	𑌕𑍁𑌣	,,	कुण
1866	𑌗𑍁𑌣	,,	गुण
1867	𑌸𑍍𑌤𑍇𑌨	𑌚𑍌𑌰𑍍𑌯𑍇	स्तेन
1868	𑌪𑌦	𑌗𑌤𑍌	पद
1869	𑌗𑍍𑌰𑌹	𑌗𑍍𑌰𑌹𑌣𑍇	ग्रह
1870	𑌮𑍃𑌗	𑌅𑌨𑍍𑌵𑍇𑌷𑌣𑍇	मृग
1871	𑌕𑍁𑌹	𑌵𑌿𑌸𑍍𑌮𑌾𑌪𑌨𑍇	कुह
1872	𑌶𑍂𑌰	𑌵𑌿𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑍌	शूर
1873	𑌵𑍀𑌰	,,	वीर
1874	𑌸𑍍𑌥𑍂𑌲	𑌪𑌰𑌿𑌬𑍃𑌂𑌹𑌣𑍇	स्थूल
1875	𑌅𑌰𑍍𑌥	𑌉𑌪𑌯𑌾𑌚𑍍𑌞𑌾𑌯𑌾𑌮𑍍	अर्थ
1876	𑌸𑌤𑍍𑌰	𑌸𑌨𑍍𑌤𑌾𑌨𑌕𑍍𑌰𑌿𑌯𑌾𑌯𑌾𑌮𑍍	सत्र
1877	𑌗𑌰𑍍𑌵	𑌮𑌾𑌨𑍇	गर्व
1878	𑌸𑍂𑌤𑍍𑌰	𑌵𑍇𑌷𑍍𑌟𑌨𑍇	सूत्र
1879	𑌮𑍂𑌤𑍍𑌰	𑌪𑍍𑌰𑌸𑍍𑌰𑌵𑌣𑍇	मूत्र
1880	𑌰𑍂𑌕𑍍𑌷	𑌪𑌾𑌰𑍁𑌷𑍍𑌯𑍇	रूक्ष
1881	𑌪𑌾𑌰	𑌕𑌰𑍍𑌮𑌸𑌮𑌾𑌪𑍍𑌤𑍌	पार
1882	𑌤𑍀𑌰	,,	तीर
1883	𑌪𑍁𑌟	𑌸𑌂𑌸𑌰𑍍𑌗𑍇	पुट
1884	𑌕𑌤𑍍𑌰	𑌶𑍈𑌥𑌿𑌲𑍍𑌯𑍇	कत्र
1885	𑌵𑌲𑍍𑌕	𑌦𑌰𑍍𑌶𑌨𑍇	वल्क

4	5	6
प्रीतिदर्शनयोः	ஸபாஜ	அன்புகொள்வதிலும், காண்பதிலும்
परिहाणे	ஊந	குறைப்பதில்
शब्दे	த்வந	ஒலியில்
परितापे	கூட	அங்கலாய்ப்பதில்
आमन्त्रणे	ஸங்கேத	அழைப்பதில்
,,	க்ராம	,,
,,	குண	,,
,,	குண	,,
चौर्ये	ஸ்தேந	திருட்டில்
गतौ	பத	அடைவதில்
ग्रहणे	க்ரஹ	பற்றுவதில்
अन्वेषणे	ம்ருக	தேடுவதில்
विस्मापने	குஹ	ஆச்சர்யமூட்டுவதில்
विक्रान्तौ	சூர	திறமைகாட்டுவதில்
,,	வீர	,,
परिबृंहणे	ஸ்தூல	பருப்பதில்
उपयाच्ञायां	அர்த்த	யாசிப்பதில்
सन्तानक्रियायां	ஸத்ர	தொடர்ந்த தொழிலில்
माने	கர்வ	மனதினுயர்வில்
वेष्टने	ஸூத்ர	சுற்றுவதில்
प्रस्रवणे	மூத்ர	ஒழுகவிடுவதில்
पारुष्ये	ரூக்ஷ	கரடுமுரடு தன்மையில்
कर्मसमाप्तौ	பார	தொழிலின்முடிவில்
,,	தீர	,,
संसर्गे	புட	சேருவதில்
शैथिल्ये	கர்த்ர	தளர்ச்சியில்
दर्शने	வல்க	காண்பதில்

	1	2	3
1886	𑌚𑌿𑌤𑍍𑌰	𑌵𑌿𑌚𑌿𑌤𑍍𑌰𑍀𑌕𑌰𑌣𑍇 𑌕𑌦𑌾𑌚𑌿𑌦𑍍𑌦𑍃𑌷𑍍𑌟𑍌	चित्र
1887	𑌅𑌂𑌸	𑌸𑌮𑌾𑌘𑌾𑌤𑍇	अंस
1888	𑌵𑌟	𑌵𑌿𑌭𑌾𑌜𑌨𑍇	वट
1889	𑌲𑌜	𑌪𑍍𑌰𑌕𑌾𑌶𑌨𑍇	लज
1890	𑌮𑌿𑌶𑍍𑌰	𑌸𑌂𑌪𑌰𑍍𑌕𑍇	मिश्र
1891	𑌸𑌂𑌗𑍍𑌰𑌾𑌮	𑌯𑍁𑌦𑍍𑌧𑍇	संग्राम
1892	𑌸𑍍𑌤𑍋𑌮	𑌶𑍍𑌲𑌾𑌘𑌾𑌯𑌾𑌂	स्तोम
1893	𑌛𑌿𑌦𑍍𑌰	𑌕𑌰𑍍𑌣𑌭𑍇𑌦𑌨𑍇	छिद्र
1894	𑌅𑌨𑍍𑌧	𑌦𑍃𑌷𑍍𑌟𑍍𑌯𑍁𑌪𑌘𑌾𑌤𑍇	अन्ध
1895	𑌦𑌣𑍍𑌡	𑌦𑌣𑍍𑌡𑌨𑌿𑌪𑌾𑌤𑌨𑍇	दण्ड
1896	𑌅𑌂𑌕	𑌪𑌦𑌲𑌕𑍍𑌷𑌣𑍇	अंक
1897	𑌅𑌂𑌗	𑌚	अङ्ग
1898	𑌸𑍁𑌖	𑌤𑌤𑍍𑌕𑍍𑌰𑌿𑌯𑌾𑌯𑌾𑌂	सुख
1899	𑌦𑍁𑌃𑌖	,,	दुःख
1900	𑌰𑌸	𑌆𑌸𑍍𑌵𑌾𑌦𑌨𑌸𑍍𑌨𑍇𑌹𑌨𑌯𑍋𑌃	रस
1901	𑌵𑍍𑌯𑌯	𑌵𑌿𑌤𑍍𑌤𑌸𑌮𑍁𑌤𑍍𑌸𑌰𑍍𑌗𑍇	व्यय
1902	𑌰𑍂𑌪	𑌰𑍂𑌪𑌕𑍍𑌰𑌿𑌯𑌾𑌯𑌾𑌂	रूप
1903	𑌛𑌿𑌦𑌿𑌰𑍍 (𑌛𑍇𑌦)	𑌦𑍍𑌵𑍈𑌧𑍀𑌕𑌰𑌣𑍇	छिदिर् (छेद)
1904	𑌛𑌦	𑌅𑌪𑌵𑌾𑌰𑌣𑍇	छद
1905	𑌲𑌾𑌭	𑌪𑍍𑌰𑍇𑌰𑌣𑍇	लाभ
1906	𑌵𑍍𑌰𑌣	𑌗𑌾𑌤𑍍𑌰𑌵𑌿𑌚𑍂𑌰𑍍𑌣𑌨𑍇	व्रण
1907	𑌵𑌰𑍍𑌣	𑌵𑌰𑍍𑌣𑌕𑍍𑌰𑌿𑌯𑌾𑌵𑌿𑌸𑍍𑌤𑌾𑌰𑌗𑍁𑌣 𑌵𑌚𑌨𑍇𑌷𑍁	वर्ण

4	5	6
विचित्रकरणे, कदाचिद्दर्शने	சித்ர	விசித்திரச் செய்கையில் எப்போதாவது காண்பதில்
समाघाते	அம்ஸ	மோதுவதில்
विभाजने	வட	பிரித்துஅமைப்பதில்
प्रकाशने	லஜ	ஒளிரச்செய்வதில்
संपर्के	மிச்ர	கலப்பதில்
युद्धे	ஸங்க்ராம	சண்டையில்
श्लाघायां	ஸ்தோம	கொண்டாடுவதில்
कर्णभेदने	சித்ர	ஓட்டையிடுவதில்
दृष्ट्युपघाते	அந்த	கண்கெடுவதில்
दण्डनिपातने	தண்ட	கழியால்அடிப்பதில்
पदलक्षणे	அங்க	அடிச்சுவடில்
च	அங்க	இதுவும்
तत्क्रियायां	ஸுக	அதனைச்செய்வதில்
,,	துக்க	,,
आस्वादनस्नेहनयोः	ரஸ	ருசியறிவதிலும், பசையூட்டுவதிலும்
वित्तसमुत्सर्गे	வ்யய	பணத்தைச்செலவு செய்வதில்
रूपक्रियायां	ரூப	உருவத்தொழிலில்
द्वैधीकरणे	சிதிர்(சேத)	இரண்டாக்குவதில்
अपवारणे	சத	மறைப்பதில்
प्रेरणे	லாப	தூண்டுவதில்
गात्रविचूर्णने	வ்ரண	அங்கங்கள் பொடியாவதில்
वर्णक्रियाविस्तारगुण-वचनेषु	வர்ண	நிறங்கொளச்செய்தல், பரவச்செய்தல், குணங்களைக்கூறல் இவைகளில்

	1	2	3
1908	ഏണ	ഹരിണഭാവേ	एण
1909	വിഷ്ക	ദർശനേ	विष्क
1910	ക്ഷമ (ക്ഷപ)	പ്രേരണേ	क्षम (क्षप)
1911	വസ	നിവാസേ	वस
1912	തുത്ഥ	ആവരണേ	तुत्थ

ഇതി പാണിനീയധാതുപാഠഃ സമാപ്തഃ ॥

KOVILOOR ANDAVAR LIBRARY, KOVILOOR
A. No. 20188

4	5	6
हरितभावे	ஏண	பசுமையாவதில்
दर्शने	விஷ்க	காண்பதில்
प्रेरणे	க்ஷம(க்ஷப)	கழிப்பதில்
निवासे	வஸ	வசிப்பதில்
आवरणे	துத்த	மூடுவதில்

इति पाणिनीयधातुपाठः समाप्तः ॥

பாணினியின் வினைப்பகுதிப்பாடம் முற்றும்.

U.G.C